

14136 · குடிநீர் அதாவத் தொங்கல்
குடியூத்

14148 · குடிவினி உற்றுத்தி
தொங்கல் முறையே
குடியூத் · 1913

முகவுணவு.

‘பிலர் அகவல்’ என்பது முன்றுப் பேசுற்றுமைத் தொகை ! புறநதுப் பிறாத் அன்பொழிக் கீழாப் பின்னுறுக்குக் காரணப் பொயராயிற்று, இத்தோடு ‘பிலர்’ செய்யாரட்டு அகவற்பாலைவயுடைய நூல்வீடு விரியும்; அகவல்’ என்பது கருவியாகுபெயராய் அதனாலகிப் பூலீஸ் புணாத்தும். இப்பெயரிய இரநால், கறிலா என்னும் பசானுல் செய்யப்பட்டது இவர், பகவர் ஸ்ரீவாக்ரும், அதி பென்பவளுக்கும் கிருவாரூரில் புத்திரவாகத் தோன் நிப்பாப்பையும் ரெண்டவரால் வரசுக்கப்பட்டிவருங் காலக் கில், தமக்கு உபநயனஞ்சு செய்யத் தொடர்மகுகையில், கபாம் அவமதித்து அவற்று வேகியர் அரசடங்கிறகுத் தடை செய்ய, அதனால்மனசுகொதித்து, ஜாதிப்பகும் நொள் ரூப அவருடைய அஞ்சானக் கொள்கையை ஒழித்து உண்மை ஞாராதை உபதேசித்தற பொருட்டு இத்தீசு செய்தனர்.

இவா மேற்கூறிப்படியே பிறகு வளர்ந்து, தமமை அயமதித்த அந்தனாக் கறிவுறுத்தம் பொருட்டு இவ்வகவலைப் பாடி உபநயனஞ்சு செய்யப்பெற்று உண்மை மார்க்கந்தை யடைந்து இன்னும் பாதாள ளோகத்தில் தவஞ்சு செய்துகொண்டிருக்கின்றன ரென்பது இவருடைய சரித் திரம். கிருவள்ரூவர், அதிகமான், உர்மைப், உறுவை, வள்ளி, ஒளவை ஆகிய அறுவரும் இவ்வாடு கூடப் பிறநதவர்க்கு

ளென்பது,இந்துவில் இவர் வாக்கினுடையில் கூறுகின்றது ஆனால், இவர்களுடைய சரித்திரங்கள் பற்பலாகங்களாக மாறுபட்டுக் கிடக்கின்றன: சிலர், ஆத்திரியுடையதவிய நூல் களைச் செய்து பிரசிட்டிபெற்ற ஒள்ளை கழிவுரைஞ் பிறக்க வில்லை யென்றும், இவருடன் பிறந்த ஓள்ளைவை வெளிரூத் தியா யிருக்கலாமென்றும், இரண்டு மூன்று ஒள்வைகள் உள்ளென்றும், அவருள் ஒவ்வொவ்வூரின்றுப் பூறுகின்றனர்; சிலர், ஒள்ளைவை பிரசிட்டிபெற்றவுள்ளிய ஒருந்தியே, ஆவன்தான் கழிவர் முதலிழோருடன் பிறந்தவள் வன்கின்றனர்; சிலர், குறவுசெய்த வளருவர் இவருடன் பிறக்க வில்லை யென்றால், இவரோடு பிறந்தவர் வேலெறுநூறா யிருக்கலா மொன் யாம், ஜென் மதத்தினர்: வளருவர் தங்கள் மதத்தைச் சார்ந்தவு ரென்றும், அவர் பொழுதாகசாரி யென்றும், அவர் சரித்திரம் வேற்றுவிதமென்றுப் பூறுகின்றனர்; சிலர், குமாரக் கடவுள் கவிபாணஞ் செய்துகொண்ட வள்ளியே இநத வள்ளி யென்கின்றனர்; கந்தபுராணத்திலே அநத வள்ளியிலே சரிதை வேறுவிதமாயிருக்கின்ற ச; சிலர், இவ்வாறு கழிவுரைஞ் அறவர் பிறந்து, பிறந்தபொழுதே ஒவ்வொரு ரெப்பிட்கன் கூறியதாக எழுதப்பட்டிருக்கும் பழைய திருவள்ளுவர் சரித்திரமே பொய் யென்கின்றனர்; மற்றையர் சரித்திரங்களிலும் பற்பல பேதங்கள் கூறுவாருமூளர்.

இங்கணம் சரித்திரங்களெல்லாம் மாறுபட்டு ஒருவழிப்படாமல் பலபேத என்றா யிருப்பதால், இந்தக் கழிவுரைடைய சரித்திரம், காலம் முதலியன இன்னவைகள் தாமென்று ஒருவழிப்படுத்தி அவற்றை உறுதியாகக் கூறுதல் ஏன் கீனப்போன்ற சிற்றறிவுடையார்க் கியலாததாயிருக்கின்றது. சரித்திர வாராய்ச்சிக்காரராகிய சில புத்திமான்கள், படி

வித ஆராட்டுக்கியைக்கொண்டு ஒருவகையாக ஒன்னை, திருவள்ளுவர், கபிலர் முதலியோருடைய சரித்திறம், காலம் முதலியவர்களை வரையறுத்துக் கூறியிருக்கின்றனர். அவர்கள் எனுதிப் நூல்களைக்கொண்டு இங்குக் கூறியவர்களின் சரித்திட்டி, பேதங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர்து, மேற்கூறிய விவரங்களைப் புத்திமான்கள் பூசித்தறிந்து கொள்வாராத. அவற்றையெல்லாம் ஆராய்ந்து விளக்கி ஒரு முடிவு கூறுதல் இச்சிறீய நூலின் முகவரையில் சாத்தியப்படுத்து.

இஃதெவ்வரூயிலும், இவ்வகவலை ஆராய்ந்து பூர்க்கும்போது மேற்கூறிய அறுவரும் கலெக்ருடன் பிறநதாக்களே பதுமூடி இதியும் பகவரும் இவர்க்குத்தாய்தாதையெரண்பாலும், தம்மை, அநதனைர் இழிகுலத்தையெரன் அவமதித்தகன பொருட்டேடகபிலர் இதனைபட்டாடி நெரன்பாலும் பறுக்கமுடியாத விவேகங்களா யிருக்கின்றன. பற்றவைகள் உவவாரூயிலும் பாகுக. அஞ்ஜானத்தை பெய்பூித்து உண்மையறிவை விளக்கிக் காட்டும் நாலைகளுள் இக் கபிலரகவலூம் சிறநத ஒன்றென்பதை அறிவுடையோர் மறுக்கார். இந்தால் பார்வைக்குச் சிற்றா விழுப்பி இலம் விவேகத்தைக் கொடுப்பதில் பெரிதா யிருக்கின்றது. அதுபற்றியே இச்சிறிய தூலும் நெடுங்காலத்துக்கு முன்னரே அங்கீட்டு வெளிப்படுத்தப்பட்டு இதனை அறிவுடையோர் பலரும் வாங்கி வாசித்துப் பலன்டைந்து வருகின்றனர். எனினும், இது, செய்யுளா விருத்தலை மறவன்னிடுத்துமிழில்லிர்ச்சான்டித்திய மில்லாத சாபானியபடிப்பாள்ளா பார், சில விடங்களில் இதால் பொருளை யணரும் விவேகத்தில் இடர்ப்பாடிருக்கின்றனர்; ஆகவின், இதற்கு விளக்கமான வரையொன்றிருப்பின் அஃதெல்லோர்க்கும் பயன்படுமென்று பல விவேக

கள் பன்முறை என்னிடம் தெரிவித்தால்கூடின், கள் சிறு நறிவிற் கெட்டியவரையில் இந்நீர்லுரையை எழுதி மூடித் தேன்.

இதனைப் படிப்பதனால், உலக நடையைத் தழுவிய பற்றின்றி மேற்போக்காக, அனுசரித்து, உண்ணம் கண்ட பின் தள்ளத்தக்க சில பயனற்ற கொள்கைகளில், விவேகத்தை மறைத்து மீளாமல் மனிதரை அழுத்துவிடும் அஞ்சானமானது நீங்கி, உண்ணமூடியுணர்ச்சியாகிய களங்கமற்ற ஞானமுண்டாகி முத்திக்கு வழிகாட்டி மென்பது நிச்சயம்.

இந்நால், இவ்வாறு எல்லோர்க்கூடும் உண்ணம் ஞானத்தை விளக்கக் கூடியதா யிருத்தவிடலே தமிழர் ஒவ்வொருவரும் இதனை வாங்கி வாசித்து விடுவதையடையாறு பிரார்த்திக்கின்றனன்.

இந்நாலுரையில், என் ஆராய்ச்சிக் குறைவால் கிற சில பிழைகள் நேர்ந்திருக்கவுங் கூடும்; அங்ஙனம் காணப் படின் அறிவுடையோர் அவற்றை எனக் கறிவித்தால் வந்து ஏத்துடன் ஏற்றுத் திருத்திக்கொள்வேன்.

இங்ஙனம்:

குழுவீ. ஆறுமுகன்.

கடவுள்துணை.

கபிலரகவல் மூலமும் உரையும்.

இனைக்குற ளசிரியப்பா.

- 1 நான்முகன் படைத்த நானுவகை ஏடு வீல்
ஆன்ற சிளாயி வரும்பொருள் கூறு க்கால்
ஆண்முக்கிதோ பெண்முக்கிதோ வன்றியலி முக்கிதோ
நாண்முக்கிதோ கோண்முக்கிதோ நல்வினைமுக்கிதோ
திவினைமுக்கிதோ
- 5 செலவஞ் சிறப்போ வறிவு சிறப்போ
தொல்லைமா ஞாலங் தோற்றமோ படைப்போ
எல்லாப் பிறப்பா மியற்கையோ செயற்கையோ
காலத்தாற் சாவ ஸரா பொய்ச்சாவு சாவசோ
நஞ்சுறு தீவினை துஞ்சுமோ துஞ்சாதோ
- 10 துஞ்சும்போ தங்கப் பஞ்சீசந திரியம்
என்றையா நிற்குமோ வெவ்விடத தேகுமோ
ஆற்ற லுடையி ராஞ்சதவம் புரிந்தால்
வேற்றுடம் பாகுமோ தம கூடம் பாகுமோ
உண்டியை யுண்குவ துடதீலா வுபிரோ.

(இதன் போருள்.) நான்முகன்-நான்கு திருமுகக்களையுடைய
பிரமதேவனுல், படைத்த - சிருஷ்டிக்கப்பட்ட, நானுவகை - பல
விதங்களான, உலகில் - உலகங்களில், ஆன்ற - நிறைநத, சிறப்பின்-
கீர்த்தியையுடைய, அரும் பொருள்-அருமையான பொருளோ, கூறுங்
கால் - ஆராய்ந்து கழப்புகுமிடத்து, ஆண் முதிதோ-ஆண்ஜனனம்

உயர்க்கதோ? , பெண் முதிதோ - பெண்ணீண்ணம் உயர்க்கதோ? ; அஞ்சி - இவையல்லாமல், அவி முதிதோ - ஆனா பெண் ஆவரல்லாக பேடி ஜனனம் உயாகத்தோ? , நாள் முதிதோ - நகூத்திர ஏக்கு உயர்க்க னாவோ? , கோள் முதிதோ - கிரகங்கள் உயாங்கனவோ? நல்வினை முதிதோ - நறசெய்கை உயாங்தசோ? , தலிகை முதிதோ - கெட்ட செய்கை உயாங்ததோ? , செல்லா சிறப்போ-சீசுவரியம் சிறப்புடைய தோ? , அறிவு சிறப்போ-விவேகம் சிறப்புடையதோ? தொல்லை - பழுமையாகிய, மா - சிறந்த, நூலம் - உலகமானது, தோற்றுமோ - இயற்கையாகத் தோன்றியதோ? , படைப்போ-நானமுகங்கு சிருஷ்டி முகப்பட்டதோ? , எல்லாப் பிறப்பும் எலக்கத்திற்குரோன்றும் எல்லாத் தோற்றுவகங்கும், இயற்கையோ - இயற்கையாக உண்டாயின வோ? , செயற்கையோ - செயற்கையாக உண்டாயினவோ? , (மனிதா) காலத்தால் சாவகோ - தாங்கள் பூரணமாக அழிந்துபோகும் முடிவுகாலத்திலே இறப்பார்களோ? , (அல்லது) பொய்ச்சாவு சாவகோ-தேகம் மாத்திரம் அழிவதாகிய பொய்யான் சாலை யடை வாாகளோ? , நஞ்சு உறு - விழுஷம்போன்ற கெட்டதன்மை பொருங்கிய, நிலினை - கெட்டவினையானது, துஞ்சுமோ - நல்வினைகளைச் செய்வதற்கிலே ஒழியுமோ? , துஞ்சாதோ - ஒழியமாட்டாதோ? , துஞ்சும்போது - நித்திஹர செய்யும்போது, அந்தப் பஞ்சேங்கிரியம் - அந்த ஜங்கு பொறிகளினிடத்துள்ள ஓம்புலன்களும், என்செய்யா நிற்குமோ - என்னசெய்யுமோ? , எவ்விடத்து ஏகுமோ - எவ்விடத்திற் செல்லுமோ? , ஆற்றலுடையீர் - தவஞ்செய்தலில் வல்லமை யுடையவர்களே! , அருந்தலம் புரிந்தால்-செயதற் கருமையான தவத் தைச் செய்தான், (அந்தவததின் பயனுக) வேற்றுடம்பு ஆகுமோ - இந்த மனித தேகம்போய் வேறுதேக முண்டாகுமோ? , தமது உடம்பு ஆகுமோ - தம்முடைய மானிடதேகமே யுண்டாகுமோ? , உண்டியை உண்குவது-ஆகாரத்தையுண்பது, உடலோ உயிரோ-தேகமோ ஆவியோ?

(விசேஷத்துடும்) நான் முக்குற்றுத் படைக்கப்பட்ட பலவரை யில் கங்களில் சிறந்த பொருள் யாதென் ரூராய்ந்து கூறப்படுமிடத்து, ஆண் ஜீன்மோ சந்ததிவிருத்ததிக் கேதுவாயிருத்தலால் அதுவே சிறந்ததென்று சிலா கூறுகின்றனர்; சிலர் பெண்ணிருந்தாற்று என்றுவம் கந்ததியுண்டாம் ஆதலின் அதுவே சிறந்ததென்று கூறுகின்றனர்கள் சிலர், ஆனாம் பெண்ணும் சேர்க்கே உலகம் நடைபெறவேண்டி மாதவின், அவ்விரண்டு தன்மையும் காலாந்திரம் அலியேசிறந்ததென்று சொல்கின்றனர்; கூத்திரா சூலக காரியங்கள் நடப்பதற் கேதுவாயிருத்தலின் அவை... போன்ற வெளாச் சிலர் கூறுகின்றனர்; கிரகங்கள் பகவிரவை புய்டாக்கி ஏல்லோர்க்கும் நன்மை தீவிரத்தை வகுத்து உலகத்தை -த்துவதால் அகங்கிய உயர்ந்தவையென்ச் சிலர் கூறுகின்றாரா; சிலர், நல்வினை யில்லாவிடின் உலகம் நடைபெறாதலின் ஆதுவே இறந்த தென்கிருந்தன்; சிலர், தீவினை யிருப்பதனாலேயே எல்லைனை சிறப்படைகின்றது; தீவினை யில்லாவிடின் எல்லது ஒரு போன்றும் கெட்டது இன்னதென்றும் தெரியாமல் போய் போ; ஆதலின், தீவினையே சிறப்புடையதாகு மென்கிறார்கள்; சிலர் சேல்வமே உலகத்திற் சிறந்ததாகும், அதன் மூலமாகவே அறிவு முதலியனவெல்லாம் பிரகாசிக்கின்றன; ஆதலின், செல்வமே சிறந்ததென்கிறார்கள்; சிலர், அறிவே செல்வம், கல்விமுதலிய எல்லாவற்றையும் உண்டாக்குவது, அஃதின்றேல் மற்றைய சிறவா, ஆதலின், அவ்வறிவே உயர்ந்தவென்ச் சொல்கின்றார்கள்; சிலர், உலகம் ஆழிக்கழி ஒருவரால் படைக்கப்படாமல் இயற்கையாகவே தோற்றி முக்காலத்தினுமழியாதிருப்பது ஆதலின், அது சிறந்ததென்கிறார்களா; சிலர், உலகம் நான்முகஞால் படைக்கப்பட்டுத் தோன்றி மறைவது ஆதலின், அது சிறந்ததன்றென்கிறார்கள்; சிலர், உலகத்திலுள்ளான பிறப்புக்களை உராம் இயற்கையாக உண்டாயிருப்பது ஓர்மன் அவை சிறப்புள்ளவையெனக் கூறுகின்றார்கள், சிலர், மூச் சுப் பீராந்

தும் சிருஷ்டிகள்தாவின் செய்கையால் தீர்க்கிற மறைவன் வாச வின் அவை சிறந்தவை யாகாவென்று கூறுகின்றனர். மனிதர் முடிவில் ஒரு தன்மையுமின்றி அழிக்கேதேபோன்றனர்; ஆதவின், அவர்கள், சிறந்தவராகமாட்டார் என்று சிலர் கூறுகின்றனர்; சிலர், ஆத்மர்கள் எப்பொழுதும் இறப்பில்லை, அவர்கள் தேகங்கள் தாம் அழிகின்றன, ஆதவின், அழியாலியல்பினையுண்டய ஆத்மர் களே சிறந்தவர்கள் என்று கூறுவன்றனர்; நற்கருமாக்களையனுஷ்டிப்பதால் தீவினைகள் குறைந்துபோம் ஆதவின், உலகத் தில் நற்கருமங்கள் சிறந்தவைகளாம் என்று சிலர் கூறுவர்; சிலர், என்ன செய்யினும் பழய தீவினைகள் ஏங்கமாட்டா. அவை அனுபவிததே தீரவேண்டும், ஆகவின், கல்வினையினும் தீவினை வன்மை பெற்றதாம் என்றாரப்பர்; சிலா, தூங்கும்போதும் பஞ்சேந்திரியங்கள் தங்கள் தொழில்களைச் செய்துகொண்டிருக்கும் ஆதவின் அவை சிறந்தனவாம் என்பர்; சிலர், தூங்கும்போது பஞ்சேந்திரியங்களும் தூங்கும் ஆதவின், அவை சிறந்தவையாகமாட்டா என்பர்; சிலர், தவத்தைச் செய்வதனால், இந்த மானுடதேகம் போய் தேவசரீர முண்டாம், ஆதவின் தவஞ் சிறந்ததாம் என்பர்; சிலர், தவஞ்செய்யி னும் மனிததேகமே யுண்டாகுமாதலின் அது சிறந்ததன்ரென்பர்; சிலர், ஆகாரத்தையுண்டு ஜீவிப்பது உடல்தான், ஆதவின், அதுவே சிறந்ததாமென்பர்; சிலர், ஆகாரத்தின் சாரத்தால் விருத்தியடைவது ஜீவனே, ஆதவின், அதுவே சிறந்ததாமென்பர். இங்கனம், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்லும்படி உலகத்தில் ஒவ்வொன்றும் அமைக்கிறுப்பதால், இன்னது உயர்ந்ததென்றும், இன்னது இத்தன்மையுடையதென்றும் உலகப்பொருள்களை எவ்வாறும் வகையறாத்துக் கூறுதல் இயலாது; கடவுள் சிருஷ்டி மனிதர் புத்திக் கெட்டாததாம்; உலகப் பொருள்கள் ஒன்றையொன்று பற்றியனவாயும், ஒன்றில்லாமலொன்று சிறவாதனவாயு மிருக்கும்; ஆதவின், இவற்றில் உயர்வு தாழ்வு காணுதல் அரிது; விவகரிக்கு

மிடத்து ஒவ்வொன்றும் உயர்ந்தாகவும் தோற்றும், தாழ்ந்ததாக வும் தோந்தும். இரண்டு தன்மைக் குட்படாத தெதுவோ அதுவே சிறந்ததாம். அது எப்பொழுதும் ஒரே தன்மைத்தாகிய சுத்த சைதன்ய வஸ்துவேயாம்.

நான்முகன் : ஒருகாலத்தில் பிரமன் திலோத்தமையைப் படைத்து அவள் அழகைக்கண்டு விரும்பினான்; அவள் வெட்கி நான்கு திக்குகளிலும் ஒடினர்; அப்போது பிரமன் ஒவ்வொரு திக்கிலும் ஒவ்வொரு முகக்கொண்டு பார்த்தனன்; அதனால் அவனுக்கு நான்கு திருமுகக்கை கேற்பட்டன. நான்கு என்பதில் குவலீரு கெட்டது, படைத்த - பெயரெச்சம். ஆன்ற - பெயரெச்சம். அரும் பொருள் - பண்புத்தொகை; அருமையின் மையிறு கெட்டது. முதிதோ, சிறப்போ, படைப்போ, இறந்கையோ, செயற்கையோ, சாவரோ, தஞ்சூமோ, தஞ்சாதோ, நிற்குமோ, ஏகுமோ என்பவுற்றிலுள்ள ஏகாரங்கள் எதிரமைத் தொகையைச்சுப்பொருளன. முதிது-முதுமையது என்னும் பண்புச்சொற்றிரிபு. உலகம் நீத்தியமென்பது ஜெனர் கொள்கை. எல் உாம் இயற்கையென்பது நீரிச்சுர வாதிகன் வாதிகளின் கொள்கை; நீரிச்சுர தெய்வம் இல்லையென்பா. பஞ்சேந்திரியம் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பஞ்சப் பொறிகளின் வயப்பட்ட ஸ்பரிலம், இரசம், பார்வை, கந்தம், சப்தம் என்னும் ஜிந்தநிவுகளாம்.

15 உலகக் தீரே யுலகக் தீரே

நாக்கழிப் பாக வாய்ப்பறை யறைந்து
சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்
மனிதர்க்கு வயது நூற்றல் தில்லை
ஜீம்ப திரவி லக்ஞுந துயிலினால்

20 ஒட்டிய விளாமையா லோரைநது நீங்கும் ஆக்கை யிளாமையிலைம்மூன்று நீங்கும் ஏழுபது போகநீக் கிருப்பன முய்பதே.

(இ - ள்.) உலகத்திரே உலகத்திரே பூஷியிற் பிறத்திருப்பவர்களே! பூமியிற் பிறத்திருப்பவர்களே!!, நாக்கடிப்பு ஆக-நாவில் தழும் பெறும்படி, வாய்ப்பறை அறைந்து-வாயினுற் பறையடித்த மூங்கசி, சாற்றக் கேண்மின் சாற்றக்கேண்மின்-சொல்லக் கேட்டீராக! சொல்லக் கேட்டீராக!!, மனிதர்க்கு - மானிடர்க்கு, வயது - ஆயுள் வருடங்கள், நூறு அல்லது - நூறே அல்லாமல், இல்லை - அதிகமில்லை; (அவற்றான்) இரவில்-இராப்போதில், தூயிலினுல் - தூங்கத்தினுல், ஐம்பது அகலும் - ஐம்பது வருடங்கள் கழிந்துவிடும்; ஒட்டிய - பொருந்திய, இளைமயால் + பாலப் பருவத்தினுலே, ஓர் ~ உணர்கின்ற, கீங்கு நீங்கும் - கீங்கு வருடங்கள் கழியும்; கூங்கு இளைமயில் - நோயாலும் முதுமைப் பருவத்தாலும் உடம்பினைத்தவிலே, ஐம்முன்று நீங்கும் - பதினைந்து வருடங்கள் கழியும்; (ஆக இவ்வகைகளில்) எழுபது போக - எழுபது வருடங்கள் கழிய, நீக்கி - இவற்றைத்தன்னி, இருப்பன - எஞ்சியிருப்பன, முப்பதே - முப்பது பாரு எனேயாம்.

(வி - ரா.) “முற்கூறியவையன்றி, நாம் உயர்ந்தாகக் கருதி விருக்கும் மானிட ஜன்மத்தைப் பற்றி ஆராயுமிடத்தோ, அதுவும் உயர்ந்தாகமாட்டாது; மானிடர்க் கேற்பட்ட வயதோ நூறு; அதில் ஐம்பது தூக்கத்திற் கழியும்; அறியாமைப் பருவத்தில் கீங்கு நீர்ப் பிரயோசனமாய்க் கழியும்; அறிவு குண்றியிருக்கும் முதுமைப் பருவத்திலும் நோய்முதலிய துண்பங்களிலும் பதினைந்து நீங்கும்; இவற்றில் எழுபது கழிய எஞ்சி நிற்பது முப்பதேயாகும்;” என, இவ்வடிகளால் ஆயுளின் சிறுமை கூறப்பட்டது.

‘உலகத்தீர் உலகத்தீர்’ என்பது விளியடிக்கு; இங்னைச் சூரு பொருளில் இரண்டடுக்கி வந்தது, இசழ்சியென்னும் பொருளிலை பற்றிவந்த வழுவமைதியாம்; “அசைனிலை பொருள்நிலை இசைநிறைக் கொருசொல், இரண்டு மூன்றாண் கெல்லைமுறை யடிக்கும்;”

என்பது கன்றாற் பொதுவியற் சூக்கிரம். ‘சாற்றக் கேண்மின், சாற்றக் கேண்மின்’ என்பதும் இவ்விசிற்றியே வந்ததென்க. கடி ப்பு-தழும்பு; கடிப்பாக என்பது பன்முகம் போலலுதலை யுணாத் திற்று. பறை - ஒருவிஷயத்தைப் பலருமறியும்படி சொல்லுதற்கறி குறியாக அழிக்கப்படும் ஒருவகைக்கே தோற்கருவி; இங்கே, வாயால் உரக்கக் கூறுவதைப் பறையறைதலாக உருவகிக்கப்பட்டது. கேண்மின்-முன்விலைப்பள்ளமை ஏவல் வினைமுற்று; இங்கே கேள்பகுதி, மின்-பள்ளம் முன்னிலைக்குதி. வயது-மாணிடா வாழ்நாளின் ஒரு வருடத்தினாலைக் காட்டும் ஒருவகை அளவுப்பெயர். இம்பது, சிம் மூன்று என்பன பண்புத்தொகைகள். ஆக்கை யினாலை யென்பதில், இவ்வை இலோத்தலைக் குறிக்கும். நீக்கிருப்பன என்பதில் இகரம் தொகுதலாயிற்று.

அவற்றுளா,

இன்புறு. நாளும் சிலவே யதாறுன்று

25. துன்புறு நாளும் சிலவே யாதலால்
பெருக்கா ஞேத்தது செல்வம் பெருக்காற்
நிடி கரை யொத்த தீள்ளமை யிடிசு கர
வாழ்மர மொத்தது வாழ்நா எாதலால்.

(இ-ன்) அவற்றுள்-என்கின்ற அந்த முப்பதுவயதுகளுள்ளும், இன்புறு-சுகத்தயடைகின்ற, நாளும் - தினங்களும், சிலவே - சிலகள்களே; அதான்று-அதுவல்லாமல், துன்புறு நாளும்-நூட்டைய யடையுங் தினங்களும், சிலவே-சிற்சிலவே; ஆதலால்-ஆகையினாலே, செல்வம் - உலகத்திலேற்படும் ஜிசுவரியமானது, பெருக்காற ஒத்தது-(தோன்றிச் சில தினங்களில் மறையும்) நீர்ப்பெருக்கினை யுடைய நகியை நிகர்த்தாகும்; இளமை-(அச்செல்வத்தை யறுபவித் தற்குரியதானிய) குமரப்பெருவமோ, பெருக்காற்று - அப்பெருக்காற் றின் ஓரத்திலுள்ள, இடி கரை-இடித்துபோகும் நிலையிலிருக்கின்ற பல ஹினாமானிய கரையை, ஒத்தது - நிகர்த்ததாகும்; வாழ் நான் -

ஆச் செல்வத்தோடிருந்து வாழுகின்றி நான்னே இடிகரை - மேற் கூறிய இடிகரையின்மேலே, வாழ் மரம் ஒத்தடி - நிற்கின்ற மூரங் கைப்போல நிலையற்றதாகும்; ஆதலால் - இகை யிவவாறிருக்கின்றன வாகையினுலே.

(வி - ண.) “எஞ்சி நின்ற அம்முப்பது எயதுக்குள்ளும் இன் பத்தை யடைகின்ற நாட்சன் சில; துண்பத்தை யடைகின்ற நாட்சன் சில; ஆதலின், அவற்றுட் பெறும் செல்வம் ஆற்றின்டீவள்ளுப் பெருக்கை யொத்தது; இளமை அவ்வாற்றின் இடிகரை யொத்தது; வாழ்நானோ அவ்விடிகரையிலுள்ள மரத்தை நிகர்த்தது,” என்று இவ்வடிகளில் இன்ப துண்பங்களின் வகையும், செல்வம் இளமை வாட்டார் ஆயிவங்றின் நிலையாகமையும் கூறப்பட்டன, மனிதர்க்குத் து ம் ஆயுருக்குள் ஏற்பட்ட இன்ப துண்பங்கள் கவந்தே வரும்; அவர்கள் எப்பொழுதும் நிலைத்த இன்பத்தையோ நிலைபெற்ற துண்பத்தையோ அடையமாட்டார்கள்; ஆதலின், ‘ருண்புறங்களும் சில துண்புறங்களும் சில,’ என்றார் ஆகிரியர். ஆற்றில், ஒருதினத்தில் திடுமென வெள்ளும் பெருகும், ஹடுகத்தினத்தில் வற்றிவிடும்; அது போலச் செல்வமும் ஒருவரிடத்தில் ஒரு சமயத்தில் திடுமெனத் தோன்றி மற்றொரு சமயத்தில் அழியும். ஆற்றில் வெள்ளு; பெருகி யோடும்போது சிற்கிலவிடங்களிலுள்ள கரையி லுராய்க்கு கீழே அறுத்துச் செலவும்; அப்போது அசுக்கா அடிப்பலமில்லாமல் விழுந்துவிடும் நிலைமையில் அசைந்துகொடுத்திருக்கும்; அதற்கு இடிகரை யென்று பெயர்; அஃது இன்னசமய நிமண்ணும் நியதியின்றி வெள்ளும் ஒடிக்கொண்டிருக்கும்போதே திடுமென விழுந்துவிடும்; அது போல் ஒருவர்க்குச் செல்வம் அதிகரித்துக்கொண்டிருக்கும்போதே அதை யனுபவித்தற்கு மிகவும் பொருத்தமான இளமையானது திடுமெனக் கழிந்து முதுமைவந்துவிடும். மேற்கூறிய இடிகரையில் ஒரு மரயிருக்கும்பங்கத்தில் கரை அசையும்போதே அதுவும் தலைசுற்றிக் கொண்டிருந்து தன் வேர்கள் முங்கியே ஜலத்தால் அழியிற் பிடிக்கும்.

கப்புட்டிப்போவதால் அந்தக் கரை விழுவதற்கு முன்னரே விழுங்தழு
யும்; அதுபோல் இளமை நடந்துகொண்டிருக்கும்போகே அது நீங்கி
முதலை வருவதற்கு முன்னர் ஆயுளமுடிந்து மரணம் சம்பவிக்கும்;
ஆதவின், உலகத்தில் எவ்வயும் நிலைபெற்றனவல்லவன்பது இவற்றின் மூலம் தெளியப்படும்.

‘அவற்றுள்’ என்பது தனிச்சொல். அதான் மு - இன்னிசையனபெற்ற. ஈள்கள் சிலவாயிலும், ஜாதி யொருமைபற்றி ‘நானும்’ என அவற்றை ஒருமையாற கூறினர் ஆசிரியர். பெருக்காறு, தீட்கரை, வாழ்மரம், வாழ்நாள் என்பன வினைத்தொகைகள். ஒத்து-விஶேஷயால்லையும் பெயர். நாள், செலவும் என்பன பெயர்க்கொற்கள். இளமை-பண்புச்சொல்.

இன்றே செய்யவும் வேண்டு மொன்றும்
30 நன்றே செய்யவும் வேண்டு ஈன்றும்
இன்றே செய்யவும் வேண்டு மின் றும்
இன்னே செய்யவும் வேண்டு மின் றும்.

(இ-எ்.) ஒன்றே செய்யவும் வேண்டும் - ஒரு காரியத்தையே செய்யவேண்டும்; ஒன்றும்-அந்த ஒரு காரியத்தையும், ஈன்றே-நன்றாகவே, (அதாவது: தருமமாகவே) செய்யவும் வேண்டும் - புரிய வேண்டும்; என்றும்-அந்த அறத்தையும், இன்றே செய்யவும் வேண்டும் - இற்றைநாளிலேயே இயற்றுதல் வேண்டும்; இன்றும்-அங்கு னம் செய்யக் கூணியும் இன்றையிலும், இன்னே - இப்பொழுதே, செய்யவும் வேண்டும்-புரிதலும் வேண்டும்; (அவவாறு செய்யாகல்) இன்னும் - (தேகம் நிலையற்றதெனத் தெரிந்துகொண்ட) இப்பொழுதும்.

(வி - ஏ.) “மேற்கூறியபடி உலகவாழ்வு நிலையற்றதா யிருத்தலிலே, எப்பொழுதும் நிலைத்த முத்தியின்பத்தைப் பெறுதற்கெதுவாகிய அறத்தை விவரங்கு செய்யவேண்டும்,” என்பது இங்கு

வடிகளின் கருத்து. நன்மை எல்லாவற்றினாகு சிறந்த இனையற்ற தாய் வளங்குதலின், அகனை ஏப்பொழுதும் நிலைபேறுடையதும், ஒப்பற்றத்தமாகிய கவல்துவைப்போல பாவிஸ்த, ‘ஒன்று’ நின்றும், தேகம் கூணநேரமாவது நிலைத்திருக்குமென்ற சொல்லும் பேற்றியடை கன்றுகல்ளன் அவவற்றதை இன்றே செய்யவேண்டுமென்றும், சிலும் இப்பொழுதே விரைந்து செய்யவேண்டுமென்றும் கூறினார். ‘ஒன்றே செய்யவும் வேண்டும்’ என்றுதிலுன்ன உம்மை இசைநிறைப் பொருள்து. மற்றைய மும்பாகன் ஒவ்வொன்றும் முன் சொல்லும் விஷயத்தைப்பற்றி நிற்றலாக இறந்ததுதழுவி யன; இன்னும் இவை, பின்வரும் விவரங்களையும் தொடர்ந்து நிற்றலால் எதிரதுதழுவியன வென்றுங் கூறலாம். ஏகாரங்கள் தேற்றப்பொருளன. ஒன்று - ஒருகமை யென்னும் பஞ்சுச பார்த்திரிபு. கன்று-நன்மையென்னும் பண்புச்சொற்றிரிபு.

நாளை நாளை யென்பீ ராகில்

நமலுடை முறைநா எாவது மறியீர்

35 கம்முடை முறைநா எாவது மறியீர்

எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான்

அப்போ தந்தக் கூற்றுவன் றன்னைப்

போற்றவும் போகான் பொருளொடும் போகான்

சாற்றவும் போகான் றமரோடும் போகான்

40 நல்லா ரென்னு னல்குர வறியான்

தியா ரென்னுஞ் செலவரென் னுன்னுஞ்

தரியா ஞெருகணாந் தறுக ஞூளன்

உயிர்கொடு போவா னுடல்கொடு போகான்.

(இ - ள்.) நாளை நாளை என்பீராகில் - (அந்த நன்மையைச் செய்யாமல்) நாளைக்குச் செய்வோம் நாளைக்குச் செய்வோம் என்று

சொந்தவிலீண்காலங்க் க்ஷீபதீராகில், (நாமிருப்பாலோ; வில்லை; நிச்சயமில்லாவிட்டிரும் நம் ஆயுன் முடிவையாவது கானாலோ) நம்முடைமுறைநாள்-நம்முயிரைக் கொண்டுபோகவரும் எனதுகிரமமாகியநாள், ஆவதும்-எற்படுகிற சமயததையும், அறியிர்-அறியமாட்டுமர்; நம்முடைமுறைநாள் - நம்முடைய உயிர் செல்லக்கூட்க கிரமமாகியநாள், ஆவதும் - ஏற்படுவதையும், அறியிர் - உணரமாட்டுமர் கூற்றுவன்யமன், எப்போதாயிலும் வருவான் - எந்தச் சமயத்திலே னும் உயிரைக் கொண்டுசெல்ல வருவான்; அப்போது - அங்கஙம் வரும் அச்சமயத்தில், அந்தக் கூற்றுவன்தன்னை - அங்க் காலனை, போற்றவும் - துதித்தாலும், போகான் - அவன் விட்டுச் செல்லமாட்டான்; (நாங்கள் வேண்டிய பொருள்கள் தருகிறோம், எங்களோ விட்டு விடு என்று திரவியத்தைக் கொடுத்தாலும்) பொருளொடும் - அவன் அந்தப் பொருளைப் பெற்றுக்கொண்டதுடனேயும், போகான்-உயிரை விட்டுச் செல்லான்; காற்றவும் போகான் - உபசார வார்த்தைகள் கூறினாலும் போகமாட்டார்கள்; (நம்முடைய சுற்றத்தார்களை யெல்லாம் நாளடைவில் பிடித்துச் சென்றாலும், அவவளவில் திருப்பி யடைந்து கம்மைமட்டுமாவது விட்டுவிடலாமென்ற எண்ணம் அவனுக்குண்டாகமாட்டா தாலால்) தமரோடும் - நம் சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு மரத்திரமாவது, போகான் - திருப்பியடைந்து செல்லான்; எல்லார் என்னுன் - தன்னுற் பிடிக்கப்படுவதை நல்லவர்களென்றும் கருதமாட்டான்; தீயார் என்னுன்-தீயவரென்றும் கருதமாட்டான்; நல்குரவு-குருவர் அடையும் வறுமைக் கஷ்டத்தையும், அறியான்-உணரமாட்டான்; (இன்னும் தன்னிடம் அகப்படுவோரைச்) செல்வர் என்று உன்னுன்-தனவந்தர்களென்று கருதி விட்டுவிடமாட்டான்; (ஒருவருக்கு ஆயுன் முடிந்துவிட்டால்) ஒரு கணம்-ஒரு கணமாயிலும், தரியான்-சுகித்துத் தாமதிகமாட்டான் (அவனே) தறுகனைன் - அஞ்சா நெஞ்சம் படைத்தவன்; உயிர் கொடுபோவான்-(நேர்க்க சமயத்தில் வந்து தாங்கணியயில்லாமல் கண்

முடைய) உயிரைக் கைப்பற்றிக்கொண்டு போய்விடுவான்; நடுஞ் கெடு போகான்-கம்முடைய தேத்துதைக் கொண்டுபோகமாட்டான் (நிஷேதமெனத் தள்ளிலிடுவான்).

(வி - ரா.) “மேற்கூறிய நன்மையை இப்பொழுதே செய்யாமல் நாளைச் செய்தேவாமென்று நினைத்தால், அதுவரை நாம் இருப்போமென்பது சிச்சயவில்லை; என்ன மக்முடைய உயிரைக்கொண்டு போகவரும் நாளையும், நாம் அவன் கையிலகப்பட்டுச் செல்லும் நாளையும் அறியமாட்டோம்; எந்தச் சமயத்திலாவது கூற்றுவன் திடுமென வந்துவிடுவான்; அப்போது அவன் நினைப் போற்றினாலும் நம்மை விட்டுப் போகமாட்டான்; நன்கூப் பாரான் கொடுத்தாலும் போகமாட்டான்; உபசாரங் கூறினாலும் போகமாட்டான்; மம் சுற்றத் தவரைப் பிடித்துச் சென்றிருத்தி ஒலும் அவன்லில் திருப்தியிடைந்து நம்மை விட்டுச்செல்லான்; ஒருவரை நந்தவரென்று நினைத்து விடமாட்டான்; ஒருவர் கஷ்டத்தையும் கவனிக்கங்கூட்டான்; ஒருவரைத் தீயவரென்று நினைத்துக் கொண்டுபோய்க் கண்டனோ புரியவுமாட்டான், செல்வமுறையவட்டான்று தாக்கணியமாய் ஒருவரை விடவுமாட்டான்; அவன் சமருச்சால்ல், கொண்டுபோகும் விஷ்டியத்தில் எல்லோரைப் பூரே தன்மையாகவே பாலித்து அவராய்க்கு நான் முடிந்துவடை; விரைந்து நம்மைப் பிடித்துச்செல்வான்; நாம் அபிமான மாக வைத்திருக்கும் தேசுக்கையும் கொண்டுபோவானாலுமெனில், அதனைக்கொண்டு செல்லான்; நம்முயிரையே பற்றிச்செல்வான்; இவ்வாறு நம்முடைய இயல்பு திடுமென மாறக்கூடியதா யிருப்பதனாலே சிறிதும் நாமதிக்காது இப்பொழுதே அறத்தைச் செய்யவேண்டும்,” என்பது இவ்வடிகளின் கருத்து.

“அன்றறிவா மென்னு தறஞ்செய்க மற்றது பொன்றுக்காற் பொன்றுத் துனை.”

ஏன்பது திருக்குறள்.

இயிரீரா நாளோ-இழிவுப்பொருள்பற்றிவகுத் துடுக்கு. முறை கான்டோவதற்குப் பிரமனுஸ் எந்பதித்திய கான். ‘நமதுண்ட முன்றாளாவதும்’ என்பதித்தியன் உம்மை எத்தாதமுனியது. ‘நம் முன்டு முறைநாளாவதும்’ என்பதின் உம்மை இறந்தலைக்குமியது. அப்போதாயினும்’ என்பதன் உம்மை முற்றும்மை; அஃது இனைத் தென்றறி பொருள்பற்றிவகுத்து மற்றுறய உம்மைகள் உயர்வசிறப் புப் பொருளன. கூற் சுவன்-கூறா விசய்வன்; அகாவது: உடலையும் உயிரையும் வேறு பிரிப்பவன். தமர்-தம்மைச் சார்ந்தவர்; தம்-பகுதி, அர்-விகுதி.

அதுக் கழுவீர் ஏனை மாந்தர்கான்

- 45 உயிரினோ யிழுந்தேரா வட்டவினோ யிரு ந்தோ
உயிரிழுந் தழுதுமென் ஞேதுவீ ஹாலீ
உடவினை யங்றலா திள்ளுங் காண்கீர்
உயிரினோ யிழுந்த வடலது தண்ணைக்
களவு கொண்ட காவைனப போலக்

- 50 காலு மார்த்துக் கையு மார்த்துக்
குறை களைந்து கோவனைக் கொருவி
சமத் தியை யெரியெழு மூட்டிப்
பொடிபடச் சட்டுப் புனவிடை மூழ்கிப்
போய்த்தம ரோடும் புந்திரைந் தழுவனு

- 55 சலமெனப் படுமோ சதுரெனப் படுமோ.

(ஓ - ள்.) ஏழை மாந்தர்கான் - அறிவற்ற மனிதர்களே! (ஆக்கனம் அறஞ் ரெய்யாகிருங்க, கூற்றுவன், சீயகள் மெய்யெனக் கொண்டிருங்க உடலைத் தள்ளி உங்கள் உயிரைக் கொண்டுபோன மாத்திரத்தில் நிங்கள் எதையோ இமந்துவிட்டதாகக் கருவி வில்ல தையற்று) அழுவீர்-அழுவீர்கள், (அவ்வாறமுவது) எதக்கு-எதந்து? உயிரினை இழுந்தோ-ஆவியைக் கைவிட்டோ? உடலை ஒழுங்க்தோ-தேகத்தைக் கைவிட்டோ? உயிர் இழுந்து-ஆவியைவிட்டி, அழுதும்

என்று -அழுகின்றோம் என்று, ஒதுவீராகிள்-நீர் சொல்வதற்கும், (நீங்கள் நிலையென நினைத்திருக்கும் உடல், உயிர் நீங்கின அன்றை அழிந்துபோகிறது; அவ்வாறு அழிந்த) உடலினை-தேகத்தை, அன்றை அல்லாது-சுதாமறைந்த அன்றைக்கே அல்லாமல், இன்றமுத்தாண் கிலீர்-இன்றைக்கும் காணமாட்டார்கள்; (அவ்வாறு நீங்கள் உடலை நிலையென நினைத்தும்) உயிரினை இழந்த-ஆவியைவிட்ட, உடலது தன்னை-அந்தத் தேசர்த்தை, களவு கொண்ட - திருட்டுத் தெழுவிலைக் கைக்கொண்ட, கள்ளிலைப்போல-திருட்டினைப்போல, காலம் ஆர்த்து-கால்களையுங் கட்டி, கையும் ஆர்த்து-கைகளையுங் கட்டி, கூறுற களை ந்து - வஸ்திரத்தை நீக்கி, கோவணம் கொள்ளவி - உள்ளுஞ்சுடுமையத் தொகுத்துக் கட்டி, (ஸமத்திற் கொண்டுபோய்க் கட்டடையின்மேற் சேர்த்து) ஈரத்தியை-சுடுகாட்டு கெருப்பை, ஏரி எழு-வரிதலுண் டாகும்படி, மூட்டி - கொளுத்தி, பொடிபட - நீருகும்படி, சுட்டு - ஏரித்துவிட்டு, புனலிடை மூழ்கி-ஜலத்திற் குளித்து, போய் - வீட்டிற்குச் சென்று, தமரோடும்-சுற்றத்தாரோடும், புந்தி ஊந்து-அறிவு கலங்கி, அழுயது - அழும்செய்கை, சலம் எனப்படுமோ - பொய் யென்று சொல்லப்படுமோ? சதுர் எனப்படுமோ-திறமானதென்று கூறப்படுமோ?

(வி-ஹ.) “எமன் உடலையும் உவிரையும் வேறு பிரித்து உயிரைக் கொண்டு சென்றபின், ஆவி எப்பொழுதும் நிலையுள்ளதாயிருக்கும், அது போய்விட்டதாகவும், உடம்பு தங்களிட மிருப்பதாகவும் மனி தார் கருதி அழுவார்கள்; பின்னர் அவ்வடிலையும் சுட்டு நீருக்கிவிட்டு அதனை எப்பொழுதும் கானுதவர்களாய்த் துக்கித்தழுவார்கள்; இவர் கள் அங்ஙனம் அழுவதைப் பொய்யானதென்றாவது மெய்யான தென்றாவது துணியமுடியாது. ஆதலின், இவர்கள் உண்மை யின்னதென் றண்ணாது மயக்கிடைப்பட்டவாவர்,” என்பது இவ் வழிகளின் கருத்து.

‘இழந்தோ கள்ளும் இரண்டில்லமுள்ள ஏகாரங்கள் வினாப் பாருவன. அழுதும்-பண்ண வத்தன்மை வினைமுற்று; அழு - பகுதி, தமிழ்விகுதி. இன்றும் என்பதிலுள்ள உம்மை இறந்தது தழுவியது. காலமும் என்பதன் உம்மை என்பதை தழுவியது. ஆர்த்து, கணாது, கொளுவி, மூட்டி, சுட்டி, மூழ்கி, என்பன வினையெச்சக்கள். சலம் - பொய். சதூர் - திறமை; இங்கே நங்கயங் குறிச்சுநின்றது. முன்னே உயிர் பேணுதற் கழுதீர், பின்னர் உடலினைச் சுட்டமுதீர்; இவற்றுள்ள எந்த அழுகை உறுதியானது? நீங்கள் உயிருக்கழுதீர்களா? உடலுக்கலூட்டானா? இரண்டிற்கும் மழுதீர்களா? என்று விடுவது, ‘புங்கினங்குதழுவது சலமென்பதுமோ சதுரென்பதுமோ’ என்றார்.

பார்ப்பன மாந்தர்கள் பகர்வது கேண்மீன்

இறந்தவ ராயுமை யிவ்விடை யிருத்திப்

பாவணை மாதிரம் பலபட வரைத்தீ

உமக்கவர் புத்திர ரூட்டின போது

60 அபுபசி யாற்குலைந் தாங்கவர் மின்டு

கையேங்கி நிறபது கண்டதார் புகலீர்

அருந்திய வண்டியா லார்பசி கழிந்தது?

(இ-ள்.) பார்ப்பன மாந்தர்கள்-(உலகத்தில் மற்ற வகுப்பானாகக் காட்டினும் உயர்ந்தவராகவும், வேதசாஸ்திரங்களை யுணர்ந்தவர்களாகவும் கருதப்படும்) பார்ப்பாராகிய மனிதர்களே! (இங்கனம் உலகத்தவர் உண்மை யின்னதென் துணராதிருக்கவும், நீங்கள் பிதுர்க்கள் முதலிய முன்னேர்களை நேரில் பார்ப்பவரைப் போன்று பிதுர்க்கடன் முதலியவற்றைச் செய்கின்றீர்; இன்னும் நான்) பகர்வது கேண்மீன்-சொல்வதையும் சற்றே கவனித்துக் கேளுங்கள்! உமை - உங்களை, இறந்தவராய் - முன்னே யிறந்து போன பிதுர்க்களாகக் கருதி, இவ்விடை - இவ்வுலகத்தினிடமாக, பாவணை

இருத்தி - பாவனையாக உட்காரகவுத்து, பல்லி - பலவித்து அண்டாக, மந்திரம் உரைத்து - மந்திரங்களைச் சொல்லி, உமகு உங்களூக்க அவர் - அங்கும் பாவனை செய்தவர்களாகிய, புத்திராகுமாரர்கள், உண்டினபோது - ஆகாராதிரீரோ உண்பித்த சமயத்தில், அடு பசியால்-வருத்துகின்ற பசியினுலே, குலைந்து - நிலை தளர்ந்து, ஆங்கு - அவ்விடத்தே, அவர் ஏங்குபோன பிரக்களாகியஅவர்கள், மீண்டு - அய் வுலத்தையிட்டுத் திருப்பிவந்த, கையேந்தி நிற்பது - அவவுணவை வாழும் பொருட்டுக் கரங்களை எந்திக்கொண்டு நிற்பதை, ஆர் கண்டது - பார்த்தவரியாவர்? அருக்கிழி - அவவாறு வங்கு கையேந்தி வாங்கிச் சாப்பிட்ட, உண்டியால்-உணவால், ஆர் பசி சழிந்தது - எவருடைய பசி நீங்கிற்று? புகள் - இவற்றையெல்லாம் ஆராய்ந்து சொல்லக்கூடவீராக.

(வி-ரை.) “மேற்கூறியபடி மனிதர் அவ்வாறு இறங்கதற் கழுவதுமின்றி, அங்கும் இறங்க பிழாக்கலூக்கு மந்திரங்கொல்லி ஆகாராதிகளையும் படைத்துப் பூசனை புரிகின்றீர்; அவர்கள் வந்து அவவுணவுகளை வாங்கி யுண்பதை நீங்கள் காணவு மாட்டங்கள்; ஆத வின், இவவிடையத்திலும் நீங்கள் விவஸ்தை யற்றவர்களாகவே யிருக்கின்றீர்,” என்பது இவைடிகளின் கருத்து. பிராமணர் தம்மைத் தாழ்மையாகக் கருதியதை நீக்கும்பொருட்டே கவிலர் இந்துலைச் செய்தனராகலானும், பிராமணர் தம்மை உயர்த்தவராகக் கருதியிருந்தும் அவரும் இங்கும் மயக்கினடைப்பட்ட முன்றன ரென்பதை விளக்கப் புகுந்தனராகலானும், இங்கு, ‘யார்ப்பன மாந்தர்கள்,’ என அவரையே முக்கியமாக விளித்துக் கூறினர். ஆத்மாவின் தன்மையை நோக்குங்கால் இறங்கவரும் தேகத்தோ டிருப்பவரும் எப்பொழுதும் நிலைபெற்ற ஒரேதன்மை யுடையவராகவின், இறங்கவர் செய்கையையும் இருப்பவர் செய்கையையும் விரலிப் பொதுவாக மனிதர்பாலேற்றி முன்னிலையாகவும், படர்க்கையாகவும் வைத்துக் கூறினர். பாவனையாக இருத்துதல் - இருப்பதாகப் பாவித்தல். அவர்

புத்திரா - இருப்பெயரொட்டுப் பண்புத்தொகை. ‘ஊப்பின’ என்பதற்கேற்ப, ‘ஆகாராதிகள்’ என்னும் செயப்படுமொருள் வருவிக்கப்பட்டது. அதைச் - கொல்லுதல்; அஃதிநகே வருத்தத்தை யுணர்த்திற்று. கண்டது - பார்த்தசெய்கை; அஃதிநகே அச்செய்கை யுடையாலோ விளக்கிறது.

இட்டியர் மிலேச்ச ரூணர் சிங்களர்
இட்டிணைச் சோனகர் யவனர் சீனத்தர்
65 பற்பஸர் நாட்டிலும்பார்ப்பா ரிலையாஸ்.

(இ - ள்.) (மேற்கூறியபடி உலகத்தின் உண்மை யியல்லை யுணராதிருந்தும், நான்குவகைச் சாதிகளை நீங்களே பிரித்துக்கொண்டு அவர்களுள் நீங்களே உயர்ந்தவர்களென்றும் உங்களாலேயே உலகம் நடைபெறுகிறதென்றும் கருதியிருக்கின்றீர்கள்; நீங்களிருக்கும் இவ்விந்திய நாடொழிய) இட்டியர்-இட்டியரும், மிலேச்சர்-மிலேச்சரும், சூணர் - ஊணரும், சிங்களர் - சிங்களரும், இட்டிணைத்தபமான தன்மையையுடைய, சோனகர் - தாலுக்கரும், யவனர் - யவனரும், சீனத்தர் - சீனரும், (ஆகிய) பற்பஸர் நாட்டிலும் - பற்பஸரிருக்கின்ற தேசங்களிலும், பார்ப்பாஸ் இல்லை - பிராமணர்கள் இல்லை, (அவ்வாறில்லாததால் அழைவுள்ள வனப்பத்தில் ஏதேனும் குறைவுற்றிருக்கின்றனவா?)

(வி - ளர்.) “மனிதி வர்க்கத்தாருள், ஆண், பெண் ஆகிய இரண்டே சாதிகள் அந்பட்டிருக்க, நீங்களே நான்குவகையைப் பிரித்துக் கொண்டு அவ்வகைத்தன்மை வேதியர்களாகிய நீங்களே சிறந்த வர்களென்றும், உங்களாலேயே உலகத்தில் எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றனவென்றும் எண்ணிக் களிக்கின்றீர்; அவ்வாறு உங்களாலேயே உலகில் எல்லாம் நடைபெறக் கூடியனவா யிருக்குமானால், நீங்களில்லாத அமோக தேசங்களிருக்கின்றனவே; அவையெல்லாம் நீங்களிருக்கும் தேசத்தைக்காட்டிலும் மிஸ் செழிப்

படைங் திருக்கின்றனவே? நீங்களில்லாதால் அவ்வ பாழடைங் தல்லவோ இருக்கவேண்டும்; அங்கை பாழடையாமல் செழிப்புற நிருத்தற்குக் காரணமியாது? இதனாலேயே நீங்கள் கொண்டிருக்கும் தொள்கை பேதைமை யென்பது விளக்கவில்லையா,” என்பது இவ்வடிகளின் கருத்து.

ஒட்டியர்-இம்பத்தாறு தேசங்களுள் ஒன்றுகிய ஒட்டியமென்று தேசத்திலுள்ளவர். மிலேச்சர்-துருக்கியருள் ஒருவகைக் காட்டி ஓரதியார். ஆணர் - ஆணமென்னும் தேசத்திலுள்ளவர். சிங்களர்-இலக்கைத் தீவில் சிங்களாட்டி இள்ளவர். சோனகர்-துலுக்கர். யவனர்-யவனதேசத்தார்; இவர்கள், கம்யூத்தொழிலில் சிறந்தவர்; இதனை,

“பொன்சாரி கதவுதாளிற் நிறந்துபொன் யவனர்பேணமு”

“மணியில் யவனச்செப்பின் மக்கலத் துகிலைவாங்கி,”

என்னும் சிவகசிங்கமணிச் செய்யுாடிகளா ஹனர்க. சினத்தர்-சின தேசத்தவர். இட்டுடை-அற்பம்; அஃதிக்கே தொழின் மேந்து.

முற்படைப் பதனில்லை ரூகிய முறைமைபோல்
ஈடுவகைக் காதியிந நாட்டினி னுட்டி னீர்

பேல்யகை கிழ்வனக விளங்குவ தொழுக்கால்
பெர்ரு மு ரெ ருபை யும் சிறாடினில் வேறே

70 அவ்விரு சாதியிலாண்பெண் மாறிக
கலைது கருப்பெறுல் கண்ட துண்டோ

ஒருவகைச் சாதியா மக்கட் சிறப்பிலீ
ரிருவகை டாகந் ரியாஸ்பிய குலந்து

ஆண்பெண் மாறி யகிணத்து யகிணந்துகின்

75 கார்ப்பொறை யுயிர்ப்பு துங் காண்கின்றி லீரோ
ஏந்திலைத் தெடுதனித் தீடப்படு கிண்றதோ

அங்கிலத் தற்தனித் தங்குடித் திடுமலால்

- மாறி வேறு தாம் வழக்கபொன் ரிலீஸ் டீய
ஷசங்ப புணர்ய புளீஸ் ஸீப் ள்ற
80 புது சிர சாயி தெய்வூர் தூாஷ சாலீஸா
பெறுறை மெறுநோயை பேறுதார்த் தோன்றல்போல்
பாக கிழ பீப்தாம ஏஷ்வெவர் கணுடுயா
வார்த்தா ஒரு நூட்டுமேய் வங்கை தீமாடு, விவினில்
நேவு நூட்டு பாவதும் வொஞ்சிராட சீன் தீபு.
85 தேர்மினாரா புலோன் வட்டுத்தை கீக்கீற்
பழுதற வோதிப்பாராயா எங்கான்
வட்டுத்தைப்பார்ப்பாரா கெ எங்கைக் கேகின்
நடையா நூட்டுக்காணிப் புளீஸா நாவான்.

(இ - எ.) (மேற்கூறியபடி கீக்கள் ஜாதிகஜோப் பிரித்ததிலும் பிறர் கம்பும்படி) முற்படைப்பகலில்- ஜுகி சிருஷ்டயிலே, வேங்கிய முறைமைபோல் அவை வேலூகப பிரித்த கிரமம்போலும் சால்லிருக்க விற்குறி, இங்காட்டினில்-ஆடுத் தீந்தியநாட்டிலே, நால்வளகச் சாதி-அந்த நால்வளகச் சாதிக்கோடு, நாட்டினோ-ஏஷல்றுத்தீனர்; (அப் புரது நீங்கள் நாட்டினுறும் சயர்க் காதியும் தாந்த சாதியும் பிறப் பினுவேந்படமாட்டா); மீரல் வேறு சூரியர்த்தவருப்பத்தும், கீழ்வளக்காழ்ந்த வகுப்புக்களும், விளங்குவது-டக்டதில் மளிட வகுப்பாரில் தோன்றுவது, ஒழுக்கால்-துவரவாக ஞானதை நன்னாட்ட துன்னாடை ஆசிய ஒழுக்கங்களினுடையே ஏற்படுவதுவாம்; (பிறப்பினால் ஜாதி பேதகள் ஏற்படுவன்று வேறு விதமாம்; எய்வாடீனில், மளிதர் ஒரு வகுப்பு, எருது ஒரு வகுப்பு, எருமை ஒரு வகுப்பு; இவைபோல ஒல்வொரு ஜாதியும் பிறப்பினாலும் பேசுமாடும் யன்றி ஒரே வகுப்பில் பல பேதகள் ஏற்பட வியாயிலிலை; அப்படி தீயற்படுவதற்கு ஒரு வகைப் பிறப்புப் பேதகங்களுள் ஒன்றிலை; ஏறு கலககமாட்டா; ஒரே வகுப்பில், ஒழுங்கத்தால் சிறிது பேதப்பட்டிருப்பனும் ஒன்றே போன்று கலந்து கூத்து விதுதியுண்டாய்; தீந்துதாரன்

மாக) பெற்றழுதீ-பக்ஞம், எருமையுர்-மீன், சியும், பிறப்பினில்-திருப்பால், வேதே-ஏ, வட்டைரூப; (அப்படி மிகுப்பதால் அவளி நூலாதி யம் கலக்கமாட்டா) ஆவ் விரு ராநியில்-இமத்திருங்கி வசுப்புள்ளும், ஆண் பெண் மாறி - ஆனும் பெண் ஆம் மாறுபட்டு, (அதாவது: ஒரு ஜாதி ஆனும் ஒரு ஜாதிப் பெண் ஆனுமாக நேர்க்கு...) கலங் தூ-புணர் கந்து, கருப்பெறல்-கருப்பம் தரித்தலே, கண்டது என் டோ-எவ் கா ஆம் பார்த்ததுண்டோ? (தில்லை); (இதுபொல, மனிதவாக்கத் தாருள் உண் டோவென்று ஆராய்ந்து பார்க்குமிடக்கு இவ்விசம் சிகந்தாதிருப்ப சில்லை; நீங்கள் ஈன்கு வகையாகப் பிரித்து அவர்கள் மனிதரென் ஆம் ஜீரோ வருப்பினராயிருப்பதை முன்னிட்டு ஒழுகுத்தால் பேதப் பட்டிருப்பவர்களுள்ளும் ஆண் பெண் மாறிக் கலங்தால் சங்களி உற் பத்தியாகுவிடுகின்றது; இவ்விதம்) புருவகைச் சாக்கியாம் - ஒருவித ஒத்துப்பாகிய, மங்கள் பிறப்பில் - மனித ஆண் பசுஞ்சல், நீர்-கீக்கள், ஸரிகுவனையாக - நான்கு வகையாக, இப்பம்பிய-க-றிய, குலத்து-ஜாதிகளிலே, ஆண் பெண் மாறி-ஆ ஆம் பெண்டும் மாற்றமாக, அனைத்தும்-கூடுதலும், அனைந்தபின்-அங்கணம் கூடியவின், கருப்பொறை உயிர்ப்பதும் - கருவாகிய பார்த்தைத் தாங்கிப் பெண்கள் பின்னோக்கோப் பெறுவதையும், காண்வின்றிலீரோ - அறிகில்லோ? (இன்னும் நீங்கள் இயவர்களுக்கு பேஷ்டமையால் பிரித்த சாதிகளில் ஒரு சாதி ஆனும், ஒரு சாதிப் பெண்ணும் மாறிக் கூடிப் பிறந்த பின்னோக்கோ இழிந்தவராகக் கருதுகின்றோ; அப்படியே உங்கள் அபிப்பிராயம் போல் மனித வகுப்பாரில் ஜாதிபேதத்தை வைத்துக்கொண்டாலும் மேற்கூறியபடி பிறக்கும் எல்லோரையும் இழிவுடையராகக் கருத நியாயமில்லை; உயர்ந்த ஜாதிப்பெண்ணும் இழிந்த ஜாதி ஆனும் கூடிப்பெற்ற பின்னோக்கை வேண்டுமா எல் இழிவாக நினைக்க வாம்; உயர்குலத்தாலும் இழிகுலத்தவரும் கூடிப் பெற்ற பின்னோக்கை எங்கணம் தாழ்வுமையாகக் கருதுவத்கூடுமென்று அபிப்பினோ எவ்விதத்தாலும் தாழ்வுத்துறைக்கமாட்டான்) எங்கிலத்து-ஏந்தப் பூயியில்,

ஏந்த வித்து-எவ்வளவுயான விதை, இடப்படுகின்றதோ-விதைக்கப் படுகின்றதோ, அங்கிலதது-அந்தப் பூமியில், அந்த வித்து - அதே விதை, அங்குரித்திடும் அல்லால்-முனோக்குமே யல்லாமல், மாறி - மாற்றமடைஞ்சது, வேறு ஆதம்-வேறெருன்றுக் அங்கில பேதத்தால் முனைக்கும், மழுக்கம் ஒன்று-ஒரு மழுக்கம், இங்கில-வற்படுவதின் ற; (அதுபோல) புலைச்சியர்-உடனள ஜாதிப்பிரிவினையால் நீசு ஸ்திரீகளனக் கருதப்படுவோர், பூசரா புனர்ந்து - பிராமணரைக் கூடி, ஸன்ற-பெற, புத்ரிராயினேர்-துமாரானவர், பூசர் அல்லரோ-பிராமணராகமாட்டாரோ? (ஆவர்; ஆதவின், நீங்கள் கொண்டிருக்கும் ஜானிபேதககொளகை, எவ்வகையிலும் ஆராயுமிடத்துப் பேதை மையுடையதாகவே காணப்படும்; மனித வகுப்பில் ஒழுக்கத்தாலும் தோற்றுத்தாலும் பேதவ காணலாமேயன்றி, பிறப்பால் பேதங்கானும் கேதுவில்லை) பெற்றமும் - பசுவும், எருமையும்-மேதியும், பேத மாய்த் தோன்றல்போல்-என்லாக்கைக் குணங்களாலும் வெவ்வேறு ஜானியாகத் தோன்றுவதுபோல, மாந்தரில்-ஒரே வகுப்பாகிய மனி தர்களுக்குள்ளே, பேதமாம் வடிவு-வெவ்வேறு வகையான உருவுத்தை, ஏவா கண்டினார்-பார்த்தவரியாவர்? (ஒருவருமில்லை; மனித குடைய) வாழ்நாள்-ஆயுஞும், உறுப்பு-அவயவங்களும், மெய்வண்ண மோடு-தேவுடவழிமும், அறிவினில்-புத்தியில், வேற்றமையாவதும்-வெவ்வேறு வகைப்படுவதும், வெளிப்படல் இன்று - தோற்றுவதில்லை; (ஆதவின், நீங்கள் பிறப்பால் உயாவோ தாழ்வோ கருத வேண்டாய்; ஒழுக்கத்தைப்பற்றியே உயர்வு தாழ்வு கருதுவீராக!) தென்திசைப் புலையன்-தெற்குத் திக்கிழல்ளை நீசலூம், வடதிசைக்கு வகின்-புண்ணிய பூமியாகிய உத்தர திக்கிள் சென்றுல், பழுது அறாகுற்றமங்க, ஒதி-வேதத்தை ஒகியுணர்ந்து, பார்ப்பான் ஆவான்-பிராமண ஞானியான்; வடதிசைப் பார்ப்பான்-உத்தரதிசையிலுள்ள வெதியன், தென்திசைக்கு ஏகின் - காணுதிக்கிற போவாலுள்ள, நடையது கோணி - தான் உத்தரத்திக்கிள் பழுகியிருந்த பிராமண - வொழுக்கம்

மாறுபட்டு, புலையன் ஆவான்-நீச யொழுக்கங்களைக்கொண்டு கீசனும் விடுவான், (இதனுலேயே முழுக்கத்தால் உயர்வு தாழ்வு வற்படுமென்பது உங்கட்கு ஈங்கு புலப்படும்)

(வி - ரை.) “மேற்கூடியபடி இப்பிசீதிய நாட்டைத் தவிர மற்றைய நாடுகளில் பிராமணர் முதலிய ஜாதி வகுப்புக்கள் இல்லாதிருந்தும், பிராமணர்களே! நீங்கள் மாத்திரம் ஆதிகாலங்தொட்டே இங்கு வெவ்வேறு சாதிகள் பிறப்பால் உண்டானதுபோல ஈன்கு வகைச் சாதிகளைப் பிரத்து நிலைறித்தினீர்; உயர்வும் தாழ்வும் ஒழுக்கத்தால் நிகழ்வனவேயன்றிப் பிறப்பால் நிகழ்வனவல்ல; உலகத்தில் மானிடர், அவரவர் நடக்கைக்குத் சங்கபடி உயர்வு வர்களாகவும், தாழ்ந்தப்ரகாங்களும் பிரிந்திருக்கின்றார்கள் என்று, பிறப்பால் அங்கு ஈம் பிரிவில்லை. பிறப்பால் மானிடா ஒரே தன்மையுடையவராவர்; இவர்களும், எருதும் எருமையும்போல வகுப்பு பேசுமிருக்கும் பகுத்தில், உங்களால் பிரிசு பபட்ட பல வகைச் சாதிகளுள் ஒரு வகை ஆனாலும் மற்றிருப்பதைப் பெண் ஆண் கூடிச் சந்ததி உற்பத்தியாதற் கேதுவில்லை; மனித வகுப்பாருள் எந்த ஆனாலும் எந்தப் பெண்ணும் கூடினாலும் சந்ததி உற்பத்தியாகின்றது; பசுவும், எருமையும் வெவ்வேறு வகையா யிருப்பதால் அவற்றுள் ஒருப்பகை ஆனாலும் மற்றிருப்பதைப் பெண்ணுங்கூடுவதுமில்லை, சந்ததி தோண்றுவது மில்லை; இதனுலேயே மனிசர் ஒரே வகுப்பினரென்பது விளங்கவில்லையா? இன்னும் நீங்கள், உங்களுடைய ஜாதிப் பிரிவினையால், ஒருவகுப்பானாலும் ஒரு வகுப்புப் பெண்ணும் கூடிப்பெற்ற பின்னோக்கையை யெல்லாம் இழிவானவர்களென்று கருதுகிறீர்கள்; அங்கனம் கருதவதில் உயர்தலுப் பெண்ணும் இழிகுலத்தானும் கூடிப்பெற்ற பின்னோக்கையை யேண்டுமானால் உங்கள் கொள்ளகப்படி தாழ்வாகக் கருதலாம்; இழிகுலப் பெண்ணும் உயர்குலத்தானும் கூடிப்பெற்ற பின்னோக்கையை இழிவாகக் கூறல் தகுசியாமா? பெண் இழிவானவா யிருப்பினும் கருவானது உயர்

குலத்தான் காதத்தால் உற்பத்தி யானபடியால் அதனின் ரும் பிறக் தவண் உயர்ந்தவனே யாவன்; ஒரு வித்தை ஒரு நிலத்திலிடால் அவ வித்தானது தன்னியற்கைப்படி முளைக்குமே யன்றி நிலபேதத் தால் வேறுவகை யாகாது; இதைக்கொண்டு, வேதியனைக் கூடிப் புலைச்சி யீன்ற பிள்ளையைப் பிராமணனென்றே நீங்கள் ஏன் கருதக் கூடாது? இவற்றையெல்லாம் நன்கு ஆராயின், மனிதவர்க்கத்தாருள் பேதமென்ப கு காணப்படாது; பசுவும் ஏருமையும் பேதமாகத் தோற்றல்போல, மாணிடருள் பேதக் தோற்றுவதை எவருங் காண மாட்டார்; இன்னும், தென்றிசையிலுள்ள, உங்களால் நீசனெனக் கருதப்படும் ஒருவன் வடதிசைக் கேட்கின்ற அவன் வேதமுதலியன வோதி ஒழுகத்தால் பார்ப்பானுகிவிடுவான்; வடதிசையில் உங்களால் பார்ப்பானெனக் கருதப்படுகிற ஒருவன் தென்றிசைக் கேட்கின்ற 'தான் கற்ற வேதம் முதலியவற்றை மறந்து ஒழுகக்குன்றி மாறுபட்ட நடையைத் தழுவி நீசனையிலுவன்; வகுப்புயர்வும் தாழ்வும் ஒழுக்கத்தாலேயே நிகழ்கின்றன வென்பதை இதன்னுலம் தெரிந்து கொள்வீராக," என்பது இப்படிகளின் கருத்து.

நால்வகைச் சாதி: பிராமணர், காத்திரியர், வைசியர், சூக்கிரர் என்பன. பெற்றம் - பசு; இது பசச்சாதிப் பொறுப்பெயர். 'ஆண் பெண் மாறிக் கவந்து' என்பதற்கு, 'ஒருவகை ஆஹும், மற்றொரு வகைப் பெண்ணும் தங்கள் குல வியற்றங்க்கு மாற்றமாகக் கூடி' என்பது பொருள். 'கணடதீண்டோ' என்பதிலுள்ள ஏகாரம் எதிர் மறைப் பொருள்து. சீவர்களெல்லாரும், 'அந்தக்கரண, ஆபாச, சைதங்ப சீவன்' என்றபடி இம்மூன்றின் கூட்டமாகிய ஒரேவகைத் தோற்ற முடையவ ராகலாறும், மனிததேகங்க ஜெல்லாம், சீம் பூதங்களாறும் ஆக்கப்பட்டு, தசைகாரும், உசிரமும், நரம்பும் கொழுப்பும், கபமும், நீரும், மலமும், உரோமமும் உடையனவாயு; சீம்பொறிகளை உடையனவாயும்; உபத்தம், பானி, பாதம், பாயுகு, வாக்கு என்னும் கன்மேந்திரியங்களை உடையனவாயும் ஒசே

தன்மையனவாய் அமைக்கப்பட்டிருத்தலாலும், அவரை, 'ஒருவகைச் சாதியா மக்கட் பிறப்பு' என்றார் ஆசிரியர். 'காண்கின்றில்லோ' என்பதிலுள்ள ஒகாரம் வினாப்பொருள்து. முனிவர்க்கும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று வேதியர் தம்மை இழிவாகக் கூறியபடியால், அதனை மறுத்தற்பொருட்டே, 'பூசரப் புணாது புலைச்சிய ரீன்ற, புத்திச் சாயினோர் பூசர ரல்லரோ?' எனக் கூறினர் கபிலர். 'எவர் கண்டு ஊர்' என்பது எதிர்மறையெச்சம். உயர்ந்த சாதிக் கரு இழிக்க சாதிப் பெண் வயிற்றில் தரிக்கினும் உயர்ந்ததேயாகு மென்பதையும், தாழ்ந்தது உயர்ந்த வயிற்றிற் சாரி இலும் தாழ்ந்ததேயாகு மென்பதையும், மனிதர் ஒழுக்கத்தாற் பேதமாவரேயன்றிப் பிறப்பால் பேதமாகா ரென்பனதயும், தென்னுடு தாழ்ந்தது வடா இயர்ந்தது என்பதையும்;

“கடல்சார்ந்து யின்ஸீர் பிறக்கு மனைசார்ந்தும்
உப்பீண் டெயரி பிறத்தலாற் றச்சம்
இனத்தனைய ரல்ல ரெறிகடற்றன் கேப்ப
மனத்தனையர் மக்களென் பார்.”

“கனர்நிலத்துப் பிறந்த வுப்பினைச் சான்டேர்
வினாநிலத்து கெல்லின் விழுமிதாக் கொளவர்
கடைநிலைத்தோ ரஸ்யினுங் கந்றறிக் தோறைத்
தலைநிலத்து வைக்கப் படும்.”

“எங்கிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா
தென்னுட்டவருஞ் சுவர்க்கம் புகுதலால்
தன்னுற்று னாகு மறுமை வடத்திசையும்
கொன்னுளர் சாலப் பலர்.”

என்னும் நாலடிச் செய்யுட்களா னுணர்க. வடாடு தேவர்களும் முனிவர்களும் தங்கப் பெறுதலாலும், வேதங்கள் மிகப் பயிலுதலாலும், ஆசிரியர்க் குரித்தாலாலும் அஃதுயர்ந்த தென்றும்; தென்

ஞௌ எமன்திசை யாகலாலும், தேவபாலைத் ருதலியன மிகப் பயிலா
ஒம்யாலும் தாழ்ந்ததென்றங் கூறுப.

ஆ அ ரீஹக,

- 90 சேற்றிற பிறந்த செங்கழுஞ் போல
பிரமதருக
கூத்தி வெற்றிற பிறந்த வசிட்டரும்
வசிட்டர்க்கருச
சண்டாளி வயிற்றிற பிறந்த சுத்தியரும்
95 சுத்தியர்க்குப்
புலைசுகிடோள் சேர்ந்து பிறந்த பராசரும்
பராசரநாக்குமீன
வாணிரி வயிற்றிற பிறந்த வியாசரும்
இடநாலவாரா,
- 100 வேதங்க டீனாதி மேன்மைப் பட்டு
பாதவ ராகி வயங்கின ரன்றே?

(அ - ன்.) அதுநிற்க - மேற்கூறிய அங்விதயம் நிற்க, (ஊன்
கூறியதற்கு உதாரணமாக) சேற்றிற பிறந்த-சேதகத்திலே தோன்
றிய, செங்கழுஞ் போல - செங்குவளை மாஸ்போல, பிரமதருகு - பிரம
தேவலுக்கு, கூத்தி - ஸிருக்தமாதாகிய ஊர்வசியினது, வயிற்றில் -
உதரத்திலே, பிறந்த-தோன்றிய, வசிட்டரும் - வசிட்ட முனிவரும்;
வசிட்டர்க்கு - அந்த வசிட்ட முனிவர்க்கு, சண்டாளி வயிற்றில்-
சண்டாளத்துவமடைத் துவக்கி அருக்ததியின் வயிற்றிலே, பிறந்த-உதித்த,
சுத்தியரும்-சுத்தியமுனிவரும்; சுத்தியர்க்கு - அந்தச் சுத்தியமுனி
வருக்கு, புலைசுகி தோள்-நீச்ததுவமடைந்த பெண்ணின் தோன்களை,
சேர்ந்து - அவர் அகிணந்ததனால், பிறந்த-உற்பவித்த, பராசரும்-பராச
முனிவரும்; பராசருக்கு - அந்த பராசரமுனிவருக்கு, மீன் வாணி
க்கிழ-மீன் வாணிபஞ்செய்யும் பசுவமாதாகிய மச்சகந்தியினது, வயிற்றில் - வயிற்றிலே, பிறந்த-ஜனித்த, வியாசரும்-வேதவியாச முனிவ

ஞம், (ஆகிய) இங்கால்வரும் - இங்கான்குபேரும், (பிறப்பால் இந்திக் தவர்களாயிருந்தும் தங்கள் ஒழுக்கத்தினாலே) சீவசங்கள் ஒத்தி-நான்கு வேதங்களை ஓதி யுணர்ந்து, மேன்மைப்பட்டு-உயர்வடைந்து, மாதவர் ஆகி-சிறந்த தவத்தினை யுடையவர்களாகி, வயங்கினர் அன்றோ - உலகத்தில் விளங்கினார்களால்லவா?

(வி - ரா.) “நான் மேலே சொல்லிய விஷயம் என் பேச்சு மாத்திரமன்று; அற்குதாரணமாகச் சில செய்கைகள் நிகழ்ந்திருக்கின்றன: பிரமலூக்குக் கூத்து சம்பந்தமாக வசிட்டர் கோன்றினர்; வசிட்டருக்குச் சண்டாளி வயிற்றில் சத்தியர் பிறந்தார்; சார்டியர்க்குப் புலைச்சியினிடமாகப் பராசர் தோன்றினர்; பராசர்க்குச் செய்ப்படவுப் பெண்ணினிடத்தே வேதவியாசர் பிறந்தார்; இங்கால்வரும் தங்கன் ஒழுக்கத்தினாலே சிறகத முனிவர்களாயிருக்கவில்லைபா? இதற்கு என்ன சமாதானம் கூறுவீர்?” என்பது இவ்வழிகளின் கருத்து, “பிரமபுத்திரராகிய வசிட்டர் ஒருகாலத்தில் நிமியின் காபத்ஶால் தேக மில்லாதவாய் வருந்தித் தம்முடைய பிதாவாகிய என்முகளிடத் திற் சென்ற தேகம் கொடுக்கவேண்டுமென்ற விண்ணப்பிக்க, அவர், ‘மித்திராவருணருடைய கலப்பால் உனக்குத் தேக முண்டாம்’ என்று கூறினர். அதன்மேல் வசிட்டர் வருணலோகம் சென்றனர். அப்போது அவ்வுலக்கித்துத ஆண்டுகொண்டிருாக மித்திரன், ஏருணன் ஆகிய இருவருள்ளும் மித்திரனிடத்தே ஊர்வசி என்பவன் செல்ல, நடவழியில் வருணன் ‘தீவினைக் கண்டு மோகித்ததழைக்க, அவன், ‘நான் மித்திரனிடம் வருவதோகச் சொல்லி வாக்குக் கொடுத்திருக்கின்றேன்; ஆகையால் உயமிடம் வருவல் முடியாது’ என்ற சொல்லி அப்பாற் சென்றனன். அத்தருணத்தில் வருணன், ‘உனக்காக என் தேஜசில் ஒருவன் உதிக்க’ என்று கூறினன். அதை அவன் ஒப்புக்கொண்டு போய்விட்டனன். அங்கும் ஊர்வசி மித்திரனிடம் செல்லவே அவன் வருதற்குன் அவன், தன் தேஜசை ஒரு குடத்தில் அடைக்க அங்கிருந்து அகஸ்தியர் பிறந்தனர்.

அதன்மேல் மித்திரன் மேற்கூறியபடி சென்ற ஊர்வசியைக் கண்டு 'நீ முதலில் வருணனிடம் சென்று வந்தமையால் புவலகத்தில் புரூர வழைக்கு பெண்டாகக் கூடாய' என்று சபிததனன் பிறகு அவள் வருணனிடம் சென்றனர். அவன், 'நீ முந்தியே என்னிடம் வாராத தால் இப்பொரு வரவோங்கான் கூடேன்' என்றுமறுத்துத் தன் தேஜ வைக குடத்தில் அடைய அதினின்றும் வசிட்டர் தேகம் பெற்ற வந்தனா" எனபது புராணகதை. இங்கே வசிட்டா ஊர்வசியின் வயி ற்றில் பிறக்காவிட்டிலும் அவள் சம்பந்தமாக வருணனுடைய தேஜசி விருந்து தேகம் பெற்ற காடணத்தால் அவளோ அவருக்குத் தாயென் தும், அவனா அவள் வயிற்றிற் பிறக்கவரென்றும் கூறினர் ஆசிரியர். நூபிரமாககளில் ஒருவராகிய காசிபா ஊர்வசியைச் சேர்க்கு வசிட்டரைப் பெற்றுரென்று யேறேரு கண்டியும் புராணங்கள் கூறும்.

இந்த வசிட்டருக்குச் சத்திமுதவிய நூறுபுத்திரர்கள் அருந்தகிய னிடம் தோன்றினர்; இந்த அருந்ததி ஒருசமயம், கன் நாயகன் மீது சாலேதகம் கொண்டபடியால் கலுநிறம் இயைந்த ஸ்ரீ முன் அவனாய் யாவரும் காண நகூத்துரியபதம் பெறும்படி தன் நாயகனுல் கபிக்கப்பட்டவள்; இக்காரணத்தினாலே இவளோச் சண்டாளி என்றனர். சத்தியருடைய மனைவி திரசந்தி எஃபாள்; இவளோப்புக்க ஊரிப் புலைச்சி என்ப; இவள் புலைச்சியான வர ஶாது புராணங்களிற் கண்டுனர்க. பராசர் பரவராஜபுத்திரியாகிய மச்சகந்தியைக கூடி வியாசைப் பெற்றனரென்பது பாரதகதை. வேதங்கள்: இருக்கு, குத்திரியம், சாமம், அதர்வணம் என்னும் நான்குமாம. 'அது நீறக' 'இங்கால்வரும்' என்பன தனிக்கொற்கள். அஞ்சே என்பதி இள்ள ஒகாரம் அறிவினுப் பொருளது.

அருந்தவ மாமுனி யாம்பக வற்றுக்
கருதுப் பெரும்பதிக் கட்பெரும புலைச்சி

- ஆகி வயிர்த்தி வி ஸன்றவ தித்த
 105 காண் முளீ யாகிய கபிலனுப யா னெ
 எண் நுா - ன் பிறநதவ சேத்தி னேபேரவில்
 ஆண்டான் மூவர் பெண்பா மூலவர்
 யாமவளர் திறஞ்சிறி திபாடுவல் கெண்மின்
 ணாற் ருக் காட்டனு மூர்தனிற் நங்கி தீய
 110 வண்ணூ ரகத தில் உப்பை வளர்நதனன்
 காவிரிபழும் பட்டி.னத்திற் கள்விளைஞர் சேரிபில்
 சான்று ரகந்தனில் உறுவை வளர்நதனன்
 நரப்புக சுருஙி யோர் நண்ணிடு சேரிபில்
 பாண ரகத்தில் ஒளவை வளர்நதனள்
 115 குறவர் கோமான் கொய் தினீப் புனஞ்குழு
 வண்மலைச சாரவில் வண்ணி வளர்நதனன்
 தொண்டைமண டலத்தில் வண்டமிற் மழிலீர்
 பறைய ரிடத்தில் வளர்நுவர் வளர்நதனர்
 அரும்பார் தோலைச் சுருபபார் வஞ்சி
 120 அதிகனில்லிடை அகிகபான் வளர்நதனன்
 பாருர் நீர்காட் டாருர் தன்னில்
 அந்தனர் வளர்க்க யானும வளர்ந்தென்.

(இ - எ்.) (மேற்கூறியபடி நீங்கன் முனிவர்களாகக் கொண் டாடும் அவர்கள் கதியே இவ்வாறிருக்கும்போது இதைப்பற்றிச் சிறிதும் ஆலோசியாமல் என்னுடைய பிறப்பைப்பற்றி மாத்திரம் இழிலாகக் கருதுகின்றீர்; இதற்குக் காரணம் தெரியவில்லை; அவர் களைப்போலவே) அரும்-அருமையாகிய, தவம்-தவத்தினைடைய, மா-சிற்த, முனியாம்-முனிவராகிய, பகவற்கு - பகவன் என்பவரிடத்தில், பெரும்பதி-பெருமை பொருந்திய நகரமாகிய, கருவுர்க்கண்-கருவுரிடத்திலே தோன்றிய, பெரும்புலைச்சி-என்னையும் என்கோதாரையும் பெற்றதனால் பெருமை தங்கிய நீச ஸ்திரீயாகிய,

ஆதி வயிற்றினில்- ஆதி என்பவருடைய உதாத்திலே, அன்ற-அக் காலத்திலே, அவதரி த்த-டீதான் ரிய, கான்முளையாகிடா-புத்திரானுகிய, கடிலன் யானோ-கபிலவென்வான் கான்; என்னு - சீபிரந்தவர்-இன் ஒன்றும் என்னேறு தோன்றியவர், எத்தனைபேரோ, நான்-எத்தகைப் பேர்க் கவன்றான், ஆண்பால்-ஆண்பிர்ஜோகன், மூவர் மூன்று பேராவர், பெண்பால்-பெண்பிர்ஜோகன், நால்வர்-நான்குபீர்கள்; (அவர்களும் என்னைக்காட்டிலும் கல்வி டீகள்வி டீ.டு.க) கஷ்களில்கூலகத்திற்கிறப் புற்று விளங்குதுகின்றனர்; யானுவது பிராமணரகத்தில் வளர்க்கேதன்; அவர்களோ தாழ்ந்தவிடங்களில் வளர்க்குதனர்; அங்குவம்) யாம்-ராங்கள், வளர் கிரும்-வளர்க்குதன்னமயை, சிறி து-கொஞ்சம், இமம்புவல்-கூறு வேண், கேண்மின் - கேட்டிராக; ஊற்றுக்காடு என்னும்-ஒர் ந்றுக்காடு என்கின்ற, உரூர்தனில்-கிராமத்திலே, வாண்ணார் அகதுதில்-வண்ணார் குடைய வீட்டிலே, தங்கி-நிலைபெற்ற, உப்பை-என்னேறு பிறந்த உப்பையென்னும் பெண்பால், வளர்க்குதன் - வளர்க்காள்; காவிரிப் பீடும் பட்டினாத, சில்-காவிரிப்பீடும் பட்டினாமென்னும் நகரத்திலே, சன் விலைசூர்-கன்விற்பவர்கள் வாசஞ்சலச்சுய்கின்ற, சேரியில் - தெருவிலே, கான்றூர் அகந்தனில் - சான்றுகுடைய வீட்டிலே, உறவை - உறவை யென்னும் சகோதரி, வளர்க்குனன்-வளர்க்காள்; நாப்புக்கருவியோர்-வினை முதலிய கரம்புக் கருவிகளை வாசிக்கின்றவர், கண்ணிட சேரி யில்-பொருங்கி யிருக்கின்ற தெருவிலே, பாணர்-சுங்கிதம்பாடி ஜீவிக் கிண்றவருடைய, அகத்தில-வீட்டில், ஒள்வை வளர்க்குதனன் ஒள்வை யென்னும் சகோதரி வளர்க்காள்; குறவர் கோமான் - வேடர் தலைவு னுடைய, கொப்பு-அதுக்கின்ற, தினைப்புனம் குழ் - தினைக்கொல்லை கள் நிறைக்க, வண்மைலைச்சாரவில் - வளப்பும் பொருங்கிய மலையின் காரலிலே, (அவ்வேடர் தலைவனிடத்தில்) வள்ளி வளர்க்குதனன் - வள்ளியென்னும் சகோதரி வளர்க்காள்; தொண்டைமண்டலத்தில் தொண்டைமண்டலத்திலேயுள்ள, வண்தமிழ் - வளப்பும் பொருங்கி ய தமிழ்களையுடைய, மயிலை - மயிலாப்புமரன்னுக் கலத்திலே,

பறையரிடத்தில் - பறைச்சாதியா ரிடத்திலே, வள்ளுவர் - வள்ளுவர் என்னும் சட்காதர், வளர்ந்தனர் - வளர்ந்தார்; அருங்பு ஆர் - மூவரும்புகள் நிறைந்த, சோலை - பொழிலில், சுரும்பு ஆர் - வண்டு தள் சுர்சிக்கின்ற, வஞ்சி-கருஷுர், கொடுக்கோளூர் என்றும் பெயர் களையுடைய தலத்திலே, அசென் தீல்விணை - சேரமான் இல்லத்திலே, அதிகமான் - அதிகமானென்றும் சட்காதரன், வளர்ந்தனன் - வளாந்தான்; பார்-மூயிமிடல், உரர் - ஊர்ந்து செல்கின்ற, நீர் நாட்டு-ஏரிஸ்வளர்ப்பொருந்திய நாட்டுனோடுடைய, ஆரூர்தன்னில் - குருஷாரு ரென்றுக் கிருப்பதியிலே, அங்கண்ணவளர்க்க பிராமணர் வளர்ததுவர், யானும் வளாந்தென் - நானும் வளர்க்கியுறைறன்; (இதற்கு நாங்கள் தாழ்ந்தவராவோமோ ஒருபொதும் ஆகமாட்டோய; உலகத்தில் எவ்வோரும் கடவுளால் ஒரே தன்மையாய்ப் படைக்கப்பட்டவர்களே.)

(வி - ரா.) “மேர்க்குறியபடி வசீட்டாரி முனிவரல்லாம் தாழ்ந்த விடத்துப் பிறகு; அங்கள் ஒழுக்கத்தால் யேதமோதிக்கிற சிறுனிவர்களாக மேன்மையடைந்துவந்தனர்; அவர்களை எல்லோரும் சிறந்த மகாண்களைக்கொண்டாடி னரேயன்றிப் பிறப்பாலதாழ்ந்த வர்களை அவுமதித்திலர்; பிராமணர்களைல்லோரும் அவாகளாற் செய்யப்பட்ட ஸ்திருதி முதலிய நூல்களையெல்லாம் மிகக் கொண்டாடி வருகின்றனர்; அவர்களைப்போலவே யானும் என்னேஞ்சிகூடப் பிறந்தவர்களாகிய உப்பை, உறுவை, ழளவை, வள்ளி, யன்னுவர், அதிகமான ஆகிய அறுவரும் பகவனைத்தும் முனிவருக்குத் தம் ஆகிய யென்றும் புலச்சிக்கும் பிறந்து உயர்ந்த விடங்களிலும் தாழ்ந்த விடங்களிலும் வளர்ந்து வந்தோம்; அங்கமாயினும் கல்வி அறிவு ஒழுக்கங்களிற் சிறந்திருக்கின்றோம்; ஆதலின், எங்களை நீங்கள் தாழ்ந்தமையாகக் கருதுவதற்கு ஏவ்வித நியாயமுமில்லை; உலகத்தில் கடவுளாற் பவுடக்கப்பட்ட எல்லோரும் ஒருதன்மையுடையவாக கே” என்பது இவ்வழகளின் கருத்து.

பகவர்: அகஸ்தியர்க்குச் சமுத்திர கண்ணியிடம் பிறந்த பெருஞ்சாகர ரெண்பவருக்குத் திருவாரூர்ப் புலைச்சியிடம் பிறந்து முனிவரானவர்

ஆகி நவமூனிவருக்கு அருள்மக்கையென்னும் பிராமணமாதி டத்திற் பாறந்து, உறையூர்ப் பெருங்பறையானால் கண்டெடுத்து வளர்க்கப்பட்டுத் தானிருந்த சேரியில் மண்மாரி பெய்ய எல்லோரு மழுந்த தனுால் தானமாத்திரம் வெளியேறி அதங்குச் சூ மேவார் அகரத்திலே நீதியையன் வீட்டில் வளர்ந்தவள். இவள் கருதூர் ஆதியென்றதற்குக் காரணம், முன்னே கருதூரிற் பிறந்தவளா யிருக்கவேண்டும், அல்லது அதிகமானைக் கருதூரில்குந்து பெற்ற காயிருக்கவேண்டும். புலையானால் வளர்க்கப்பட்ட காரணத்தைக்கொண்டு இவள் புலைச்சி யெனப்பட்டார்.

இவர் அங்கனம் வளர்ந்துவருக் காலத்தில், பகவர் என்பவர், யாவருப் ஸொண்டாடும்படி பிராமண கிருட்கியத்தை மேற்கொண்டு ஒருசமயம் தீர்த்தயாத்தினரை செய்யப் புறப்பட்டுக் காசிக்குச் செல்லும் போது ஆடி வளர்ந்த அகரத்துட் கடுத்த ஒரு சத்திரத்தி லிறங்கி வித்திய கருவங்களை முடித்துக்கொண்டு சமயல் செய்தனர்; அப்போது ஆதியென்பவள் சிறபருவமுடையளாய், அங்கே வந்தனர். அவளைக் கண்டமாத்திரத்தில் பகவர் அவள்மீது அருவருப்புக்கொண்டு, ‘நீயார்? புலைச்சியோ வலைச்சியோ? இங்கே ஏன் வந்தாய்?’ என்று கோபத்தோடத்தடிச் சட்டுக்கைத்தால் அவள் தலையிடீல் காயமுன்டாகும்படி அஷ்டத்து அவளைத் துரத்தினர். அவள் அழுதுகொண்டு தன்னிடத்துக்குப் போப்பிட்டாள். பின்னர், பகவர் அவ்விடத்தினின்றும் புறப்பட்டுக் காசிக்குப்போய்க் கங்கா ஸ்ளான்டு செய்து பரயாக்கவில்ருந்து தீர்த்தக்காவடி கட்டிக்கொண்டு திரும்பிவந்து மீண்டும் அந்த ஆதியிருந்த அகரத்திலுள்ள சத்திரத்தில் தங்கினர். ஆப்போது முன்னே அவரிடம் சட்டுவத்தால் லடிப்பட்டுக் கொண்ட ஆதி

யென்பவள் தன் மண்ணடையிற் பட்ட காயம் மாறித் தழு; பிருச்சி, மங்கைப்பறுவத்கை யலாடந்து அஷ்டே வந்தாள். பகவர் என்பவா அவளோப் பார்த்த மாத்திரத்தில் முன்னே நம்மிடம் அடிவாங்கிச் சென்றவளென் ஹண்ராது அவள்மீது ஆசைகொண்டார். அத்தரு ணத்தில் அவளை வளர்த்த நிலையை ரெண்பவர் அசசந்தநிர்க்குத்துத் தலைவரா யிருந்தபடியால், பகவர் என்னாக்கைத் யுணர்க்கு, ‘இந்தப்’ பெண்ணை விவாகஞ் செப்துகொண்ட இடங்கிடத்திலேயே இரும்’ என்று அவரிடம் சொன்னார். அதற்குப் பகவர், ‘நான் நீர்த்தக் காவடியை இராமேச்சரத்திற் செலுத்திவக்கு அப்படியே செய்கிறேன்’ என்று ரொல்லி அவரையரிடப் பிடிடபெற்றுச் சென்று அங்கனமே செய்ன திரும்பிவர்களை. அப்போது நீதியையர் ஆகியை, பகவர் என்பவர்க்கு விவாசங்கு செய்து கொடுத்தார். விவாகம் முடிக்கு ஜிதாநாள் மங்கள் ஸ்ளாண்டு செய்யும்போது பகவர் அங்குப் பெண்ணின் தலையில் எண்ணே யிருக்குத்தக் கூங்க”^१ எகிகாந்தனர்; அப்போது தாம் மூந்திச சட்டுவிலுத்தா லடிக்கத்தனு லேற்பட்ட வழி ஒவக் கண்டு சந்தேகிக்கு அவளுடைய விருத்தாதக்கை விவரித்துணர்ந்து விசனித்து, அவளை நோக்கி, ‘நீ ஆதியனால்லவா?’ என்று சொல்லி அவளை விட்டோடினார். அதனுலேயே அவனுக்கு ஆதி யென்று பெயருண்டாயிற்று.

மேற்கூறியபடி ஒடிய பகவர் பொருது போனவுடன் எதிர்ப் பட்ட ஒரு பாணர் சேரியிலிருந்த மண்பத்தில் தங்கினர். அப்போது ஆதியும் அவனர விடாமல் தொடர்க்கு சென்று அவரிடம் சேர்க்கு, ‘தெய்வச செயலால் உமக்குங் எனக்கும் விவாகசம்பந்தம் நடந்திருக்க, நீர் என்னைவிட டோடுதல் தகாது,’ என்று சொல்ல, அவர், இரக்கமுற்று அவளை நோக்கி, ‘பெண்ணே! அப்படியானால் உண் தோச சேர்த்துக்கொள்கிறேன்; நீ, நான் சொல்கிறபடி செய்வேண் மீ; அஃதியாதன்றால், உணக்கு எங்கெந்த விடத்திற் பின்னைகள் பிறக்கின்றனவோ அந்தந்த விடத்தில் அப்பின்னைகளைப் போட்டு

வரவேண்டும்; அப்படிச் செய்வதாயிருந்தால்மட்டுந்தான் நான் உன் ஜோக் கூடுவேன்'என்றார். அதற்கவன் உடன்பட்டாள். அன்றிரவு அவ் ஹிருவரும் அம் மண்டபத்திற் கூடினார்கள்; உடனே ஒள்ளை பிறந்த ணன்; அவரை விட்டு நீங்கீச்செல்ல ஆதி வருந்தினன்; அப்போது ஒள்ளைவ, 'இட்டரமுட னென்றலையில் . . .' என்ற வெண்பாலையப் பாடி அவளைத் தேற்றினன்; புதைக் கேட்டு ஆதி அவரைவிட்டு, பகவருடன் போயினன். பின்பு அட்சீசரியிலிருந்த பாணர்கள் ஒள்ளைவயை யெடு, ஏ வளர்க்க அவள் வளர்ந்து கலை முழுதும் ஓசாதுணர்ந்து உலகத்திற்குப் பிரயோசனமாகிய பல நூல்களைச் செய்து கீர்த்தி யடைந்தனர்.

பின்னர் பகவருய ஆதியும் தொண்ணடாட்டிலுள்ள ஊற்றுக் காடென்னு மூரின் மண்டபத்திலிர் சென்று ஓரிரவு கூடியிருந்தார்கள்; அப்போது உப்பை யென்பவள் பிறந்தான்; அப்போது அக்குழங்கலையப் பிரிக்கு செல்லுத்தற்கு ஆதி வருந்த, உப்பை, "அத்தி முத வெறும்பீருன்," என்ற வெண்பாலையப் பாடி அவளைத் தேற்றினன். அதன்மேல் ஆதியும் பகவரும் அவ் விடத்தைவிட்டுச் சென்றார்கள். அதன்மேல் அவ்வுப்பை யென்பவள் அவ்வுருள்ளாவன்னுரால் வளர்க்கப்பட்டு மாரியம்மை யாயினன். :

அதன்மேல், ஆதியும் பகவரும் சோழதேசத்திற் கருவுரி லுள்ள ஒரு சோலையிற் ரங்கினர். அங்கே அகிகமசனைன்பவர் பிறந்தார். ஆதி அவரைவிட்டுச் செல்லவருந்தி, அ. ப. "அருப்பைக்கு முட்டைக்கும்," என்ற வெண்பாலையப் பாடித் தேற்றத் தேறி பகவருடன் சென்ற ணன். அதன்மேல் அவ்வுதிகமான், சேரமானால் வளர்க்கப்பட்டு மன்னா ராய்ச் சொக்கநாதர் திருமுகத்தைப் பார்த்து பாணபத்திரகருக்கு வேண்டிய திரவியங்கொடுத்து, பொன்வண்ணஜத்தங்காதி பாடிச் சிதம் பரத்தி வரங்கேத்திச் சுங்கரூர் த்தி நாயனூர் நட்புப்பெற்று அவருடன் கைலைக்குச் சென்று தாம் பாடிய ஆதியுலாவை அங்கே அரங்கேற்றிச் சிவாலுக்கிரகம் பெற்றனர்.

பின்னர் ஆசியும் பகவரும் காவிரிப்படும் பட்டினத்திற் சேர்ந்து ஒரு மண்டபத்திற் கூட உறவு பிறந்தனர். அப்போது ஆகி அக்குழங்கையைப் பிரிதற் குவருந்தி அவள், “சன்னடப்பைக்குள்ளூயிர்” என்ற வெண்பாலையைப் பாடித் தேற்றத் தீதிப் பகவருடன் போவி னாள். அதன்மேல் இவ்வுறவை சான்றூரால் வளர்க்கப்பட்டு வளர்ந்து தவஞ்செய்து காவிரியாய்த் தாருகளைக் கொன்று, திருவாலங்காட்டில் சபாங்கருடன் நிருத்தஞ்செய்து தோற்று அகோர வீரபத்திரரை மணம்புரிந்து வைவிட்டு திருந்தனன்.

பின்னர் ஆசியும் பகவரும் திருவாளுர் சேர்ந்து ஒரு மண்டபத்திற்கூட, இந்துவாஸ்ரியால்யகபலிலா பிறந்து, தாய்பிறந்து செல்ல ஏருந்தும்போது, “கண்ணுறுமையா...,” என்ற வெண்பாலையைப் பாடித் தேற்ற அவைக்குவரும் அப்பாற் சென்றனர். அதன்மேல் கபிலர், பாப்பையென்னும் அந்தணானால் வளர்க்கப்பட்டு, தமக்கு உபரய னாந்து செய்யத்தோடுக்குறையில் பிராமணர்கள் அதைக் கடை செய்த தால், அவர்களுக்கு இந்த அகவலைச் சொல்லி கர்மத்தால் ஜாதியே. யன்றி ஜென்மத்தால் ஜாதியில்லை யென்பதை ஸ்தாபித்து, அச் சடங்கு முடிக்கப்பெற்றதுத் தவத்திற் சிறந்தவுமாயினர்; இவர், இப்பொழுதும் பாதாள வலகத்தில் தவம் பண்ணிக்கொண் டிருப்பதாகக் கூறுப.

பின்னர், ஆசியும் பகவரும் வேளின் மலைச்சாரலில் கூட அங்கே வள்ளி பிறக்கனன். அப்போதும் ஆதி அக்குழங்கையைப் பிரிதற்கு கூருத்த, அப் பெண்குழங்கை, “அன்னைவயிற்றி...” என்கிற வெண்பாலையைப் பாடித் தீந்தறப் பிரிந்து பகவருடன் சென்றனன். அதன்மேல் இவ்வள்ளி வேடால் வளர்க்கப்பட்டுக் குழாரக்கடவுளை மணங்கனளென்ப; இவள் கதை கந்தப்புராணத்தில்; வேறு வகையாகக் கூறப்படும். இவ்வாறே இவர்களுள் இன்னும் சிலர் சரித்திரங்களும், மாறுபடும். இது, சரித்திரம் எழுதினவர்களால் நேர்ந்த நோத்தமாம்.

அதன்மேல் ஆதியும் பகவரும் மயிலாப்படி என்னள் இலாப்பைத் தோப்பிற் சென்றுகூட்டு விருவள்ஞாவர் பிறங்களைர். அவரையும் விட்டுச் செல்ல ஆகி வருந்தினன். அப்போதவர், “எயுபிமிருங் காத்க,” என்னும் வெண்பாலைப் பாடி அவளைத் தேற்றினர் பின்னர் அவ்விருவரும் தீர்த்த யாத்திரைக்குப் போய்விட்டனர். வன்ஞாவரை ஒரு வேளாளன் எடுத்து வரார்த்துத் தம்மினாத்தவர் நின்தை செய்ததால் வெளிந்தின்னையிற் கிடத்தித் தம் பண்ணைக் காரால் வளர்ப்பித்தனன். பின்னர் வன்ஞாவர் மகா மகிளை யடையாய்த் திருக்குறள் பாடி மதுரைச் சங்கத்தில் அரங்கேந்றிப் பல அற்புதங்களைச் செய்து நூற்பதவி யடைக்கனர். இன்னும் இவர் சுற்றிர விரிவாக ஒரு வன்ஞாவர் சுற்றிரம் முதலியவற்றை வூணர்க. இவர்களுடைய சூரியங்கள் பலவிதமாக மாறுபட்டிருப்பதும், இந்நால் கபிலராக சொல்லப்பட்ட தாதலால், இங்குக் கூறப்படும் ஆற்கோடு வர்கள் இவருடன் பிறங்கன ரெண்பதும், மேற்கூறிய விட, வளர்க்கன ரெண்பதும் உண்மையென்றே கொன்னப்படும்.

கள்விலைஞர்கள் விலைக்கு விற்று வீவிப்பவர்; இது ஸ்ரீரஹல் என்னும் தொழிலாடியாக வந்த பெயர்; விலை - பகுஷ், அர் - விலைஞ் - பெயரிடைவிலை. சேரி - குழிகள் சேர்க்கிறுப்பது. ராம்புக கருவி யென்பது நாப்புக் கருவியென வலித்தல் விகாரம் பெற்றது; ராம்புக்கருவி-நாம்பா லாக்கப்பட்ட வீணை முதலியன்; இக் கருவிகளாற சங்கிதம் பாடுவோர், நாம்புக்கருவியோர் எனப்படுவர். பணர் - பாட்டுப்பாடுவோர்; பாணி-தீர்டு. குறவர்-குறிசொல்வோர்; குறம்-குறி; குறவர், வெறியாட்டியர்த்து வருங்காரியம் முதலியன் சொல்லுதல் அவர் ஜ கித் தொழில்களில் முக்கிய தொழில். பறையர்-பறையென்னும் வாத்தீயத்தை முழக்குவோர். வஞ்சி - சேராஜாக்களின் இராஜதானிப் பட்டினம்; இது கொச்சிக் கருவில் உள்ளது; இருக்கு, கருவுர் என்றும், கொடுக்கோஞ்சு என்றும் மதுட மர்க கூன்

இதில் ஒரு காலத்தில் சோழராஜரும் அரசாண்டனர். அதிகமான்-
ஒருவகை வீரபாற்பட்ட அதியர் குடியினர்.

ஆதலால்,

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ

125 காற் றஞ் சிலரை நீக்கி வீசுமோ
மாஷிலஞ் சாக்க யாட்டே னென்னுமோ
கதி ரோள் சிலரைக் காட்டே னென்னுமோ
வாழ்நான்கு சாதிக் குணவு நாட்டி எும்
கீழ்நான்கு சாநிக் குணவுகாட்டி எுத்தோ

130 திருப்புறவுறுமையும் செப்தவப் போறும்
சாவதும் வேறிலை தரணி போர்க்கே
குலமு யென்றே குடியு மொன்றே
இறப்பு தெர்ன்றே பிறப்பு யொன்றே
வழிபடு தெய்வமு ரொன்றே யாதலால்

135 முன்னே நூரைத்த யொழிதவ ரூயல்
எந்தா ளாயிலு மிரப்பவர்க்கிட்டுப்
புலையங் கொலையுக் களவுந் தவரிந்து
நிலைபெற வறத்தி னிற்பதை யறிந்து
ஆஹும் பெண் குனு மல்லதை யுணர்ந்து

140 பேணி யுறைப்பது மிழையெனப் படாது
சிறப்பாந் தீலமு மல்லது,
பிறப்பு கலந்தாருமோ பேத்த யிரே.

(இ-எ்.) ஆதலால் - மேற்கூறியபடி மனிதரெல்லோரும் ஒரே
தன்மையுடையவரா யிருக்கின்றன ராகையினுலே, மாரி - மேக
மானது, சிலரை வரைந்து-சிலபேரை “அளவிட்டு, (அதாவது இவர்
உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவரென்றும்) பெய்யுமோ-(உயர்ந்தார்க்கு
அதிகமாகவும் தாழ்ந்தவர்க்குக் குறைவாகவும் மழுணைச்)சொரியுமோ
(அவ்வாறு பெய்யாது எல்லோருக்கும் கம்மாகவே பெய்யும்); காந்

ஆம்-வாயுவும், சிலரை-சிலமணிதர்களை, நீக்கி - தாழ்ந்தவர்களென்று விலக்கி, வீசமோ-வீசதல் செய்யுமோ (இல்லை); மா ஸிலம்-பெருமை தங்கிய இந்தர்பாமியானது, (சிலரைத் தாழ்ந்தவர்களென்று) சமக்க மாட்டே ஓன்றாமோ - தாங்கமாட்டேடென்று சொல்வி விலக்கி விடுமோ (இல்லை); கதிரோன் - குரியன், சிலரை-சில மணிதரைத் (தாழ்ந்தவர்களென்றனரை), காயேன் என்னுமோ - சிட்டுக் குளி ரோ நீக்கி அவர்களுக்கு இத்ததைச் செய்யமாட்டேன்று சொல் இவானே (இல்லை); வாழ்-செல்வத்துடன் வாழ்கின்ற, நான்கு சாதி க்கு - நால்வகை ஜாதியார்களுக்கு, உணவு - ஆகாரமானது, நாட்டி இழம் - நாடுகளிலும், கீழ் - வறுமைப்பட்டுத் தாழ்மையாகின்ற, நான்கு ஜாதிக்கு - நால்வகை ஜாதியாருக்கு, உணவு - ஆகாரமானது, காட்டிலுமோ - வனத்திலும் ஏற்பட்ட ஒருக்கின்றனவோ? திருவும்-செல்வமும், வறுமையும் - தரித்திரமும், செம் - செய்கின்ற, தவப் பேறும் - தவப்பயனும், சாவதும் - மரணமனடவதும், தரணியோர்க்கு - இப்புழுயில் உள்ளவர்க்கு, வேறு இல்லை - செவவேறு விதமாக இல்லை (எல்லாம் ஒரு விதமாயிருக்கின்றன); இன்னும் அவருக்கு) குலமும் ஒன்று - ஜாதியு; ஒன்றே; குடியும் ஒன்று - குடிப்பிறப்பும் ஒன்றேயாம்; பிறப்பும் ஒன்று - மரணமும் ஒரே விதமானது; பிறப்பும் ஒன்று-தோற்றமும் ஒரு விதமானதே; ஏ.பி படு - வணக்குகின்ற, தெய்வமும் ஒன்றே - கடவுளும் ஒருவடை; ஆதலால்-ஆகையினாலே, முன்னேர் உரைத்த-முன்னேர்கள் கூறிய, மொழி தவருமல் - நீதி வார்த்தையினின்றும் பிச்காமல், எங்காள் ஆயினும் - எந்த நாளாயிருந்தாலும், இரப்பவர்க்கு - யாசிப்பவருக்கு, இட்டு - இயன்றைத்த, கொடுத்து, புலையும் - புலால் தின்னுதலாகிய புலைத்தொழிலையும், கொலையும் - ஜீவன்களை வலைப்பதாகிய கொல் லுதற் ரெஞ்சிலையும், களவும்-திருட்டையும், தவிர்த்து - விட்டு நீங்கி, அறத்தின் - தருமார்க்கத்திலே, நிலைபெற - உறுதியாக, நிற்ப கூத அறிந்து - நிற்கும் தன்மையை யுனர்ந்து, ஆனா : பெண் ஜூம்

அல்லதை - ஆனாம் பெண்ணும் அல்லாததாகிய உண்மைப் பொருளின் சொருப்பதை, உணர்ந்து - அறிந்து, பேணி - விரும்பி, உரைப்பது - சால்லும் உண்மை மார்க்கமானது, பிழையெனப் படாது - ஒரு மம எனது எவராலும் சொல்லப்படமாட்டாது (உயர்வாகவே இரோண்டாடப்படும்); பேதையிரோ-ஜாதிபேதம் பாராட்டும் பேதைமையுடைய வேதியர்களே! (நீங்கள் உங்களை உயர்ந்தவர்களாகக் கருதினும் பிறப்பால் மேம்பட்டவராகமாட்டார், மனிதர்க்கு) சிறப்பும் - தவத்தினால் ஏற்படும் மகினமையும், சிலமும் - ஒழுக்கமும், அல்லது - அல்லாமல், பிறப்பு - பிறப்பானது, நலம் தருமோ-உண்மையைக் கொடுக்குமோ (ஒருபோதும் கொடார; சிறப்பும் சிலமுமே உண்மை பயப்பனவாம்; நான் கொல்லிய இவற்றையெல்லாம் ~ எர்ந்து இனியேனும் அஞ்ஞானத்தை ஒழிப்பீராக).

(வி-ஐ.) “பேதைமையுடையவர்களே! முன்னோக்கு ரியபடி எல், லோரும் ஒரேதன்மையாயிருக்கின்றன ராதவின் உலகத்தில் மனிதர்க்கு வேண்டிய காரியங்களைல்லாம் பொதுவாக ஒரேதன்மையன் வாய் நடைபெறுகின்றன; மழை, சிலர் துமரச் சிரம பெய்து சிலருக்குப்பெய்யாமலிருக்கிறதில்லை; காற்று சிற்பிலாருக்கு யீசு, சிலருக்கு கீர்தால் இருப்பதில்லை; முழியானது சில்லர், நொகுகிச் சிலவரைத் தாங்காமல் ரூப்பதில்லை; குரியன் தன்னுடையகிரணங்களைச் சிலருக்குவீசி சிலருக்கு வீசாமல் விருப்பதில்லை; செல்வமுடையவர்களுக்கு உண்வகாட்டிலும் வறுமையுடையவர்களுக்கு உணவு காட்டிலும் ஏற்படவில்லை; என்லோரும் அவரவர் இருக்குமிடைக்களில் மனிதர்க்கு ஏற்பட்ட உணவுகளையே உண்டுவருகின்றனர்; பீஷல்வழும், வறுமையும், தவப்பேறும், மரணமும் மனிதர்க்கு ஒரே தன்மையனவாம். இன்னும் மனிடாக்கு: குலம், குடிமரணம், பிறப்பு முதலியனவும் ஒரே தன்மையுடையனவாம்; தெய்வமும் ஒன்றே. ஆதலால், முன்னோர்க்கூறிய நீதிகளினின்றும் தவரூமல் எக்காலத்திலும் யாசிப்பவுருக்குத் தானாக கொடுத்து; புலை, கொலை, களவு முதலிய கெட்ட தொழில்களை

நீக்கி, அறங்கின் வழி நிற்பதை யுணர்க்கு ஒரே தன்மைத்தான் தெரு வத்தை இன்னதெனத் தெளிக்கு, விரும்பி கான் கூறும் இந்த உண்மை ‘மார்க்கானை நூ குற்றமூடையதாகாது; நீங்கள் உங்களைப் பிறப்பில் உயர்ந்தவர்களெனக் கருதியிருக்கின்றீர்கள்; உங்கள் எண்ணம் தவரூனதாகும்; மனிதர்க்குக் காலமினையும் நல்லொழுக்கமும் மேன்மை தருமேயல்லாமல் பிறப்பு கலந்தராத; இனியேதும் கான் கூறிய உண்மை மார்க்கத்தை யுணர்க்கு உங்கள் பேததமையான எண்ணத்தை விடுப்பீராக; என்னைத் தாழ்ந்தவரெனக் கருதுவதையும் ஒழுப்பீராக,’’ என்பது இவ்வடிகளின் கருத்து.

ஆதலால், என்பது தனிச்சொல். வரைதல்-ஏக்குதல். “மழையானது உலகத்தில் கல்லோர் தீயோர், நல்லன கெட்டன ஆயிய எல்லாவிடத்திலும் சமமாகவே பெய்யும்; காற்றும் அங்கனமே எல்லோர்க்கும் ஒரே தன்மையுடையதாய் வீசும்; பூமியியாவரையும் தள்ளாமல் தாங்கும்; சூரியனும் அங்கனமே எல்லோரிடத்திலும் பிரகாசிப்பான்.” எனவே, அறிவுடோர், இவற்றைப்போலவே மனிதரிடத்தில் பேதம் பாராட்டாரென்பது இதன்மூலம் பெறப்படும். இங்கைய மழை முதலியன பேதங் குறியாது உலகத்தைக் காக்கின்றன வென்பதை, “வரளின் ஹலகம் வழங்கி வருதலாற், ஓன்விழ்த மென்றுணரற் பாற்று,” “நீரின் நீரையா துலகெளின் யார்யார்க்கும், வானின் நையா தொழுக்கு,” “அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை, யிகழ்வார்ப் பொறுத்த றலை,” என்னுங்கிருக்குறன்களாலும், “மலர்தலை யாகின் மூக்கிருளகல, இலகொளி பரப்பியாவையும் விளக்கும், பரிதியுடனுருதானுகி,” என்ற நன்றாற் பாயிரச் சூத்திரவடிகளாலும் உணர்க. காய்தல் - கிரணத்தை வீசதல். ஒருரில் இருக்கின்ற முனிதிரில், செல்வமூடையவர் நாட்டிலிருக்குயர்வான உணவை உண்பார்கள், வறுமையாளர் காட்டிற் சென்று தாழ்ந்த வண்ணவ யுண்பார்களென்னும் பாகுபாடில்லை. எல்லோரும் ஒரிடத்திலிருக்கே தங்கள் தங்களுக் கேற்பட்ட வீணாவையே உண-

பார்கள்; ஆகாரவர்க்கங்கள் பலவிதமாயினும் உணை என்னுங் தன்மையில் ஒன்றேயாக். செல்வம் பலரிடத்தும் பலவகையாக ஏற்படினும் ஜிகவரியம் என்னுங் தன்மையில் ஒன்றே; வறுமை பலமார்க்கத்தால் வரினும் குணத்தில் ஒரு சண்மைத்தே. தவப்பேற, சாவு முதலியன ஏம் இவைபோன்றனவே. மனிதர், நடை யுடை பாவளை யாசாராதி களில் ஒருதன்மையுடையவர்களா பிருத்தலிருலே அவர்களுடைய குலம் குடி முதலியனவும் ஒருச்சர்யைனவா; அவர்க்குப் பிறப் பிறப்பும் ஒரு தலையையன வென்பதோம் வெளிப்படை. எல்லோர்க் கும் தெழுவும் ஒன்றே யென்பது அறிஞர் பலகுமுணர்வர். கட வளைகூடந்பட்ட ஏகன் என் மும்மாமோ இதனை விளக்கும். கஷ்டம் வந்த காலத்தும் ஈல ப கலாகாது என்பதை விளக்குத்தான், ‘எங்கா ஓயினு மிரப்பவாக் சிட்டு’ என்றார் ஆசிரியர். பெய்திமோ, வீச்மோ முதலியவற்றிலுள்ள ஒகாரங்கள் எதிர்மறைப் பீபாருளன. புலை-புலாலுண்டல்.

இந்துவின் சுருங்கிய கருத்தாவது:— “ஓ லகத்ரார்களே! நான் முகன் சிருஷ்டமாகிய இவைகளத்தில் பெரியது இன்னது சிறியது இன்னது என்பதையும், நன்மையின் ஏது திலையின்னால் என்பதையும், இயற்கையின்னது செயற்கையின்னது என்பதையும், மனிதரின் இறப்பு பிறப்பின்னுவிவரங்களையும், தேகத்துவகைகளின் இயல்களையும், மனிதரின் ஆயுட்டன்மையையும், நலைக்கது இன்னது நலையாதது இன்னது என்பதையும், உணரமாட்டார்கள்; மனிதர் ஆயுளோ சொற்படி; அதற்குள் விரைவது அறத்தைச் செய்யவேண்டும்; அங்கனம் செய்யாமல் பின்னே செய்வோமென்று சிலைப்பீராகில் கூற்றுவன் எந்தச் சமயத்திலேலூம் உங்கள் உயிரைக் கொண்டு போய்விடுவான்; இன்னும் நீங்கள் உங்களின் இயல்பையே இன்னதென் துணராகிருக்கின்றீர்கள்; ஒருவர் இறந்தால் உங்களிற் சிலர் வயிர்போய்விட்டதாகக்கருதியழுகின்றனா; சிலர் தேகமழிந்துவிட்டதாகக் கருதி யழுகின்றனர்; உடலுயிர்களி னியற்கை உங்களுக்குச்

சிறிதம் புல்ளி ரீலை; இங்கணம் உடம்பையோ உயிரையோ டூழுந்துவிட்டதாக, ஏனும் உங்களில் பிராம ஆராயிருப்பவர்கள், நிச்சயமாகச் சிற்சில வரை, பங்களை உணர்ந்தவர்கள் போலவும், இறந்து டென் பிதுர்க்களையும் மற்றவர்களையும் பார்ப்பவர்கள் போலவும் சுருதி, இறந்தவர்களைப் பாவலையாக இருந்து அவிப்பாகம் முதலியன கொடுத்துப் பிதுர்க்கட ஞற்றகின்றனர்; அந்தப் பிதுர்க்கள் நேரில் வந்து அந்த பூஜையை ஏற்றதையாவது, உணவை வாங்கி பண்பதையாவது எவருமறியார்; இன்னும் பிராமணர்கள், பண்டைக் காலங்தொட்டே உண்டானதுபோல ஜாதிவகைகளை யுண்டாக்கி அவ் வகுப்புக்களுக்கு தங்களை உயர்ந்தவர்கள் எனக் கருதகின்றார்கள்; இது பேறைமையாகும்; இவ் விந்திய நாட்டைத் தலை மற்றைய தேசங்களில் எந்தப் பிராமண ரிருக்கின்றார்கள்? அவ் யிடங்க எல்லாம் பார்ப்பாரைக் கொண்டிதானு சிறப்பாட்டச் சான்றை உலகத்தில் மனிதர், ஆடு, மாடு, எருமை, புலி, மருட், கருடன், காக்கை, நாகம், மச்சம், நந்து என்கிற வகைகளில் பேதமேயன்றி, இவற்றுள் ஒரு வகுப்புக்குள் பல்வோ ரீதங்களில்லை; ஒவ்வொரு வகுப்பிலும் ஒழுக்கத்தாலேயே பரவண்டாகும்; மனிதருள் ஒழுக்கத்திற் சிறந்தவர்களே பிராமணராவர்; பிறப்பால் உயர்வு தாழ்வு ஏற்பாடு; உயர்ந்தார்க்கு உயர்ந்தவரே உதிப்பர், தாழ்ந்தார்க்குத் தாழ்க்கவரே தோன்றுவர்; இதை யுனராமல் நான் நீசு ஸ்திரீக்குப் பிறந்தவனென்று நீங்கள் என்னை அவமதிக்கின்றீர்; என் தாய் தாழ்ந்தவளாயினும் தக்கை ஒழுக்கத்தில் உயர்ந்தவர்; அது னால் நானும் என் தங்கை யியல்லைப் பெற்று உயர்ந்தவனே யாவன்; ஒழுக்கங் தவறுவதால் பிராமணனும்பிழவான், பறைய இனும் கல்லொழுக்கத்தாற் பிராமணனும்பிழவான்; நான் ஒழுக்கங் தவறியவனுமிருந்தால் மாத்திரம் நீங்கள் என்னை இழிவாகக் கருதலாம்; அங்குமின்றி நான் நற்குணங்களைப் பெற்றவனுமிருந்தவி னுலே என்னை நீங்கள் அவமதித்தற்கு எவ்வித நிராயமுயில்லை;

இன்னும், என்னைப்போலவே வசியடா முகவிய கரிவிகளெல் லோரும் தாழ்சாச விட ககளி இதிடத முழகத்தா ஒயா நிருக்கின் றனா; அயரக்கீர்ப்போலவே ராஜும், ஏன் டடப் பிதுதாகநும் தீதான்றி மீண்ணம் யாத்தாகிளிருக்கின்றே ; ஆசலிட், ரீக்கன என்னை இதியாகக் கரு டை ஸ்டாப்; மாரிமுரலியன் எல்லோரை யும் சமத்துயமாகவே பாவி தறு மனிதர்க்கு டிருப்பாது செய்கின் றன் ; மனிதரெல்லோரும் டீசு விதமான உணவை எண்டிரூக்கவு; ஒரேவிதமான இன்ப துண்பகுக்கோ யானுபவிக்கின்றாகள் ; எல்லோ ருக்கும் சடவள் ஒருவரே ஏற்பட்டிருக்கின்றனா; இங்கு மெல்லாம் கண்றுக அட்டு காராயிஸ் ஜாதி பேதம் என்றது ஏற்பாது ; மனிதரெல்லோரும் ஒரேநாயா வயிற்றுப் பிழைகளைப்பான்ற ஒரு தன்மைக்கான இயல்பினை யடையவரென்பது ரெஷ்ட் கிற் புலப் படும் ; பேதங்களெல்லாம் ஆனான்கா தே பிரதிவளையாம் ; ஆகவின், இந்த அஞ்சான ஈதை டிரிசு நா மாரிஸா டீசு காரயும் சட்காதரரெனக் கரு காங்கள் ; இரபவாசகு டீபாஸ்திவந்தைக் கொடுக்கன் ; புலை கொல் கானு முதலிய ஶாசகி ரினபக்ஸா ஏடியோ டொழியுகள் ; பெரியோ ரூரைக்கும் உண்ணம் மாக்க, ; ஒ யுணா ரது அறசத்தின் வழி நிலைகள் ; நீச்சா முத்தியம் யும் மாக்கத் தேதை தெடுக்கன ; எப்போதும் ஒரேதான்மைத்தான் ஏகம் ஈநுவாங்க கடவுளின் சொருபக்கதை யுணாங் துயடியான் ; நிபுஷ்டை கருவாக்களா வேயே நன்மையுண்டாகும் ; பிறப் ; பேசுப்பாருஷி அஞ்சானத்தில் மூர்குவதால் எப்பொழுதும் உங்களைப்படிநிலி நிற்கும் அநத்தாரம் ரீக்காது” என்பதாம்.

கபிலரகவல் மூலமும் உரையும்
முற்றுப்பேற்றன.

கபிலரகவல் மூலம்.

இனைக்குற னாசிரிப்பா.

- 1 நான்முகன் படைத்த நானுவனைக யுல லீல
ஆன்ற சிறாயி னநுமதொருள கு றங்கால்
ஆன்முதிதோ பெண்முதிதோ வன்றியவி முதிதோ
நான்முதிதோ கோன்முதிதோ நலவின்முதிதோ
திவினைமுதிதோ
- 5 செல்வஞ் சிறப்போ வறிவு சிறப்போ
கொல்லைமா ஞாலங தோற்றுமோ படைப்போ
ஒல்லாப்பிறப்பு மியற்கையோ சியறுகையோ
ஞாலத்தாற் சாவபோ பொய்ச்சாவு சாவபோ
உஞ்சுறு திவினை துஞ்சுடோ நஞ்சாடோ
- 10 துஞ்சும்போ தந்தா பங்கீசந் தியிபாம
என்செயா விறகுமோ வெங்கிடத் தேதுமோ
* அப்பற இலையீ ராந்தவாம புரிந்தால்
* வேற்றுடம் பாகுமோ தமதுடம் பாகுமோ
* உண்டியை யண்குவ நூ சீலா வழிபோ
- 15 உலகத் தீசே யுலகத் தீசே
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து
சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்
மனிதர்க்கு வயது நூற்றல் தில்லை
ஐம்ப திரவி லக்ஞுக் துயிவினுல்

- 20 ஒட்டிய விளையா லோசைநது நீங்கும்
ஆக்கை ரினமையி லைம்புன்று "ங்கும்
ஈழுபது போகந்க் கிருபபன முப்பாத
அவற்றுள்,
இன்புற நாளும் சிலவே யதாஅன்று
- 25 துண்பு ரா நாளும் சிலவே யாதலால்
பெருக்கா ரேத்தாய் செல்வம் பெருக்காற்
மிடி காரை யொத்த திரைம பிடி சரை
வாழ்மர மொத்தது வாழ்நா வாதலால்
இன்றே செய்யவும் வேண்டு மொன்றும்
- 30 நன்றே செய் ரவும வேண்டு நன்றும்
இன்றே செய்யவும் வேண்டு மின்றுப்
இன்னே செய்யவும் வேண்டு மின்னும்
நாளை நாளை யென்றி ராகில்
நமதுடை முறைநா எாவது மறியிர்
- 35 நம்முடை - முறைநா எாவது மறியிர்
எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான்
அப்போ தந்தக் கூற்றுவன் றன்றினாப் -
போற்றவும் போகான் பொருளொடும் போகான்
சாற்றவும் போகான் றமரொடும் போகான்
- 40 நல்லா ரென்னு னல்குர வறியான்
தீயா ரென்னுன் செல்வரென் றுன்னுன்
துவியா தென்ருகணாந் தறுக ணூளன்
ஊபிர்கொடு போவா னுடல்கொடு போகான்
வதுக் கழுவீர் ஏழை மாந்தர்காள்

45 உயிரினை யிழுத்தே வட்சினை யிழுந்தே
உயிரிபுந தழு குபென ஞோநவீ ராகல
உ வினோ யனநலா நீங்நுய ராகைசீர்
உயிரினை யிழுந்த வுடல்நு தன்னை
காவு கொண்ட களவுனைப தீபாலக

50 காறு மார்தாயுக கையு மாரு நுந
கூநூ கலோநநு தீநா வணங ராநாநி
நாத நீயை யேரிட நீ ஸு-டிப
பொதிப்போச ஏட பீப புண்டின - முந்திப்
பேபாய்கதம சோதுமடி கிறநந நடுவது

55 சலமெனா பஞ்சோ சதுரேநப பாலோ
பார்பான மாநநாகா பகாவ து கெண்மின்
இந்தவர பார்பாம யிருவிண்டை யிருக்கிப
பாவக்க மாதிராம பலபட வுகரத்தே
உரகவர் புத்திர ருட்டன போ ய

60 ஆடுபசி யாற்குலை தாங்கவர் மீண்டு
கைமீயங்கி நிறாது கண்டகா புர தீர்
அருந்திய வண்ட யா லாபசி மழிந்தநு
ஒட்டியர் மிலேசுச ருணர் சிங்கனர்
இட டுடைச சோனகா யவவர் சீனததர்

65 முபலர் நாடி ஒயம பார்ப்பா ரிலையால
முற்படைப் பதனிலவே ருசிய முறைமூட்டால்
நால்வகைச் சாதியின நாடி னி னுட்டி னீர்
கோவங்க கீழ்வகை வின ஏக்குவ தொழுகால
பெறநமு மெருமையும பிறப்பினில வேஷம்

- 70 அவ்விரு ராதை லாண்பென் மாறிக்
கலங் தூ சு சூப்பெறல் காட்ட துண்டோ
நீருவகைச் சாகியா மாட்ட பிறப்பிலீ
விருவகையாக சீரியம்பொய் நூற்று
அண்பென் மாறி மாலைத்துறு மனைக்குமின்
- 75 கரூப்பெறை யுயிர்பை நங்க காண்கி ஸ்ரி சீ சோ
ஏங் விலக்க தெர்த்து விந் திடப்பாடு சின்ற தோ
அங்கிலத் தாது விந் தங்குரித் தீடுமலால்
மாறி சீவ குரும் வழக்கவரான் ரீலைபே
தூஷர்ருபு வர்தா ஜீரபை ரின்ற
- 80 புத்திர சாரி தீனூர் தூஷர சல்லிரோ
பெருற மெருகையும் விசபாய்த் தோன்றல்போல்
மாந்தபிற சீப்தாமா வடு வெவர் கண்டுளார்
வாழ்நா ஒடு யுயா மெய் வர்வ வை மொ டறிவினில்
தேவற்றுவா யாவ கூர் வெளிப்பட வின்றே
- 85 தென்றிசைப்படு யா வடத்திசைக் கேகிற
பட்டுத்து தேவருபீபார்ப்பா நூவான்
வடத்திசைப்பார்ப்பாவ் தென்றிசைக் கேகிள்
நடையது கோணிப் புகைய ஞாவான்
அ ஞாகிர்க,
- 90 சேற்றிப் பிறந்த செங்கழுநீர் போலப்
பிரமர்துக்
குத்து வயிற்றிற மிறந்த வகிட்டரும்
வகிட்டர்க்குச்
சண்டாவி வயிற்றிற மிறந்த சத்தியகும்

95 சத்திப்பு நடுபு

புலியாறி வீதை நீசுந்து இறந்த பராசரும்
பாரா புது நீதி
வரா ரீதி வயிரிழிம் பிறந்த வியாசருப்
தினால்ல புபு,

100 கீவுக்கங் தோாதி தேவன்கொப பாட்டு
மாதந சாகி வைபங்கிளா மான் பீரு

அபு சுவ பா நூலி சுதங்கர வற்குக்
கது நூபர பெ நூபதீக் கட்டிலை நூம புலிச்சி
ஷூ வீ வயிருடி வில்லாவ நூபகது

105 காங்குறுபு யாகூ கழில ஏயா பாகேன
என்று உண் பிறந கவ தேதுக்கீன பீரவேளில்
ஆழன்பான் நூவா பெண்பா லூல்வர்
யாாவை சிறந்தச்சி தியர்புவல் கேண்மின
ஊற் றுங் காடெ உ மூர்த்திரிஹ் றங்கிதீய

110 வண்ணு சகத்தில உ ரண்டு வளர்கதனன்
காவிபிரதும் பட்டு னத்திப் கல் விலைஞுப் சேரியில்
சான்று சாதகவில் உ-றுவை வறுங்கதனன்
நாபாக் கருவிதேயர் சான்கிரிப் சேசியில்
பாண ராத்தில் ஒள்கை வளர்கதனன்

115 ருவர் தோமான் கொய்த்தினைப புனுஞ்கும்
வண்மலைச் சாவ வில் வள்ளி வளர்கதனன
தொண்டு : ஸ் டலத்தில் வண்டமிழ் மழிலைப்
பலூய ரிடத்தில் வள்ளநுவர் வளர்கதனர்
அரும்பார் தோலைச் சுரும்பார் வஞ்சி

- 120 ஆகிக னிலஷிடெ அகிகமான வளாந்தனன்
பாஞ்ச பாங்கட டாஞ்சா த ரங்கி ஸ
அதனா வளாகர யாஞ்சு வளாந தேஞ்
அஞ்சலால்,
பாரிதான சில்லை வ சங்கது பொய்க்கோ
- 125 ராந்து சில்லை நீக்கி வீக ஸ்த
பார்தில்லை ச மகக மாட்டே ளெனன ஒரு சீபா
ச தீர்தான சில்லைக காபீப ளெனனது சீபா
வாஞ்சானகு சாகிச கு ஜவகாட டி துபீபா
- 130 திருவும வறுமைபும செய்சைப சீபறும
சாயதும வவுரிகு தாணி யோச கீ
துல மு பொன்றீ குடி பொவ கீ
இறபு பொன்றீ பிறபா | பொன கீ
வழிபடு தெபவழு மொன்றே யாதவால்
- 135 முன்னே ருஷரச , பாமுதிதவ ஒமல
உங்கா அாரி ஜு மிரபா | பாக கிடடுப
புகீ பு கொல்பு களாவு தகிரி ஜு
நிலை பெற வந்ததி னிறுபகை யரிச ஜு
ஆ ஜுப பெண் ஜு பாஸ்தை யுணாநது
- 140 பிரணி யுதைபப டி ரின்மீயனப டாரது
பிறபாருட சீலமு மல ஓது
- 142 பிறபா | ரங்கத்ருபீபா பேஷத பி ரீ.

கபிலரகவல் மூலம் முற்றுப்பேற்று.

“நூபது” என

கிளி தில்லுமிடப்பை

மாப்போன்று கல்லூரி

வினாத்தம்ரிசு புலவமியற்றிய

கல்வெளையந்தாதி

மூலமுர்; (ச. நூபது தில்லுமிடப்பை)

கிளி பழைய உரையும்.

நூபவ

கேங்கால் விறிஸ்திபன் காலீலஜ்

தமிழ்ப்போரதகாசிரியர்

S அனைவரதவிநாயகம்பிள்ளை, M. A., மு. T.,
அவர்களால் பரிசோதிக்கப்பட்டு,

கெள்ளை :

மதராஸ் ரிப்பன் அங்கியந்திராலையில்
பதின்மிக்கப்பட்டன.

1913

விலை அனு 5.

[Copyright Registered.]

முன் னுரை

தமிழாசிரியர்மாட்டு வரன்முறையாகத் தமிழ் கற்கப் புகும் மாணவர் முதலாகக் கற்கத் தகுவனவாயும் அவர்களாற் கற்கப்படுவனவாயு முள்ள நூல்களு ளான்றுய மறைசையங் தாதி இலங்கைத்தீவில் யாழ்ப்பாணத்திற் றிகழ்ந்த சின்னத் தம்பிப் புலவரால் இயற்றப்பட்டது. அவர் சரித்திர முதலிய வற்றை யறிதற்கு ஆதாரங்கள் இந்திபாவில் சிறிதுமில்லை. இதுவரை வெளிவந்த மறைசையங்தாதிப் பதிப்புக்களும் இவ் விஷயத்தில் மொனமே சாதித்தன. யாழ்ப்பாணத்து அ. சதாசிவம்பிள்ளை யென்பவர் எழுதி வெளிப்படுத்திய பாவலர் சரித்திரதீபகம் என்னும் நூல், தமிழ் நூல்கள் செய்தருளிய புலவர்கள் சரித்திரத்தை அகாதிமுறையால் விளக்குவது, யாழ்ப்பாணத்துப்புலவர்கள் சரித்திரங்களைக்கொஞ்சம் விசேஷ மாக எடுத்துரைக்கின்றது. அதிற்கண்டபடி: “யாழ்ப்பாணப் புலவருக்குள்ளே திலதம்போல் விளங்கிய இவர், நல்லூரில் இருந்தவரும், இற்றைக்கு (1886) முன்னின் காடுஒஞ்சகளின் முன்னே இலங்காதிபதியாய் இருந்த சைமொன்ஸ் என்னும் உலாந்தா மன்னானாற் சேர்க்கப்பட்ட தேசவளமை என்னும் யாழ்ப்பாண நியாயப் பிரமாணத்தைப் பரிசோதனை பண்ணித் திருத்தும் பொருட்டு நியோகிக்கப்பட்ட பல பிரபுக்களுள் ஒருவருமாகிய வில்லவராய முதலியாரது புத்திரர். இப்புலவர் பால்வியப் பிராயத்தே பூருடும் வரம் பெற்றிருக்கார் என்று சொல்லுவர். வடக்கை வித்துவான் ஒருவர் முதலியார்மேற்

பிரபந்தம் ஒன்று பாடிக்கொண்டு அவர் உறைவிடங் தேடிவந்து விசாரணை செய்தபோது, தெருவிற் பிள்ளைகளோடு பாக்குக் கட்டி விளையாடிக்கொண்டு நின்ற இப்பாலியப் புலவர் :

“போன்பூச் சொரியும் பொளிந்தசெழுங் தாதிறைக்கும்
நன்புதலத் தோர்க்கு நன்னிமுலா—மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரன் வில்லவரா யன்கனக
வாசவிடைக் கொன்றை மரம்”

என்று தம் பிதா வீட்டுக்குச் சூறிப்புச் சொற்றனராம். இவர் பாடிய அந்தாதிகள் இரண்டுள். ஒன்று மறைசையங்தாதி எனப் பேர்பெறும். நூறு செய்யுட்கொண்ட இது வேதா ரண்ணிய ஈசன்மேலது.

“சேந்தா தியன்மணிப் பூண்புவி யூரஞ்சுச் சேர்ந்தளித்த
சிந்தாத் தியானஞ்செய் வில்லவ ராசன் றிருப்புதல்வன்
நந்தா வளந்திகழ் நல்லீலக்சின் னத்தம்பி நாவலன்சீர்
அந்தாதி மாலையை வேதாட வீசற் கணிந்தனனே”

என்றதனால் அவ் வந்தாதிக்கு இவர் ஆக்கியோன் எனல் விளங்கும். மற்றது கல்வளை அந்தாதி. இது சண்டிருப்பாயி ஹுள்ள கல்வளைப் பிள்ளையார் மேலது. முந்தினதில் நின்று சுற்றீற கருகல் கொண்டது.

* * * * *

இவ்விரண்டு அந்தாதிகளுள் மறைசை அந்தாதிக்கு உடுப்பிட்டி, ஏ. ஏ. அ. சிவசம்புப் புலவர் உரை இயற்றி அச் சிடுவித்திருக்கிறார். இந்த உரை நயப்பையும் வியப்பையும் “உதயதாரகைப்” பத்திரிகையிற் பேசி இருக்கிறோம்.

ஒருமுறை யாழ்ப்பாணம் வண்ணூர் பண்ணையிற் கணே சையர் வீட்டில் அனேக வித்துவசனர் சபைகூடி இராமாயணத் துக்கு அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்குஞ் சமயம், அவர் சொல்லமுடியாது மலைத்த ஓர் பாட்டிற்கு இளைஞராதவில் ஓர் கோணத்தில் உளுக்கார்ந்திருந்த இப்புலவர் அர்த்தஞ்சொன்ன திறமைக்காக மகாகணவானை அவ் ஜியர் பண்டாரக்குளம் என்னும் ஓர் வயலை இவர்க்கு வெகுமதி கொடுத்தனர். சின் நூற்றும்பிப் புலவர் என்ற சொற்பொருட்படி சின்னப் பைய லாய் இருந்தபோதே சரஸ்வதியின் கடாட்சவீட்சணம் இவருக்கு அகப்பட்டது என்றதற்குப் பின்வருங்கதை சாட்சியாகும்.

இவர் சிறுமையிலே பாடசாலைக்குச் செல்லாது கல்வியை அசட்டைசெய்து மாடுமேய்க்கும் பிள்ளைகளோடு விளையாடித் திரிபவராதவிற் றந்தையார் இவரைக் கண்டிக்க, இவர் அவர் கண்ணுக்குத் தென்படாது ஒளித்துப்பொய்த் தாயாரிடம் அன்னம் வாங்கியுண்டு கட்டாக்காவிபோல் மறுபடி பாய்ந்து விடல் வழக்கம். இப்படித் திரியும்போது ஓர் நாள் வழக்கம் போலப் பிதா இல்லாத நேரம் வீட்டுக்கு வந்து போசனம் உண்டு, அவர் முதல் அடி எடுத்து எழுதி வைத்துவிட்டுப் போன ஓர் அந்தாதிப் பாட்டை இறப்பி விருக்கக் கண்டு எடுத்து, அதின் உ-ம் ந-ம் ச-ம் அடிகளை எழுதி வைத்துத் தன் பாட்டிற் போயினராம். பிதா வீட்டுக்கு வந்து முன் தோடங்கி விட்டுப்போன பாட்டை முடிக்கும்படி ஓலையைத் தேடி எடுத்துப் பாட்டு முடிந்திருக்கக் கண்டு, இங்கே வந்துபோனது யாரென்று மனைவியிடம் கேட்க, அவள் அச்சங்கொண்டு மறை

த்தும், பின் நாயகன் நெருக்கத்தால் அந்தப் பேப்பையல் தான் உங்கீ வந்தானென்று கூறப், மிதா மகிழ்ந்து இவரைத் தேடி அழைத்து சேசம் பாராட்ட, அப்புறம் இவர் அந்தாதி பாடி முடித்தனர் என்ப, இவரது சற்றத்தார் நல்லூரிலும் சண்டிருப்பாயிலும் இருக்கிறார்கள். மானிப்பாய் அச்சியங்கிர சாலைத் தலைவருள் ஒருவரான ஏ. ஏ. ஆ. சிற்றம்பலம் என்பவரும் இப்புலவர் வழிசத்தவரே.”

நடுநாள் முன்னர் இக் கல்வீயங்தாதி உரையோடு பிரசரஞ் செய்யப்பட்டது. அஃது இக்காலத்து அருகி வழங்குதலானும், தமிழ் கற்கும் மாணவர்க்கு உரையோடு கூடிய கல்வீயங்தாதி பதிப்பொன்று அவசியமா யிருத்தலானும் இது பிரசரிக்கப்பட்டது.

S. A. P.

செம்பொற் குவட்டினிற் பாரதங் தீட்டிய கோட்டினன்சிர்க் கம்பக் கரிமுகன் கல்வீ வாழுங் கணபதிக்கு நம்பற் கிணியமுற் சங்கத்து நூலென நல்லீச்சின்னத் தமதிப் புலவனல் வந்தாதி மாலையைச் சாற்றினனே.

சிவமயம்.

கல்வையந்தாதி

மூலமும் உரையும்.



காப்பு

தார்கொண்ட பூமல் லிகைச்சேக்கை பிற்றும்பி சாலப்பம்புஞ் சீர்கொண்ட கல்வளை யந்தாதி பாடத் திரைக்கடல்சூழ் பார்கொண்ட பல்லுயிர்க் கானந்த மும்மதம் பாயுங்கும்பக் கார்கொண்ட கய்பக் களியானை முன்னின்று காப்பதுவே.

(இதன்போருள்.) தார்கொண்ட பூமல்லிகைச் சேக்கையில்-மலர் களைக்கொண்ட அழகாகிய மல்லிகைப் படுக்கைகளில், தும்பி சாலப் பம்பும் சீர்கொண்ட-வண்டுகள் மிக வொலிக்கும் அழகைக்கொண்ட, கல்வளை அந்தாதி பாட - கல்வளை அந்தாதியை (யான்) பாட, (அதற்கு இடையூறு வராமல்) முன் நின்று காப்பது-முன்னின்று காப்பது, திரைக்கடல் சூழ் பார் கொண்ட பல் உயிர்க்கு - திரையையுடைய கடலாற் குழப்பட்ட பூமி (தன்கட்ட) கொண்ட பலவகையாகிய உயிர்களுக்கும், ஆனந்த மும்மதம் பாயும் - ஆனந்தத்தைச் செய்வதாகிய (அருள்) மும்மதம் பாயப்பெறும், கார்கொண்ட கும்பம் - அழகைக் கொண்ட மத்தகத்தினையும், களி - களிப்பினையு முடைய, கம்ப யானையே - தூணிற் கட்டப்படும் யானையாகிய விளாயகக் கடவுளே.

(துறிப்புரை.) முற்றும்மை விகாரத்தாற் ரேக்கது. ஆனந்தத் தைச்செய்வதை ஆனந்தமென்று காரணத்தைக் காரியமாக வபசரித்தார். ஆனந்தமென்றதனால் அருள் வருவிக்கப்பட்டது. பாயும் யானையென மூடிக்க. யானையென்று உபசரித்ததற் கேற்பக் கம்பத்திற் கட்டப்படுதல் கூறப்பட்டது. அடியாருடைய உள்ளமாகிய கம்பத்திற் கட்டப்படுதல் குறிக்கப்பட்டதெனினு மமையும். ஈற்கோரம் பிரித்துக் கூட்டப்பட்டது.

ஓன்று யிருசுடர் முத்தொழி னன்மறை போதுமைந்தாய் நன்றுய வாறங்கம் யாவுக்குங் காரண நாதனுமாய் நின்றூய்தின் கல்வளை யந்தாதிபாடவென் னெஞ்சுகத்துப் பொன்று வருள்புரி வாயானை மாமுகப் புங்கவலேன.

(இ-ள்) ஒன்றூய் - ஏகவஸ்து வாகியும், இருசுடர் (ஆய்)-(குரிய சங்திரராகிய) இருசுடர் ஆகியும், முத்தொழில் (ஆய்) - (கிருட்டி திதி சங்காரமென்னும்) முத்தொழிலை யுடைய மூம் மூர்த்திகள் ஆகியும், நான்மறை (ஆய்) - நான்குவேதங்கள் ஆகியும், ஒதும் ஸிந்து ஆய் - சொல்லப்படுகின்ற பஞ்சபூதங்கள் ஆகியும், நன்று ஆய ஆறு அங்கம் (ஆய்) - நன்மை ஆகிய ஆறு வேதங்கம் ஆகியும், யாவுக்கும் காரண நாதனும் ஆய் - (மற்றமூள்ள) யாவற்றுக்கும் காரண கடவுள் ஆகியும், நின்றூய் - நின்றவரோ, மா யானை முகப் புங்கவலேன - பெருமையாகிய யானைமுகக் கடவுளோ, நின் கல்வளை அந்தாதி பாட-நுமது கல்வளைப் பதியைப் புகழும் (யமக) அந்தாதியை (யான்) பாட, என் நெஞ்சுத் துப் பொன்று அருள் புரிவாய் - எனது நெஞ்சினுள் அழியாத அருளி னைத் தந்தருள்வீர்.

(துறை) ஒன்று, ஸிந்து, முத்தொழில்: ஆகுபெயர்கள்.

நூல்

கற்பக நாடர் பதின்சதக் கண்ணனென்ன் கண்ணன் ரெமுங் கற்பக வஞ்சி யிடக்கண்ணன் றந்தமுக் கண்ணன் நிறிற கற்பக வேலெறி வேடுளை வன்கல் வளைப்பதிவாழ் கற்பக நன்னிமூல் சேர்ந்தார் கருக்கரை கண்டவரோ.

(இ-ஊ) கற்பக நாடர் - கற்பக விருஷ்தத்தையுடைய விண்ணடை ராசிய தேவரும், பதின்சதக் கண்ணன் - ஆபிரங்கண்ண ஞகிய இந்திர னும், என் கண்ணன் - பிரமதேவனும், தொழும் - வணங்தும், கற்பு அக வஞ்சி இடக்கண்ணன் தந்த முக்கண்ணன் - கற்பையுடைய திரு வள்ளத்தையுடைய வஞ்சிக்கொம்பு போலும் உமாதேவியாரை வாம பாகத்தில் உடையராசிய சிவபெருமான்பெற்றருளிய முக்கண்ணரும், அன்றில் கல் பக வேல் ஏறி வேள் துளைவன் - அன்றிற் பறவையின் பெயராகிய கிரௌஞ்சம் என்னும் பெயரையுடைய மீலைக்க வேலா யுதத்தை ஏறிந்த முருகக்கடவுளது துளைவருமாகிப, கல்வீளாப் பதி வாழ் கற்பக நல் நிமூல் சேர்ந்தார் கரு கரைகண்டவரோ - கல்வீளாப்பதி யில் வாழ்கின்ற கற்பக விளாயகரது நல்ல திருவடி நிழலைச் சேர்ந்தவர் பிறவி (வெய்யிலின்) எல்லையைக் கண்டவரோ (ஆவார்).

(கு-ஊ) அன்றிற்கல் ஓர் குறிப்புமொழி.

கண்டலம் போதைப் புளினமென் ரேர்ந்துகங் கம்பதுங்கிக் கண்ட லமர்ந்து சிறகாற்றுக் கல்வீளாக் கற்பகனின் கண்டல மூன்று மெனையாள்பொற் பாதமுங் காணவிண்ண கண்டலன் போற்கண் படைத்திலன் வாசக் கமலத்தனே.

(இ-ஊ.) கங்கம் கண்டலம்போதை புள் இனம் என்று ஓர்க்கு - பருங்கு தாழும்பூக்களைத் (தான் பக்கித்தற்கு ஆகும்) பறவை இனம் என்று கருதி, (அவற்றைக் கவரவென்று) கண்டல் பதுங்கி அமர்ந்து சிறகு ஆற்றும் - கண்டன் மரத்திற் பதுங்கி இருக்கு சிறகை ஆற்றப்

பெறும், கல்வீளாக் கற்பக - கல்வீளாப் பதியில்வாழுங் கற்பக விளாய கரே, நின் கண்டலம் மூன்றும் - நுமது கண்கள் மூன்றையும், எனை ஆள் பொன் பாதமும் காண்-என்னையாண்டருளுகின்ற போன்போ ஹாங் திருவடியையும் (யான்) காண், வாசக்கமலத்தன்-நறு நாற்றத்தை யுடைய அம்புயாசனத்தன், விண் ஆகண்டலன் கண்போல் - விண் ஆலுகத்திலுள்ள இந்திரனுடைய ஆயிரங் கண்கள்போல, படைத்தி வண் - (எனக்கும் ஆயிரங் கண்களைப்) படைத்திலன்.

(து-ரை.) புள்ளினத்தில் எகரம் தொகுத்தது. கண்டலமாங்கு என்று பாடமாயின், கங்கம் கண்டலம் போதை கண்டு புள் இனம் என்று ஓர்க்கு பதுங்கி அலமாங்கு என்றியைத்துப் பொருளுரைக்க.

கவானரம் பையன்று சுரும்பு விரும்பு கருங்குழற்போ கவானரம் பைக்குலம் போற்றிட வாழ்தல்கண் ணேனினிச்சங் கவானரம் பைங்கத விக்கனி சிந்திடுங் கல்வீளாப்புங் கவானரம் பைத்திகழ் யாழ்க்கூற் றுமையாருள் காதலனே.

(இ-ரை.) சங்க வானரம் பைங்கதவிக் கனி சிந்திடும் கல்வீளாப் புங் கவா-கூட்டமாகிய குரங்குகள் செவ்வியாகிய வாழைப்பழுங்களைச் சிக்குதிகின்ற கல்வீளாப் பதியிலெழுந்தருளி யிருக்கின்ற தேவரே, நரம்பு திகழ் யாழ் கூற்று உமை அருள் காதலனே - நரம்புகள் விளங்குகின்ற யாழிலிசைபோலும் மொழியினையுடைய உமாதேவியார் பெற்றருளிய புத்திரரே, கவான் அரம்பை - தொடையாகிய வாழைத்தண்டையும், சுரும்பு விரும்பு அம் கரும் குழல் - வண்டுகள் விரும்புகின்ற அழகிய சருமையாகிய கூந்தலையுமுடைய, அரம்பை குலம் போற்றிட - தேவஸ்திரீகள் கூட்டம் தாதிசெய்ய, போக வான் வாழ்தல் - போக நிலமாகிய விண் ஆலுகத்தில் வாழ்தலையும், இனி கண்ணேன் - இனி (பெரும்பேறனாக்) கருதேன் (நும்முடைய திருவடியின் கீழிருத்தலைத் தங்கருள்வீர்).

(து-ரை.) அரம்பை, போகம், யாழ்: ஆகுபெயர்கள். உயர்வு சிறப் புங்கை விகாரத்தாற் ஞாக்கா. இ சாரியை,

(ந.)

அருளத்த னந்து சிலைக்கை வாள்சட ராழிகொள்ளோ
யருளத்த னந்தந் தெரிபா வகைசிற்கு மைம்முகனீன்
றருளத்த னந்த வணஞ்சூழுங் கல்வீயோ யண்ணலடி
யருளத்த னந்தரம் வாழ்வானென் றால்வினே யஞ்சிடுமே.

(இ-எ்.) அருள் அத்தன் - அருள் (வடிவாகிய உமாதேவியை
வாம) பாகத்திலுடையவரும், நந்து சிலை கைத வாள் சடர் ஆழிகொள்
சியர் உள-சங்கு வில் தண்டு வாள் சடரையுடைய சக்கரமாகிய பஞ்சா
யுதங்களைக்கொண்ட விஷ்ணுமூர்த்தி கருதித்தேடவும், (அவருக்கு)
தன் அந்தம் தெரியா வகை நிற்கும் சிம்முகன் ஈன்றருள் அத்தன் -
தமது (அடியாகிய) முடிவு தெரியப்படாதவகை ஈன்றருளிய சிம்முகக்
கடவுளுமாகிய சிவபெருமான் பெற்றருளிய கடவள், நந்தவளம் குழும்
கல்வீயோ அண்ணல் - பூங்தோட்டன் சூழப்பெற்ற கல்வீயைப் பதியில்
வாழும் பெருமையிற் சிறந்தவர், அடியர் உளத்து அனந்தரம் வாழ்வான்-
அடியாருடைய நெஞ்சத்தி வெப்போதும் வாழ்வர், என்றால்-என்று
துதித்தால், (அங்கு மவ்வினாயகக் கடவளைத் துதிப்பவரைச் சார்ந்
திருத்தற்கு) வினை அஞ்சிடும் - வினைக என்குசம்.

(கு-ரை.) தன்னந்தம் என்பதில் னகரங்தொகுத்தது. நந்தவ
னம் என்பதில் னகரங் குறைந்தது. (க)

அஞ்சத் திரத்தன் முழவென வேகொதித் தார்த்துரப்பி
யஞ்சத் திரத்தந் தகன்வரும் போதுன் னபயநடை
யஞ்சத் திரத்த வடிவா ணயனத் தமலைபெற்ற
வஞ்சத் திரத்தன் றுணைவாதென் கல்வீயானந்தனே.

(இ-எ்.) அஞ்சத்து நடை - அன்னத்தினது நடைபோலு நடை
யினையும், இரத்க வடிவாள் நயனத்து - இரத்தத்தைக்கொண்ட கூர்
மையாகிய வாள்போலுங் கண்ணினையு முடைய, அமலை பெற்ற-உமா
தேவீயார் பெற்றருளிய, அம் சத்திரத்தன் துணைவா - அழகிய வேற்
பண்டையுடையராகிய முருகக்கடவுளது துணைவரே, தென் கல்வீளை

ஆனந்தனே-அழகாகிய கல்வளைப் பதியில் வாழு மானந்த சுணமுடையவரே, திரத்து அந்தசன் - வலியினையுடைய கூற்றவன், அஞ்ச அத் திரத்தன் முழுவ எனவே கொதித்து ஆர்த்து உரப்பி - பஞ்ச (புஷ்ப) பாணங்களையுடையனுகிய மன்மதனாது முழுவப்பறைபோலவே வெளு ண்டார்த்துரப்பி, அஞ்ச வரும்போது-அஞ்சம்படி வரும்போது, உன் அபயம் - (யான்) நுமக்கடைக்கலம்.

(து-ரை.) ஏகாரம், தேற்றப்பொருட்டு. (இ)

தனந்தனந் தந்தி மருப்பன்ன மாதர் தரைவிரும்பு
தனந்தநந் தந்திகழ் தண்டுறை தோறுமென் சஞ்சரிகங்
தனந்தனந் தந்திமி பென்கல் வளையன் சங்கக்குழைக்கா
தனந்தனந் தந்தமொன் ரூணென்று நெஞ்சங் தனி லுன் லுமே.

(இ-எ்.) தனம் - பொன்னையும், தந்தி மருப்பு அன்ன தனம் மாதர் - யானைக்கொம்பை நிகர்த்த மூலையையுடைய பெண்ணையும், தரை-மன்னையும், விரும்புதல் நந்த - விரும்புதல்கெட, நந்தம் திகழ் தண் துறை தோறும் - சங்குஞ் விளங்குகின்ற குளிர்மையாகிய நீர் ந்துறைதோறும், மெல் சஞ்சரிகம் தனந்தனந் தந்திமியென் கல்வளையன் - மென்மையாகிய வண்டுகள் தனந்தனந் தந்திமியென் ரொவிக் கப்படுங் கல்வளைப் பதியையுடையவர், சங்கம் குழை காதன் நந்தன் - சங்கக்குண்டலத்தை யணிந்த திருச்செவியினையுடையராகிய சிவபெரு மானுடைய புத்திரர், அம் நந்தம் ஒன்றுன்-அழகிய கொம்பொன்றை யுடையவர், என்று நெஞ்சந்தனில் உன் லும் - என்று (விக்கினேசவ ரரை) மனத்தி னினையுங்கள் (சகத்திரே).

(து-ரை.) நந்தனன் என்பதில் னகரங்தொகுத்தது. (க)

சந்தன மின்னுபொற் கச்சனி பாரத் தனதடம்ப
சந்தன மின்னிடைப் பூவஞ்சிக் கொம்பன தையலுட்க
சந்தன மின்னலுற் றுள்கல் வளையன் றனதிடம்போஞ்
சந்தன மின்னம் வரக்கண்டி லேமென்ன தாமதமே.

(இ-எ்.) மின் அன இடை வஞ்சி டீ கொம்பு அன தையல் - மின்னலை நிகர்த்த இடையினையுடைய வஞ்சிப் பூங்கொம்பை யொத்த தலைவியானவள், சந்தனம் மின்னு பொன் கச்ச அணி பாரம் தனதடம் பசந்து - சந்தனத்தையுடைய விளங்குகின்ற பொற்சச்சணியப்பட்ட பாரமாகிய தனதடம் பசலையுற, அனம் உள் கசந்து - அன்னத்தை யுள் வெறுத்து, இன்னல் உற்றாள் - துங்பமுற்றாள், கல்வௌயன் றனது இடம் சந்து போம் அனம் - கல்வௌயப்பதியை யுடையராகிய விளாயக ரிடத்துத் தூதுசென்ற அன்னம், இன்னும் வா கண்டிலேம் - இன்ன மும் வரக்கண்டிலேம், என்ன தாமதம் - யாது தாமதம் ?

(து-ஏ.) அன்ன அன்ன அன்னம் அன்னம் என்பவற்றில் னக ரங்கள் இடைக்குறையாயின. மேல்வரு மிடைக்குறைகளையு முய்த் துணர்ந்துகொள்க. சந்தனமின்னு என்றதற்கு சந்தனம் விளங்கப் பெற்ற என்று பொருளுரைப்பினு மஹமயும். பசந்து பசக்கவென்ப தன்றிரிபு. இது புறப்பொருளில் கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத்தில் தலைவியுடைய வருத்தத்தைக் குறித்துத் தூதனுப் பிய அன்னத்தைக்கானது வருந்துங் தோழியர் தம்முட்கூறுங் கூற்று.

(ஏ)

தாமதிக் காந்தச் சிலைபோன் மனத்தினைத் தந்தசைகா தாமதிக் காந்தகை மென்மொழிப் பூமின் றலைமகன்வே தாமதிக் காந்தரா மாகினின் ரேண்மைந்த தண்ணிதழித் தாமதிக் காந்தம் புகழ்கல் வளையநின் ரூட்கஞ்சமே.

(இ-எ்.) அசை காதா - அசைகின்ற காதையுடையவரே, மது இக்கு ஆம் தகை மெல்மொழி பூமின் தலைமகன் - தேனுங்கரும்பும் (நிகர்) ஆகும் (மதுரமாகிய) தன்மையையுடைய மென்மையாகிய மொழியினையுடைய இலக்குமிக்கு காய்கராகிய விஷ்ணுவும், வேதா கிராமனும், மதிக்க அந்தரமாகி நின்றேண் மைந்த - கருத மறைவாய் நின்றவராகிய பரமசிவனுடைய குமாரரே, தன் இதழித் தாம-குளிர் மையாகிய கொன்றைப் பூமாலையையுடையவரே, திக்கு அந்தம் புகழ்

கல்வீளாய-திக்குகளின் முடிவு (வரைக்கும்) புதூப்புகின்ற கல்வீளாப் பதியையுடையவரே, மதிகாந்தம் சிலைபோல் மனத்தினை தந்து-சந்திர காந்தக்கல்லை யொத்த (உருகும்) மனத்தை (முன்னர்த்) தந்து (நுமக் கண்பனுக்கி), நின் தாள் கஞ்சம் தா-துமது திருவுடித்தாமரைப்பூவைப் (பின்னர்த்) தந்தருள்வீர்.

(து-ஏ.) இச்செய்யுள் பூட்டுவிற்பொருள்கோள். பூவின்றலை மகன் என்றுபாடமாயின் பூமிதேவிக்கு நாயகரென்று பொருளுரைக். மதிக்காந்தரம் என்பது மருந்துமொழி. திக்காந்தம் நீட்டல் விகாரம் பெற்றது. இதழி, கஞ்சம்: ஆகுபெயர்கள். மேல் இவ்வாறு பெருவழக் காவரு மாகுபெயர்களை உய்ந்துணர்ந்துகொள்க. (அ)

கஞ்சக் கரந்தனின் மூவிலை வேல்கும்பங் கார்முகஞ்சங்
கஞ்சக் கரங்கதை மாதுள மேந்தி கவின்களாம்பூ
கஞ்சக் கரம்பயில் வேல்வல வைக்கொரு காந்தன்பொன்னு
கஞ்சக் கரப்புவி கும்பிடிங் கல்வீளைக் கைவரையே.

(இ-ஓ.) கஞ்சம் கரம் தனின் மூவிலைவேல் கும்பம் கார்முகம் சங்கம் சக்கரம் கசை மாதுளம் ஏந்தி - தாமரை மலரை நிகர்த்த திருக் கரங்களில் மூன்றாகிய இலைபோலுங் தலைகளையுடைய சூலாயுதத்தை யும் கும்பத்தையும் வில்லையும் சங்கையுஞ் சக்கரத்தையுஞ் தண்டாயுதத் தையு மாதுளம்பழுத்தையு மேந்தியிருப்பவரும், பூகம் கவின் களம் - கழுகுபோலு மழியை கழுத்தையும், அரம் பயில் வேல் சக்கு - அரம் பயின்ற வேல்போலுங் கண்ணினையுடைய, வலவைக்கு ஒரு காந்தன்-வல்லவைக்கோர் நாயகரும், பொன் நாகம் சக்கரம் புவி கும்பிடும் கல் வளை கை வரையே - பொன்னுகிய தேவலோகத்தாரும் வட்டமாகிய பூமியிலுள்ளாரும் வணக்குங் கல்வீளைப்பதியிலுள்ள யாளையே.

(து-ஏ) நாகம், புவி: ஆகுபெயர்கள். பூகம், மெலிக்கும்வழி மெலித்தல். பயிலல் சண்டு அராவதல். அரம் பயில்வேல் என்பதற்கு அரத்தையும் (போர்) பயிலுகின்றவேலையும் என்று பொருள் கூறினுச்சமையும். ஈற்றேகாரங் தேற்றப்பொருட்டு. (க)

வரையாரம் பாலன்ன தோண்கை வாணி வல்லவைகளை
வரையாரம் பார்சடை யார்கல் வளைவற்ப வண்ணமுத்தேன்
வரையாரம் பாளிதப் பூட்கொங்கை மீது வயங்குதொய்யில்
வரையாரம் பால விழிபா ஸிடையின் வறுமைகள்டே.

(இ-எ்.) வரை ஆரம் பால் அன்ன தோள் நகை வாணி வல்லவ
கணவர் - மூங்கிலு முத்தும் பாலும்போன்ற தோளையும் பல்லையுஞ்
சொல்லையுமுடைய வல்லவைக்கு நாயகரும், சீ ஆர் அம்பு ஆர் சடை
யார்-அழகுநிறைந்த கங்கை நீர் பொருந்தப்பெற்ற சடையினை யுடைய
வருமாகிய விளாயகக்கடவுளுடைய, கல்வளை வெற்ப - கல்வளைப்பதியில்
லுள்ள பொருப்பனே, அம்புஆல விழியாள் இடையின் வறுமை கண்டு-
அம்பையும் நஞ்சையு நிகர்த்த கண்களையுடையளாகிய தலைவியினாது
இடையின் சிறுமையைக் கண்டு, கொங்கை - தாழ்த்தில், பூண் மீது -
(இன்றியமையாதிருக்கின்ற) ஆபரணத்தின்மேல், பாளிதம் வரை
ஆரம் - குழம்பாகிய மலைச்சந்தனத்தையும், வயங்கு தொய்யில் வரை
யார் - விளங்குகின்ற தொய்யிலெழுதார் (அன்னையர்), (இங்கனமா
னவஞ்குக்கு) வண்ணம் முத்து ஏன் - (கீகொண்றந்த) அழகாகிய முத்த
மணிமாலையேன்?

(து-ரை.) சியார் அழகிய ஆத்திப்பூமாலையையு மெனினும்மை
யும். பாளிதம் கர்ப்புரத்தைக்கலந்த என்றுரைப்பினும்மையும். இழிவு
சிறப்பும்மை விகாரத்தாற்றெருக்கது. வறுமை இப்பொருள்படுத்தலை
“வறிது நகைதோற்றல்” என்பதிற்காண்க. இப்பு அகப்பொருளில்
பாங்கி கையுறை மறுத்தற்கிளவில். (க 0)

மைக்கண்ட னேறிய தேரச் சுறுக்கும் வரதன்வெந்தி
மைக்கண்ட நம்மையொட்டாவைக் கரத்தன்னைல் வாழுமிடம்
மைக்கண்டவள நகையார் சூடையு மடுவினின்மா
மைக்கண்ட ஓழலிற் சங்கினுங் தென்கல் வளைப்பதியே.

(இ-ள்.) மை கண்டன் ஏறிய தேர் அச்சு அறுக்கும் வரதன் - கருமையாகியமிடற்றி இன யடையராகிய சிவபெருமா னேறிய தேரின தச்சை யறுத்த வரதரும், வெம் தீமைக்கு அண்ட நம்மை ஒட்டா சிங் கரத்து அண்ணால்-வெம்மையாகிய தீமையிடத்துச் சார நம்மை விடாத சிங்து திருக்கரங்களையுடைய தலைவருமாகிய விளாயகக்கடவுள், வாழும் இடம் - வாழுமிடமாவது, மை கண் தவளம் கையார் குடையும் மடு வினில் - மையையுடைய கண்களையும் வெண்மையாகிய பற்களையு முடையராகிய மகளிராடுக்குளத்தில், மாமை கண்டல் நீழவில் - அழ காகிய தாழைமராந்திலில், சங்கு சங்கு தென் கல்வளைப் பதியே-சங்கு கள் (முத்துக்களை) சனப்பெறுங் கல்வளைப்பதியே (ஆகும்).

(து-ரை.) குவ்வருபு கண்ணுருபின்றிரிபு.

(கச)

கல்வளை யாத விரும்புநெஞ்சு சேகைய ரோடுறவா
கல்வளை யார்ச்சீன வாயரக் காம்பல்செங் காவியின்பக்
கல்வளை யார நிலாவிச விள்ளங்கு கழனிசற்றுங்
கல்வளை யானங் குசபாச மேந்துங் கரன்புகழே.

(இ-ள்.) வளையாத இரும்பு நெஞ்சே - வளையாத இரும்புபயோ த்த மனமே, கையரோடு உறவு ஆகல்-கீழ்மக்களோ டுறவாகுத லொழி ந்து, வள் சியார் சனைவாயிஅரக்கு ஆம்பல் - வளமுமழகும் பொருந்திய சனையிடத்துச் செவ்வாம்பற்பு, செம் காவியின் பக்கல் வளை ஆரம் நிலா வீச விள்ளும் - அழகாகிய காவிப்புவி னயவில் சங்கு முத்து நிலாவை வீச விரியப்பெறும், கழனி சுற்றும் - வயல்குழப்பெற்ற, கல்வளையான் அங்குச பாசம் ஏந்தும் கரன் புகழே கல் - கல்வளைப் பதியையுடையவரும் அங்குச பாசங்களை யெந்துங் திருக்கரங்களையுடையவருமாகிய விளாயகக்கடவுளது புகழையே கற்பாய்.

(து-ரை.) இதுவும் பூட்டுவிற்பொருள்கோள். ஆகல் என்னும் எதிர்மறைவியங்கோள் வினைமுற்று வினையெச்சமானது; வினைமுற்றுவரைப்பினும்மையும். வள்ளியார் என்பதில் எகராந்தொகுத்தது.

வளையார் என்பதற்கு வளைக்கொடி பொருந்திய எனினும்மையும். அரக்காம்பல் செங்காவியின் பக்கல் வளையார நிலாவீச விள்ளும் என்ற தற்கு சேதாம்பலினதும் செங்காவியினதும் பக்கத்தில் சங்கு முத்துக்கள் நிலாவைவீச (அவை) விரியும் என்று பொருள் கூறினும்மையும்.

கரும்பனை யத்தனைப் பூவே ழிடந்தசெங் கண்விடைப்பா கரும்பனை யத்துவக் கீர்த்துடல் போர்த்த கடவுண்மொழிக் கரும்பனை யத்தர்கை மாங்கனி வாங்கிய கல்வௌமா கரும்பனை யத்தனை யான்மற வேங்புன் கவிதைகொண்டே.

(இ-எ்.) கரும் பனை அத்தனை-கருமையாகிய பனைபோலுங் துதி க்கையினையுடையவரும், ஏழ் பூ இடந்த செங்கண் விடைபாகர் - (கீழ்) ஏழுலகத்தையும் (பன்றிவடிவாய்க்) சிழித்த செம்மையாகிய கண்ணை யுடைய (விட்டுனுவாகிய) இடபத்தை யூரும் பாகர், உம்பல் கைய துவக்கு ஈர்த்து உடல் போர்த்த கடவுள்-யானை வருந்தத் தோலை யுரித்துத் திருமேனியிற் போர்த்த கடவுள், கரும்பு மொழி அனை அத்தர் - கரும்புபோலு மொழியினையுடைய வுமாதேவியாகிய வாமபாகர், கை மாஸ்கனி வாங்கிய - (அவரது) திருக்கரத்தில் மாம்பழுத்தை வாங்கிய, கலவளை மாகர் உம்பனை-கல்வௌப்பதியிலுள்ள தேவர்களுக்குந்தேவரும், அத்தனை-(யாவர்க்குந்) தங்கையுமாகிய விகாயக்கடவுளை, யான் புன் கவிதைகொண்டு மறவேன் - யான் புல்லியகவியாற் (பாடுதலை) மறவேன்.

(து-ரை) விடைப்பாகர் என்றதற்கு விடைமேலேறி யருள்பவர் என்றுரைப்பினும்மையும். அனை இடைக்குறை. மேல் இவ்வாறு பெருவழக்காவரு மிடைக்குறைகளை யுய்த்துணர்ந்து கொள்க. (கஞ்) கவிநா யகன்றிடு வாய்க்கிரைப் பண்டங் கறையிரத்தக் கவினுய கன்மக் குடம்பையை வீக்கிபெயன் கண்டபவன் கவிநா யகன்றெழும் ராமன் கொலைப்பவங் காய்ந்திடுதுங் கவிநா யகதிருக் கல்வௌ வாழுங் கணபதியே.

(இ-எ்.) கவி நாயகன் தொழும் ராமன் கொலை பவம் காய்ந்திடு துங்க விளையக - குரங்குகளுக்குத் தலைவனுகிய அனுமானால் வணக் கப்படும் ஸ்ரீ ராமரது பிரமறுத்திதோட்டத்தை அழித்த உயர்ச்சியாகிய விளாயகக்கடவுளே, திரு கல்வீளா வாழும் கணபதியே - அழகாகிய கல்வீளாப்பதியில் வாழுங் கணபதியே, நாய் கவி அகன்றிடு வாய்க்கு இரைப்பண்டம்-நாய் கவ்விக்கொண்டோடும் (அதன்து) வாய்க்கிரைப் பண்டமும், கறை இரத்தம் கவின் ஆய கண்மம் குடம்பையை - கறை யாகிய இரத்தத்தா லழுண்டாகப்பெற்ற கண்மக்கடாகிய வுடலை, வீக்கி - பருக்கச்செய்து, கண்ட பயன் என் - (யான்) கண்ட பயன் (சிறிதும்) இல்லை.

(து-ஏ.) கவ்வி என்பதில் வகரந்தொகுத்தது. கறை இரத்தம், இருபெயரோட்டு. எவன் என்பது, என் என இடைக்குறையா நின்று இல்லை என்னும் பொருள்பயந்தது. (கச)

கணத்தலை வன்றும் விப்பிறைக் கோட்டன் கதிர்மணிப்பைக் கணத்தலை வன்னச் சராக்கச் சரையன் களமரில்லங் கணத்தலை வன்ன வளையுறுஞ் கல்வீளா காணில்லரைக் கணத்தலை வற்பகை முன்பனி மானுக் கருதிடுனே.

(இ-எ்.) கணத் தலைவன் - கணங்களுக்குத் தலைவரும், குழவிப் பிறைக் கோட்டன் - இளமையாகிய பிறைபோலுங் கொம்பினை யுடையவரும், கதிர் மணி பை கணத் தலைவல் க்ச்ச அராக்கச்ச அரையன் - கிரணத்தையுடைய மணியினையும் படத்தினையுமுடைய கூட்ட மாகிய தலைகளையும் வலிய நஞ்சினையுடைய சர்ப்பக் கச்சையணிந்த அரையினையுடையவரு மாகிய விளாயகக்கடவுளது, களமர் இல் அங்க ணத் தலை வன்ன வளை ஊரும் கல்வீளா காணில் - உழவருடைய வீட் டின் முற்றத்தின்கண் அழகிய சங்குகள் ஊருகின்ற கல்வீளாப்பதி யைக் கண்டால், அலைவு - (கண்டவரது) துண்பம், கருதிடுல் - ஆராய் மிடத்து, அரைக்கணத்து அற்பகை முன்பனி மானும் - அரைக்கணப்

பொழுதில் இருஞ்சுக்குப் பகையாகிய சூரியனுக்குமுன் பணி (யழிதல்) போல அழிந்துவிடும். (கஞ்)

கரியா னனத்தன் ரெமுபதம் வேண்டிக்கண் னூர்பவஞ்சங்
கரியா னனத்த மவர்க்கிணமூப் பான்கடற் காசினிக்கோர்
கரியா னநத்தம் புரைகோட்டுக் கல்வீளைக் கண்னமத
கரியா னனத்தன் புகழ்பாடி யுள்ளங் கசிந்திடுமே.

(இ-எ.) கரியான் அனத்தன் தொழு பதம் வேண்டிக் கண்ணார் பவம் சங்கரியான் - விஷ்ணுஸுரத்தியும் அன்ன வாகனராகிய பிரம தேவரும் வணங்குகின்ற (தமது) திருவடியை விரும்பிக் கருதாதவரு டைய பாவங்களைய யழிக்காதவரும், அவர்க்கு அனத்தம் இழைப்பான்- அவருக்கு நாசஞ்செய்ப்பவரும், கடல் காசினிக்கு ஓர் கரியான கல்வீளை நத்தம் புரை கோட்டு கண்ன மத கரி ஆனநத்தன் - கடலையுடைய டுலோகத்துக்கோர் சாட்சியான கல்வீளப்பதியி லெமுந்தருளியிருக் கின்ற சங்கை சிகர்த்த கொம்பினையுங் கண்ன மதத்தினையு முடைய யானை வதனத்தை யுடையவரு மாகிய விக்கினேசுவரக் கடவுளாது, புகழ்பாடி உள்ளம் கசிந்திடும் - கீர்த்தியைப்பாடி மனமுருகுவீர் (சகத தீரே நுமக்குப் பேரின்புழுத்தி கைக்கடும்).

(து-ஈ) வைத்தியர் நோயாளருக்குக் கண்ணிற் படலத்தை யுரி த்தலாதியவற்றைப் புரிதல்போலத் தீமைசெய்வார்க்கு அனத்தமிழை த்தலு மருளோயாதலிற் கடவுளிலைணத்துக்கு மாறுபடாமைகாண்க. கரியானனத்தன் ரெமுபதம் வேண்டில் என்று பாடமாயின், விட்டு ஊவும் பிரமதேவருந் தொழுகின்ற மேற்பதத்தை விரும்பினால் என்று பொருஞ்சரக்க. (கக)

சிந்தா மணிதென்ற லன்றி னிலாப்பகை செய்யவணி
சிந்தா மணிமுலை வாடின னேழு செகமளங்த
சிந்தா மணிதுள வன்றேழு கல்வீளைச் செய்யவருட்
சிந்தா மணிவரக் காலேணும் பயோதரச் செல்லினமே,

(இ-எ.) சிந்து ஆ மணி தென்றல் அன்றில் நிலா பகைசெய்ய - கடலும் பசுவின்கழுத்திற் கட்டப்பட்ட மணியும் தென்றற்காற்றும் அன்றிற்பறையுஞ் சந்திரனும் பகையைச்செய்ய, மணிமுலை அணி சிந்தா வாடினாள் - அழகாகியதனங்களையுடைய தலைவி அழகழுங்குது வாடினாள், பயோதரச் செல் இனமே-நீரை உதரத்திற் கொண்ட முகி வினாமே, ஏழு செகம் அளங்கு சிந்து ஆம் அணி தூளவன் தேடு கல் வலைச் செய்ய அருள் சிந்தாமணி வர காடேண்டீ-வழு(தீவாசிய)பூயியை (ஓராதயால்) அளங்கு குறளாகிய அணிகின்ற தூளவமாலையையுடைய விஷ்ணுநூர்த்தியு நாடுகின்ற கல்வெளைப்பதியில் வழுந்தருளியிருக்கின்ற செம்மையாகிய அருளினையுடைய சிந்தாமணிபோலும் விளாயகக்கடவுள் வரக்கண்டிலேம் (இஃதென்னவினையோ).

(து. ரை.) நிலா, ஏழு, சிந்தாமணி: ஆதுபெயர்கள். அன்பருக்கு நினைத்தவற்றைக் கொடுத்தல் பற்றிச் சிந்தாமணியென்றார். இது கடவுண்மாட்டு மாலுடப்பெண்டிர் நயங்தபக்கத்தில் தலைவியின் வாட்டங்கண்ட தோழியர் மேகங்களோடு கூறுங்கூற்று. (கள)

தரங்க வளக்க ரோவிலே யிசைநனி தாக்கத்துப்ப
தரங்க வளக்கரிக் கொங்கைக் குதவிலன் ரூரைநிரந
தரங்க வலைப்பட வென்னை விடாமத தந்திசொல்லாந
தரங்க வளக்கல் வளைப்பதி மேவிய தற்பரனே.

(இ-எ.) தரங்க அளக்கர் ஒவி வேய் இசைநனி தாக்க-திரையை யுடைய கடவொலையும் வேய்க்குழ லோசையும் (எமது தலைவியை) மிகவுக் தாக்க, (அதனையாமலுப்பிய தூதாலறிந்தும்) துப்பு அதரம் கவளக்கரிக் கொங்கைக்கு - பவளம்போலும் அதரத்தினையுக் கவள வண்ணவுக் கொள்ளுகின்ற யானைபோலுக் தனத்தினையுமுடைய அத்தலைவிக்கு, நிரந்தரம் கவலைப்பட என்னைவிடா மததங்கி - எப்பொழு தூங்கவலைப்பட என்னைவிடாத மதயானையும், சொல் ஆக்தரங்க வளக்கல்வெளைப்பதி மேவியதற்பரன் - (புகழ்ந்து) சொல்லப்படுகின்ற உச்சி

தமாகிய வளத்தினையுடைய கல்வீளாப்பதியில் வாழும் ஆன்மாகாயசகு மாகிய விளாயகக்கடவுள், தாரை உதவிலண்- (தமது) மாலையைக் கொடுக்கின்றிலர் (அவரது திருவுள்ள மிருந்தவாறென்).

(து-ரை.) வேய், ஆகுபெயர். அதரங்கவளம், மெலிக்கும் வழி மெலித்தல். மாளை மான் ஆதிய சிலபொருள்களின் ஒவ்வோருறுப்பு மகளிரது ஒவ்வோருறுப்புக்கு நிகராகவும் முதல் சினைகளி ஞெற்று மைபற்றி அம்முதற் பொருள்களை உவமைப் பொருள்களாக வழங்க வூம் புலவர்வழக்காதலிற் கரிக்கொங்கை யெனப்பட்டது; ஆகுபெய ரெனினுமாம். இதுவும் மேற்படி பக்கத்தில் தலைவிக்கு மாலையைக் கொடாத விளாயகக்கடவுள்து செஞ்சத்தின் வன்மையைத் தோழியர் தம்முட்கூறுங்கூற்று.

(ச.அ)

பரசங்க முத்தமிழ் கல்லா வெளையனைப் பாவிதிகம்
பரசங் கரவென்று மெய்ந்கொந்து பெற்ற பலீனன்றுதா
பரசங் கமவுபி ருக்குபி ராப பரஞ்சுடரே
பரசங்க மாறந் தணர்போற்றுங் கல்வீளாப் பண்ணவனே.

(இ-என்.) தாபரா சங்கம உயிருக்கு உயிர் ஆய பரஞ்சுடரே - அசர முஞ்சரமுமாகிய இருவகை உயிர்களுக்கு முயிராகிய பரஞ்சோதியே, பரச ஆறு அங்க அந்தணர் போற்றும் கல்வீளாப் பண்ணவனே - துதி க்கப்படுகின்ற ஆருகிய வேதாங்கங்களையு முணர்க்க மறையவர்கள் போற்றுங் கல்வீளாப்பதியி லெழுக்கருளியிருக்கின்ற விளாயகக்கடவுளே, பர சங்க முத்தமிழ் கல்லா எளை - மேலான சங்கப்புலவரா ஞாயப்பட்ட மூன்றுகிய தமிழ் நூல்களைக் கல்லாதவென்னை, பாவி அனை-பாவியாகிய (என்) அன்னை, திகம்பர சங்கர என்று மெய் நொந்து பெற்ற பலன் நன்று-திகம்பரரே சங்கரரே யென்று துதித்துத் தேகம் நொந்து பெற்ற பலன் கல்லது.

(து-ரை) சங்கம், தமிழ்: ஆகுபெயர்கள். முத்தமிழ்: இயல் இசை நாடகம். என்னை எண்பதில் னகரங்தொகுத்தது. அனை இடைக்குறை-நன்று, தீயதென்னும் பொருளைத்தங்கது.

அவலம் புரிமுக குறும்பைந்து பூத மடக்கிமென்று யவலம் புரிமலர் தூய்த்தொழு தேத்த வருண்மெய்யர்மெய் யவலம் புரிமருப் புத்தக சூரு மறுமுகன்முன் னவலம் புரிவபற் கல்வெளை யாலயத் தாதிக்கனே.

(இ-எ்.) மெய்யர் மெய்ய - மெய்ம்மையையுடையவர்க்கு மெய்ம் மையானவரே, வலம் புரி மருப்புத் தகர் ஊரும் அறுமுகன் முன்ன-வெற்றியைத் தருகின்ற கொம்பினையுடைய ஆட்டிக்கடா வாகனத்தைச் செலுத்தியருளும் ஆறுமுகக்கடவுளுக்கு முன்னவரே, வலம்புரி வயல் கல்வெளை ஆலயத்து ஆதிக்கனே-சங்குகள் (பொருந்திய) வயலையுடைய கல்வெளைப்பதியில் வாழு மூயர்ச்சியுடையவரே, அவலம் புரி முக்குறு ம்பு கீங்கு பூதம் அடக்கி - துண்பத்தைச் செய்கின்ற முக்குற்றங்களை யும் ஜிம்புலன்களையும் மடக்கி, மெல் தூய வலம்புரி மலர் தூய்த் தொழுது ஏத் தருள் - மென்மையாகிய தூய்மையை யுடைய நந்தியாவர் த்த மலர்களைத் தூவித் தேவரீரை வணக்கித் துதிக்க (எனக்கு) அருள் புரிவீர்.

(து-ரை.) முக்குற்றம்: காமம் வெகுளி மயக்கம். ஜிம்புலன்: காற் றம் சுவை ஒளி ஊறு ஒசை. புலன்களைப் பூதமென்று காரணகாரிய ஒற்றுமை நயம்பற்றி உபசரிக்கப்பட்டது. (20)

திக்குடை யானடி யைப்போற்றிப் பூவுலஞ் சென்றுகெங்கோ திக்குடை நீழுவின் மேவந்த ணீர்செப்பு வீரென்றனபத் திக்குடை யான்கல் வளையான் சிலம்பினிற் ரேன்பண்ணையோ திக்குடை யோதிச்செங் காலியுங் காளையுங் சென்றதுவே.

(இ-எ்.) திக்கு உடையான் அடியை போற்றி - திக்காகிய ஆடையை யுடையராகிய கிடைப்பெருமாலூடைய திருவுதியைப் போற்றி, பூவுலம் சென்று - பூமியைப்பிரதக்கிணங் (செய்யச்) சென்று, செம் சோதி குடை ரீழுவில் மேவு அந்தணீர் - செம்மையாகிய சோதியை யுடைய குடைசீழுவிற் சேரு மந்தண்ரே, என்றன் பத்திக்கு உண-

யவருக் கல்வளைப்பதியையுடையவரு மாசிய விளாயகக்கடவுள்து மலையில், தேன் பண்ணை ஒதிக் குடை ஒதிச் செம் காலியும் காளையும் சென் றது-வண்டுக ஸிசையைப் பாடிக் கிண்டபெறுவ் கூந்தலையுடைய செவ் வடியினாகிய ஒரு தலைவியும் ஒரு தலைவலுங் (கூடிச்) சென்றதைக் (கண்ணாரோ), செப்புவீர் - கூறுவீர்.

(து-ரை.) இஃது ஆற்றிடை முக்கோற் பகவரை வினுதல். (உக)

வேதா ரணிய முறைவேயின் முத்தருள் வேழமுய்ய
வேதா ரணியம்பொ ஞோடைத்து கல்வளை வெற்பன்னமே
வேதா ரணிய மலைதிருக் கோயில் விளாங்கநின்பால்
வேதா ரணியந்த சாரநம் பாலில் விதித்தனனே.

(இ-ஸ்.) வேதாரணியம் உறை வேயின் முத்து அருள் வேழம் - திருமறைக்காட்டி லெழுந்தருளியிருக்கின்ற மூங்கிள் முத்தாகிய சிவ பெருமான் பெற்றருளிய யானைமுகக்கடவுள்து, தாரணி அம் பொன் ஞடி உய்யவே ஏத்து கல்வளை வெற்பு அன்னமே- மண்ணூலகத்தாரும் பொன்னூலகத்தாரும் (தாம்) உய்யும் பொருட்டாகவே துதிக்கின்ற கல்வளைப்பதியி தூள்ள மலையில்வாழும் அன்னம் போன்றவளே, வே தா-பிரமதேவர், இரணிய மலை திருக் கோயில் நின்பால் விளங்க- பொன்மலையும் இலக்குமிக்கு மாளிகையாகிய தாமறைப்பூவும் நின்னி டத்து விளங்கவும், வே(ய) தார் அணி அந்தகாரம் நம் பாலில் விதித் தனன் - அலங்கரிக்கப்பட்ட மாலையை யணிந்த இருளை (யான் கான) என் பக்கவில் விதித்தார்.

(து-ரை.) தாரணி, பொன்னடி, அன்னம், இரணியமலை, திருக் கோயில், அந்தகாரம் : ஆகுபெயர்கள். மேல்வருமாகு பெயர்களையு முய்த்துணர்க. இரணியமலை - முலை. திருக்கோயில் - முகம். அந்த காரம்-கூந்தல். இஃது இடையூறு கிளத்தற் கிளவியின்பாற்று. (உக)

தனையா யுதவிய தந்தையில் வாழ்க்கை தணந்தருட்கின்
தனையா யுதகங் தனினின்று செய்யுங் தவத்திர்வெண்டந்

தனையா யுததி யகிலம் படைக்குஞ் சதுரவிதவே
தனையா யுதன்ரெழுமுங் கல்வளை யானைச் சரண்புகுமீம்.

(இ-எ்.) தனை ஆய் உதவிய தங்கை இல்வாழ்க்கை தணக்கு-
மகவாகப் பெற்ற பிதாவையும் இல்லின்கண் வாழ்தலையும் நீங்கி, அருள்
சிங்தனையாய் - திருவருளைப்பெறுஞ் சிங்தனையாகி, உதகந்தன்னில்
நின்று செய்யுங் தவத்திர் - நீரின்கணின்று செய்யுங் தவத்தினையுடை-
யீர், (நீவி ரிங்கநம் வருந்தாது) வெண்டங்தனை-வெண்மையாகிய (ஏக)
தங்தத்தினையுடையவரும், ஆய் உததி அகிலம் படைக்கும் சதுரவித
வேதன்-ஆராய்ந்து கட்லையுடைய பூவியைச் சிருட்டித்த நால்வகைமறை
யையு முனர்ந்த பிரமதேவரும், சியாயுதன் - பஞ்சாயுதங்களையுடையரா
கிய விஷ்ணுமூர்த்தியும், தொழும் - வணங்குகின்ற, கல்வளையானை
சரண் புகும் - கல்வளைப்பதியை யுடையவருமாகிய விளாயகக்கடவுளைச்
சரண்டைவீர் (முத்தி சித்தியாகும்).

(கு ரை.) ஆய், ஆகவென்பதன்றிரிபு. ஆயுததி என்பதில் ஆய்
'வரிப்புனைபந்து' என்பதிற்போல வினையெச்சப் பொருட்டதது. (உங்)
சரந்தன் டருமலர் வேண்மைத் துனன்செக் தமிழ்க்கலைபஞ்
சரந்தன் டலையிற் கிளிதேருங் கல்வளை தங்கிடுகுஞ்
சரந்தன்ட பாணி யழகினைக் காணப்பொற் றுமரைவா
சரந்தன் ட்ரபோல் விழையாத பார்வையைபத் தந்திலரே.

(இ-எ்.) தன் தரு மலர் சரம் வேள் மைத்துனன் - குளிர்மை
யைத் தருகின்ற மலர்ப்பாணங்களையுடைய மன்மதனுக்கு மைத்துன
ரும், செம் தமிழ்க் கலை தண்டலையில் பஞ்சரம் கிளி தேரும் கல்வளை
தங்கிடு குஞ்சரம்-செங்தமிழ்க்கலைகளைச் சோலையிற் கூட்டின்க ஜூள்ள
கிளி கள் படிக்கின்ற கல்வளைப்பதியில் வீற்றிருக்கும் யானையும், தண்ட-
பாணி - தண்டாயுதத்தை யெந்திய திருகரத்தினை யுடையவருமாகிய
விளாயகக் கடவுளது, அழகினை காண - பேரமுகை (யான்) காண,
பொன் தாமரை வாசர் அந்த அண்டர் போல இழையாத பார்வையைத்

தந்திலர் - அடுகிய தாமரைப்பூவில் வசிப்பவராகிய பிரச்சிடேவர் அத் தேவர்க்குப் போல இமையாத கண்களை (எனக்குத்) தந்திலர்.

(து-ரை.) சரத்தண்பஞ்சரத்தண்டலை எனற்பாலன மெலித்தன. அந்த என்றத னீற்றகராக தொகுத்தது. மேலும் இங்ஙனம்வரும் விளா சங்களை யுப்த்துணர்க. (உச)

தந்தனந் தாமரை வெற்பிரு னோரிடை சாய்நடைபா தந்தனந் தார்க்குழல் யாமள கோமள சாமளப்பெண் தந்தநந் தாபலை நெல்விளை கல்வெளை தன்னிலொற்றைத் தந்தநந் தாவிளாக் கேயெனப் போமிருட் சம்பந்தமே.

(இ-ஸ்.) தந்து அனம் தாமரை வெற்பு இருள் ஸே இடை சாய் நடை பாதம் தனம் தார்க் குழல் - நூலையும் அன்ன நடையினையும் தாமரைமலரையும் மலையையும் இருளையும் (முறையே) நிகர்த்த இடையினையும் அசைநடையினையும் அடியினையும் மூலையினையும் மாலை யை யணிகின்ற கந்தவினையுமடைய, யாமள கோமள சாமளப் பெண் தந்த நந்தா - இளமையாகிய பச்சைசுறிறத்தையுடைய உமாதேவியார் பெற்ற புத்திரரே, நெல் விளை பளை கல்வெளைதன்னில் ஒந்றைத் தந்த- நெல்விளைகின்ற வயல்களையுடைய கல்வெளைப்புதியி வெழுந்தருளியிருக்கின்ற ஏக தந்தரே, நந்தாவிளாக்கே-(ஒருகாலும்) ஒளிகெடாத விளக்கே, என - என்று துதிக்க, இருள் சம்பந்தம் போம் - மல சம்பந்தம் நீங்கி விடும்.

(து-ரை.) யாமள கோமளம் ஒரு பொருட்பன்மொழி. (உடு) சம்பந்த மாவினைத் தென்னவற் கீந்தவன் ரூங்குமருட் சம்பந்த மாமுனி பாமாலை குடி தருபொருண்மா சம்பந்த மாலம் புணைகுழுங் கல்வெளைத் தந்திவெம்பா சம்பந்த மாயையென் பாளீக்கி வரழ்வுசம் பாதிப்பனே.

(இ-ஸ்.) சம்பு அந்த மாவினை தென்னவர்க்கு ஈந்தவன் - கரிகாகிய அக் குதியைகளை (தமதன்பராகிய மாணிக்கவாசக சுவாமிகளுக்க

காகப்) பாண்டியனுக்குக் கொடுத்தவரும், அருள் தாங்கும் மா சம்பந்த முனி பா மாலை சூடி - அருளைத் தாங்கிய பெருமையாகிய திருஞான சம்பந்த மூர்த்தியாகிய அந்தணரது தேவாரப்பாமாலையைச் சூடியவரு மாகிய சிவபெருமான், தரு பொருள் - பெற்ற புத்திராகிய, மா சம்பு அம் தமாலம் புனை சூழும் கல்வீளத் தந்தி - மாமரமும் நாவன் மரமும் அழியை பச்சிலைமரமும் புன்னை மரமுஞ் சூழப்பெற்ற கல் வலோப் பதியிலுள்ள யாளைமுக விளாயகக்கடவுள், பந்த வெம் மாயை பாசம் - கட்டாகிய வெய்ய மாயா பாசத்தை, என்பால் நீக்கி - என்னிடத்தினின்று நீக்கி, வாழ்வு சம்பாதிப்பன்-மோக்ஷவாழ்வைத் தந்தருள் வார்.

(உசு)

பாலை வனத்தத்தைக் கியாரளிப் பாரென்று பன்னினளைம்
பாலை வனத்தடங் கார்கண்டு வெட்கும் படி வந்தமின்
பாலை வனத்தகன் றுள்கல் வளைப்பா மானந்தன்றன்
பாலை வனத்தள வும்மன்பி லாரிற் பதைப்பதைத்தே.

(இ-ஸ.) ஐம்பாலை வனத் தடம் கார் கண்டு வெட்கும்படி வந்த மின் - (தன்) கூந்தலை நீரையடைய பெருமையாகிய மேகங் கண்டு நானுப்படி தோன்றிய மூது மகள், வனத்தத்தைக்கு பாலை யார் அளிப் பார் என்று பன்னினள் - அழகையுடைய கிளிக்குப் பாலை யார் கொடுப்பாரென்று (கெருஙவிற்) கூறினான், கல்வீளைப் பரமானங்கள் தன் பால் ஓவனத்து அளவும் அள்பிளாரில் பதை பதைத்து பாலைவனத்து அகன்றுள் - கல்வீளைப்பதியி லெழுந்தருளியிருக்கின்ற பரமானங்த குணத்தினராகிய விளாயகக்கடவுண்மீது (ஒரு) மலை கெல்லளவாயிலு மன்பிலார் போலப் பதைப்பதைத்து (இன்றெரு தலைவன்பின்னே) பாலைவனத்திற்சென்றுள் (அவன் கெருநற் குறிப்பானுணர்த்தியதை யானுய்த்துணர்ந்திலேன்).

(து-ரை.) இது செவிலி தன்னறி வின்மைதன்னை நொந்துரைத் தல்,

(உசு)

தைக்கும் பகழி யுடல்பாய் தஹகட் சாவிலம்வங்க
தைக்கும் பகன தனத்தீர்கண் ரெரனிற் சாற்றிடுமே
தைக்கும் பகனன்முன் ஞேனைப் பந்தாடித் தகர்த்துரஞ்சி
தைக்கும் பகவன்ரென் கல்வெளை வாசன் நடமலைக்கே.

(இ-எ்) கும்ப கன தனத்தீர் - குடத்தை நிகர்த்த கணத்த தனங் களையுடையீர், மேதைக் கும்பகனன் முன்னேனை பந்து ஆடி தகர் த்து உரம் சிதைக்கும் பகவன் - அறிவெளையுடைய கும்பகன்னலுக்கு முன்னேனுகிய இராவணைனைப் பந்துபோல (எறிந்து) ஆடித் தகர்த்து (அவன்து) வலியை யழித்த கடவுளாகிய, தென் கல்வெளை வாசன் - அழகிய கல்வெளைப்பதியில் வாசஞ்செய்தகருஞும் விக்கினேசுவரரது, தடமலைக்கு - பெருமையாகிய மலைபில், தைக்கும் பகழி பாய் உடல் தறுகன் சமிலம் வந்ததைக்கண்மைரெனில்- (குறித்த இளக்குத் தப்பாது) கைக்கும் (எனது) பாணங் தைத்த உடலையுடைய அஞ்சாமையாகிய மலைபோலும் யானை (யொன்று ஈண்டு) வந்ததைக் கண்மராயின், சாற் றிடும் - கூறுவீர்.

(து-ரா.) குவ்வருபு. கண்ணுருபின்றிரிபு. இது வேழும் வினை தல்.
(உ/ஏ)

மலைவல் வியம்பிரி யாத்தில்லைக் கானுறை மாமதங்கி
மலைவல் வியம்பிளி நீரின் படோதரி வானிமய
மலைவல்வி யம்பினை கான்முளை கல்வெளை வாணன்பொங்க
மலைவல் வியம்பர வைபானைய் யாமுன் வரவில்லையே.

(இ-எ்.) மலை வல்வியம் பிரியாத் தில்லைக் கான் உறை மா மதங்கி - பொருகின்ற புவிகள் நீங்காத தில்லைவனமாகிய சித்பரத்திலே எழுஷ்டகருளியிருக்கின்ற பெருமையாகிய தவப்பெண்ணும், வல் இளீர் மலை இபம்பு இன் படோதரி - குதாடுகருவியையும் இங்கீரையும் ஒப்புச்சொல்லுகின்ற நல்ல தனங்களை யுடையவரும், வான் இமய மலை

வல்லி - பெரிய இமயமலையிற் ரேன்றியருளிய கொடியை நிகர்த்த வருமாகிய, அம்பிகை கால் மூளை - உமாதேவியருடைய புத்திரரும், கல்வனை வாணன் - கல்வனைப் பதியில் வாழ்பவருமாகிய விளாயகக்கடவுள், பொங்கு வல் அமலை இயம் பராவையான் எய்யாமுன் வர இல்லை யே - மிகுந்த வலிய சத்தத்தைக் கொண்ட முரசாகிய கடலையுடைய மன்மதன் (தன் மலர்ப்பாணங்களை யென்மீது) செலுத்தாமுன்னர் வர வில்லையே (இனி யான் யாது செய்வேன்).

(து-ஏ.) கால்மூளை, இருபெயரொட்டு. இது கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்தபக்கத்தில் தலைவி தன்னுஸ் விரும்பப்பட்ட விளாயகக்கடவுள் வந்தருளாமையைக் கவன்று உரைத்தல். (உக)

வரம்பல வன்பருக் கீவா ரெனக்குமிமய் வாழ்வுதரு
வரம்பல வன்கொன்றை மாவிகை யாத்தி வைனாந்தகற்ற
வரம்பல வன்பெற்ற மாதங்க வானனர் மள்ளர்செய்யும்
வரம்பல வன்குண் டலர்முடிங் கல்வனை வானவரே.

(இ-எ்.) அம்பு அலவன் கொன்றை மாவிகை ஆத்தி வைனாந்த கல் தவர் அம்பலவன் பெற்ற மாதங்க ஆனனர்-கங்கைநீரையும் பிழை மதியையும் கொன்றைப்பூமாலையையும் ஆத்திப்பூவையுங் (கிருமுடியிற்) சூடிய மேருமலையாகிய வில்லைனையுடைய சிவபெருமான் பெற்றரு ஸிய யானைவதனத்தரும், மள்ளர் செய்யும் வரம்பு அலவன் குண்டு அலர் மூடும் கல்வனை வானவர் - உழவர் கட்டிய வரம்பிலுள்ள ஞஞ்ச டின் குண்டுகளை மலர்கள் மூடுங்க கல்வனைப்பதியிலுள்ள தேவருமாகிய விளாயகக்கடவுள், அன்பருக்கு பல வரம் ஈவார் - (தமது) அன்பர்கட்டுப் பல வரங்களைக் கொடுப்பவ(ாதவின்), எனக்கும் மெய் வாழ்வு தருவர் - எனக்கும் மெய்மையாகிய (மோகு) வாழ்வைத் தந்தருள்ளவர். (உக)

வானஞ் சலஞ்சலத் தீயொலி மண்மயன் காவுயிர்போ
வானஞ் சலஞ்சல மந்திடுங் காற்றுயர் மாற்றவரு

வானஞ் சலஞ்ச லெனவுரைப் பான்கல் வளைப்பதிவாழ்
வானஞ் சலஞ்சலக் கைத்தல மாறன் மருமகனே.

(இ-எ்.) வானம் சலம் சலத்தீ ஒலி மன்மயங்கா - ஆகாயத்தின் கூருகிய செவியும் நீரின் கூருகிய வாயுஞ் சினத்தையுடைய தேயுவின் கூருகிய கண்ணுஞ் காற்றின் கூருகிய மெய்யும் பிருதிவியின் கூருகிய மூக்குமாகிய ஜிம்பொறி களினின்றுஞ் கலங்கி, அஞ்ச அலஞ்ச - (ஒசை சுவை ஒளி ஊறு நாற்றமென்னும்) ஜிம்புலன்களு மலைவற, உயிர்போவான் அலமக்திடுங்கால் - (உடம்பினரின்றும்) உயிர்போதற் குச் சமூஹங்காலத்தில், கல்வளைப் பதி வாழ்வான் - கல்வளைப்பதியில் வாழ்வவரும், அம் சலஞ்சலக் கைத்தல மால்தன் மருமகன் - அழகிய பாஞ்சசன்னிய மென்னுஞ் சங்கைக்கொண்ட கரத்தினையுடைய விஷ் னுமூர்த்திக்கு மருகருமாகிய விளாயகக்கடவுள், துயர் மாற்ற வருவான் அஞ்சல் அஞ்சல் என உரைப்பான் - துன்பத்தை சீக்க வருவாராகி (என்னை னோக்கி) அஞ்சற்க அஞ்சற்க என்று கூறியருள்வார்.

(து-ரை.) அலஞ்ச அலைய வென்பதன்றிரிபு. வருவான் வினை முற்று வினையெச்சம். (ஏக)

மகரந் தவளா மலர்ச்சோலைப் பொங்களின் வான்குளிரி
மகரந் தவழ்கல் வளையாகு வாகன வல்லவைவா
மகரந் தவளா மருப்பாளை வேங்கை மடங்கலெண்கு
மகரந் தவளைபுள் எானுலு தின்னை மறப்பரிதே.

(இ-எ்.) மகரங்த வள மலர்ச் சோலைப் பொங்களில் - தேனையும் அழகையுமூடைய மலர்ச்சோலையி துள்ள மரங்களில், வான் குளிர் இமகாம் தவழ் கல்வளை ஆது வாகன-பெருமையாகிய குளிர்ந்த சந்திர னாரப் பெற்ற கல்வளைப்பதியி துள்ள மூடிக வாகனரே, வல்லவை வாம - வல்லவையை வாமபாகத்திற் கொண்டவரே, கரம் தவளம் மருப்பு ஆஜை வேங்கை மடங்கல் எண்கு மகராம் தவளை புள் ஆனாலும் - (யான்) கழுதையும் வெண்மையாகிய கொம்பினையுடைய யாளையும்

பலியுன் சிங்கமுங் கரடியு மகரமீனுங் தவளையும் பறவையுமாகப் பிறங் தாலும், ஸின்னை மறப்பு அரிது - உம்மை மறத்தல் கூடாது.

(து-ரை.) பொங்கர், இமகரம்: ஆகுபெயர்கள். (க.2)

அரவம் புவிங்க வனற்கண்ண வென்றரி போற்றச்சிலம் பரவம் புவிபணி கேட்பமன் ரூடி யருண்மதலை யரவம் புவிபணி கோழரன் கல்வளை யண்ணல்கண்ணே யரவம் புவிய குணத்தா ரெனினு மவர்முத்தரே.

(இ-ள்.) அர அம் புவிங்க அனல் கண்ண என்று அரி போற்ற - (ஆன்மாக்களை இளைப்பாற்றும்பொருட்டுச்) சங்காரஞ்செய்பவரே அழ கிய பொறியையுடைய அக்கிளிக்கண்ணரேயென்று திருமால் துதி க்கவும், சிலம்பு அரவம் புவி பணி கேட்ப - (திருவடிச்) சிலம்பின தொலியை வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலிமுனிவருங் கேட்கவும், மன்று ஆடி அருள் மதலை - (கனாக) சபையின் கண்ணே ஆனந்ததான் டவஞ்செய்தருளுகின்றவராகிய சிவபெருமான் பெற்றருளிய புத்திர ரும், அரவ அம் புவி அணி கோழரன் - சர்ப்பத்தையும் பிறைமதியையு மனிந்த சடையினை யடையவரும், கல்வளை அண்ணல் கண்ணேயர் - கல்வளைப்பதியி லெமுந்தருளியிருக்கின்ற தலைவருமாகிய விக்கிணேச வரரிடத்து அண்படையவர், அவம் புவிய குணத்தார் எணினும் - தீமை சார்ந்த குணத்தினையுடையவ ராயினும், அவர் முத்தரே - அவர் சீவன் முத்தரே.

(து-ரை.) புல்விய என்றதின் லகரங் தொகுத்தது. (க.ங)

தரப்பணி யாரம் பலழுண்டு தேர்முதற் றூஜைதற்ற்ரும் தரப்பணி யாரைத் தடிந்துல காளவிற் சர்க்கரைசன் தரப்பணி யார மழுதுசெய் வோன் கல் வளைத்தலத்கா தரப்பணி யார்வத் தொடுஞ்செய்து வாழ்த ரகவுடைத்தே.

(இ-ள்.) தரப்பணி ஆரம் பல ழுண்டு - கிர்டத்தையும் பல மணி வடக்களையும் ழுண்டு, தேர் முதல் தாளை தண் சூழ்தா - தேர்முதலா

இய (சதுரங்க) சேனைகள் தன்னைச் சூழ்தலைச் செய்ய, பணியாறைத் தழங்கு உலகு ஆளவின் - பக்கவரைச் செறுத்து உலகத்தை யாருத வினாம், சர்க்கரை சுந்தரப் பணியாரம் அழுதுசெய்வோன் - சர்க்கரை யையு மழுகிய பண்ணிகாரங்களையுங் திருவுமூதுசெய்ப்பவராகிய விளை கக்கடவுள்து, கல்வீளாத் தலத்து - கல்வீளாப்பதியிஸ், ஆசப் பணி ஆர் வத்தொடுஞ் செய்து வாழ்த்துத் தகவு உடைத்து - அன்பு செய்தலாகிய பணியை ஆசையோடுஞ் செய்து வாழுதல் தகுதியுடையது.

(து-வை.) பணியாரம் மருஉமொழி. ஆதரம் ஆகுபெயர். (ஈச)

தகரங் கமழுகுஞ் தளந்தர வின்னகையீர்
தகரங் கமலன் மணக்கோலஞ் செய்த றடாதிருபா
தகரங் கமலஞ் சிவங்தோன் மருகன் றவமற்றபூ
தகரங்கண் மேவருஞ் கல்வீளா யான்மலைச் சாரலிலே,

(இ-எ்.) தகரம் கமழ் குந்தளம் - சாங்கு மணக்கப் பெற்ற கூங் தலையும், தரளம் தாவு இன் ககையீர்-முத்தும் மூல்லையரும்பும் போலு முறுவலையு முடையீர், இரு பாத கரங் கமலஞ் சிவங்தோன் மருகன் - இரண்டு பாதங்களுஞ் கைகளுஞ் செந்தாமரைப் பூப்போலச் சிவங்தவரா கிய விட்டு ஜூவுடைய மருகரும், தவம் அற்ற பாதகர் அங்கண் மே அரு கல்வீளாயான் - (முன்னர்ச்செய்த) தவமில்லாத பாதகர்கள் அவ்விடத் திற் பொருங்துத வில்லாத கல்வீளாப்பதியை யுடையவரும் ஆகிய விளையக்கடவுள்து, மலைச்சாரலில் - மலைச்சாரலில், தகர் - (அண்டுவெட்டக் கொண்டத) ஆடி, அங்கமலன் மணக்கோல் அஞ்ச எய்தல் தடாது - அனங்களுகிய மன்மதன் நறுமணத்தினைக் கொண்ட மலர்ப்பாணங்களோட்தினையும் எய்தலைத் தடுக்காது (ஆதலின் வெறியாட்டாள் நீ வாளா உயிர்க்கொலை செய்யவேண்டா).

(து-வை.) மே முதனிலைத் தொழிற்பெயர். இது பாங்கி வெறி விலக்கல்.

(ஈசு)

இலக்கை யிராவணன் கண்டதுண் டம்பட வெப்சரம்ப யிலக்கை யிராமன் கடதாரை சிந்து மிரண்டிருகோ டிலக்கை யிராவதன் ரூழ்கல் வீளைப னெனின்முத்திவா யிலக்கை யிராது கடைத்தா டிறப்பிப்ப னேரம்பனே.

(இ-ஊ.) இலங்கை இராவணன் கண்டதுண்டம் பட எய் சரம் பயில் அம் கை இராமன் - இலங்கையிலுள்ள இராவணன் கண்ட துண்டம்படச் செலுத்திய பாணம்பொருஞ்சப்பெற்ற அழகியகரத்தினை யுடைய இராமாவதாரத்தையுடைய விட்டுணுவும், கடதாரை சிந்தும் இரு இரண்டு கோடு இலங்கு சிராவதன் தாழ் கல்வீயன் எனின் - மத மழையைச் சொரிகின்ற காங்கு கொம்பு வினங்கப்பெற்ற சிரா வத யானையை யுடையனுகிய இந்திரனும் வணக்கப்பெறுங் கல்வீயப் பதியிலுள்ள விளாயகக்கடவுள் என்று துதித்தால், முத்தி வாயில் அங்கை இராது - மோக்கவாயில் அங்கு (திறவுப்பாது) இராது, ஏரம்பன் கடைத் தாள் திறப்பிப்பன்-அவ் விளாயகக் கடவுள் அவ் வாயிற் கதவின் ரூளைத் திறப்பிப்பார்.

(து-ரா.) அங்கு அங்கை என ஈறு திரிந்தது; ஜகாரச் சாரியை பெற்றதெனினு மழையும். கடை ஆகுபெயர். (ஈசு)

அம்பலங் காசில் வயல்குமுங் கல்வீயைக்கரனுட் டம்பலங் காசியென் ரூய்கேள்வர் பின்செல வாமதலா யம்பலங் காசின் முலையாணின் கைதந்த வாசறப்பொன் னம்பலங் காசிசென் ரேவா தரவென் னருஞ்சொர்க்கமே.

(இ-ஊ.) அம்பு அலங்கு ஆசு இல் வயல் குழும் கல்வீயை கீங்கரன் காட்டு-நீர் அசையப்பெற்ற சூற்றமில்லாத வயல் குழப்பட்ட கல் வீளைப்பதியாகிய விளாயகக் கடவுளது காட்டில், அம்பல் அங்கு ஆசி என்று ஆய் கேள்வர் பின் செல் அவா மதலாய் - பலரின்து புறங்காற்றலை அங்கு வாழ்த்து என்று கருதுங் தலைவர் பின்சென்ற ஆசை

யைத் தருகின்ற மகனே, என் அரும் சொர்க்கம் தர - எனது அரிய மூலைப்பாலைத் தருதற்கு, காசின் மூலையாள் அம் பலம் நின் கை தந்த ஆச அற - (பலருமுறுதல் செய்யுங்) குற்றத்தினையுடைய மூலையினை யுடையவளாகிய பரத்தை அடிகிய பழுத்தை நினது கையிற் றந்த குற்றம் நீங்க, பொன்னம்பலம் காசி சென்றே வா - சிதம்பரத்துக்குங் காசிக் குஞ் சென்றே வருவாய்.

(து-ரை.) அவர் மதலாய் என்று பாடமாயின் அத் தலைவரது மகனே என்று பொருளுரைக்க; இங்னனம் தலைவன் பரத்தை வீட்டுக் குக் கொண்டுசென்றது பொருது எமது மதலாயென்று விளித்தில ஜௌங்க. காசி, சொர்க்கம், பொன்னம்பலம்: ஆகுபெயர்கள். இது தலைவி பரத்தையைப் பழித்தவின்பாற் படும். பரத்தையைப்பழித்தல் என்றாருகினவி அகப்பொருளில் யாண்டுக் கூறப்பட்டதெனின் தலை மகட்குக் கற்புக்காலத்துக்குரிய வொழுகலாறெல்லாங்கொகுத்துணர்த் தியவிடத்துப் பரத்தையைப் பழித்தலுக் கூறப்பட்டதன்க. (உ)

கமண்டலம் பாற்கரன் போலாழி யேந்துங் கடவுளர்நா
கமண்டலம் பாதலங் கைகூப்பு தாளென்று காட்டுவையர்க்
கமண்டலம் பார்க்குமுய் யானம் வளைக்குங் கழனியிற்சங்
கமண்டலம் பாய முழங்கிடுங் கல்வெளைக் காரணனே.

(இ-ள்.) அர்க்க மண்டலம் பார்க்கும் உய்யானம் வளைக்குங் கழி
னியிற் சங்கம் - சூரியமண்டலத்தைக் (கிட்டிப்) பார்க்கும் சோலை
சூழப்பெற்ற வயவிடத்துள்ள சங்குகள், மண்டு அலம் பாய முழங்கி
டும் கல்வெளைக் காரணனே - (உழும்போது) நெருங்கிய கலப்பைகள்
பாய முழங்குங் கல்வெளைப்பதியி ஒள்ள (யாவற்றுக்குங்) காரணராகிய
விளாயக்கடவுளே, கமண்டலம் பாற்கரன்போல் ஆழி ஏந்துங் கடவு
ளர்-கமண்டலத்தையும் சூரியன்போலுஞ் சக்கரத்தையும் (முறையே)
ஏந்திய பிரம விட்டுணுக்களும், நாகம் மண்டலம் - விண்
ஆவுக்கத்தாரும் மன்னுவுக்கத்தாரும் பாதல லோகத்தாரும், கைகூப்பு

தான்-கைகூப்பி வணங்குர் (நூமது) திருவடியை, என்று காட்டுவை (எனக்கு) எங்காட் காட்டியருள்வீர்.

காரண வாத தீர்மூல பூத கல்வௌயன்பா
காரண வாததென் கல்வௌயா நாத கடம்பணிவா
காரண வாத முதலீந் தினைவைத்துக் காத்தழிக்குங்
காரண வாத நடந்தை யுலாவுங் கலகத்திலே.

(இ-எ்.) ரணவாத திருக்குல - போர்வாதத்திற்குரிய முத்தலைச் சூலத்தை யுடையவரே, பூதகணைச் - பூதங்களுக்குத்தலைவரே அன்பா கார் அணவாத தென் கல்வௌயா நாத - அன்புடையாரல்லார் நெருங்காத அழகிய கல்வௌயப்பதியி ஹள்ளா நாதரே, கடம்பு அணி வாகார் அண - கடப்பமலர் மாலையை யணியப்பெற்ற புயத்தினையுடைய ராகிய கந்த ஸ்வாமிக்கு முன்னேரே, வாதம் முதல் ஜெத்தினை வைத்துக் காத்து அழி க்குங் காரண - ஆகாயமுதலிய பஞ்சபூதங்களையும் (உண்டாக்கி) வைத் துக் காத்து அழிக்குங் காரணரே, வாத நடந்து கீ உலாவுங் கலகத்திலே கா - வாதம்போய்ச் சேடம் உலாவும் (மரணவேதனை நிகழும்) கலகத்திலே (என்னைக்) காத்தருள்வீர்

(து-ரை.) வாகர் என்ற்பாலது வாகார் என நீண்டது. வாதம் காற்று; சண்டு காரணகாரிய ஒற்றுமை நயம்பற்றி அதனைத் தரும் ஆகா யத்திற்கு ஆனது. (க.க)

கலகத் தமரத் திரையின் நுயரைக் கலோந்தருள்ச
கலகத் தமரக தக்கம்பி யாற்செப் கடுக்கைபுலல
கலகத் தமரளி வாழ்சோலைக் கல்வௌயைக் கற்பகவென்
கலகத் தமரவிங் தத்திருக் காலெந்தக் கால்வைப்பதே.

(இ-எ்.) கலகத் தமரத திரையின் நுயரைக் கலோந்தருள் சகல கத்த - (அன்பருக்குக் காபாதி யறுபகைப்) போராகிய ஒலியினை யுடைய கடலால் வருங் துன்பத்தை நீக்கியிருஞ்சு சருவகர்த்தரே, மரக

தக் கம்பியாற் செய் கடிக்கை புல் அகல - மரகதக் கம்பியாற் செய்த (காம்பையுடைய) கொன்றைப் பூமாலை பொருந்துக் கிருமார்பினையுடையவரே, கத்து அமர்அளி வாழ்சோலைக் கல்வெளைக் கற்பக - ஒவிக்கி ன்ற மிகுதியாகியவண்டுகள் தங்குஞ் சோலையையுடைய கல்வெளைப்பது யில் வாழுங் கற்பகவிளாயகரே, என் கல் அகத்து-எனது கல்லை யொத்த நெஞ்சுச்தில், அம்அரவிஞ்சத் திருக்கால் எந்தக்கால் வைப்பது - அழகிய தாமரைமலர் போலுங் திருவுடியை ஏக்காலம் வைப்பது (குறியிருள் வீர்).

(து-ரூ.) உவமைக்கும் உவமிக்கப்படும் பொருட்கு முன்ஸ ஒற் றுமைபற்றி மரகதக்கம்பியாற் செய்தது போன்றதைச் செய்குக்கை யென்றார்.
(சா)

வையத் திருக்கை யறுப்பா னெகினம் வளோமணிக்கு
வையத் திருக்கை கயிலையில் வெண்மங்கு னேர்கல்வெளை
வைபத் திருக்கைப் பரியாக்கி பிள்ளோக்கு மானைனயார்
வையத் திருக்கை யயர்ந்தாளென் ரேது மதுராமே.

(இ-ன்.) மதுராமே - வண்டுகளே, வையத் திருக்கை அறுப்பான் - பூமியிலுள்ள குற்றத்தை கீக்குபவரும், வளோமணிக் குவையத்து னெகினம் இருக்கை - சங்கித்பிற்காக முத்துக்குவியில் அண்ணமிகுத்தல், கயிலையில் வெள்மங்குல் னேர் - வெள்ளிமலையின்மேற் படியும் வெண்மையாகிய மேகத்தை நிகர்க்கப்பெறும், கல்வெளை - கல்வெளைப்பதியிலுள்ள, இருக்கை வையத்து பரிஆக்கி பிள்ளோக்கு - வேதத்தைத் தேரிற் கட்டப்படுகிற குதிரையாக்கிய சிகிபெருமா ஞுடைய ஞமாருமாகிய விளாயக்கடவுளுக்கு, மான் அனையார் வைய - மானை நிகர்த்த அயஸா ரோச, திரு - இலக்குமியை நிகர்த்த தலைவி, கை அயர்ந்தாள் என்று ஒதும் - கைசோர்ந்தாளென்று சொல்லும்.

(து-ரூ.) திருக்கையயர்ந்தாள் என்பதில் கூரம் விரித்தல். இது கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத்தில் வண்டுவிடுதாது.

கரவடம் பத்தி லிலார்க்களிப் போயிருள் காய்ந்திடும்பாற்
கரவடம் பத்தி பொளிபாய் மூலைச்சங் கரிபெறுமைங்
கரவடம் பத்திரக் காறுஞ்சு மான்மரு மாசந்தரேசீ
கரவடம் பத்திரட் கல்வளை யாபெனைக் காத்தருளோ.

(இ-ள்.) பத்தி லிலார்க்கு கரவடம் அளிப்போய் - (தம்மீது) பத்தி யில்லாதவருக்குத் தீமையைக் கொடுப்பவரே, இருள் காய்ந்திடும் பாற் கர - (மல) இருளை வெளுஞும் (ஞான) சூரியரே, பத்தி வடம் - வளி சையாகிய மணியிடத்தில், ஒளி பாய் - ஒளி பாயப்பெற்ற, மூலைச் சங் கரி பெறும் ஜிங்கர - மூலையையுடைய உமாதேவியார் பெற்ற ஜிங்கர ரே, வடம் பத்திரக்கால் துஞ்சம் மால் மருகா - ஆவிலையிடத்துத் துயில்செய்யும் விட்டுணவுக்கு மருகரே, சந்தர சேகர - பிறையையனிக்த சடையினையுடையவரே, அடம்பத் திரள் கல்வளையாய்-அடம் பங்கொடித் திரளையுடைய கல்வளைப்பதியை யுடையவரே, எனைக் காத்தருள் - என்னைக் காத்தருள்வீர்.

(த-ரை.) கரவடம்-காவு; ஈண்டு தீமைப்பொருளை யுணர்த்தியது.

அருந்துதிக் கைபமில் கற்பீந்த மேஜை யசலவரை
யருந்துதிக் கைக்கு மகளாய்ப் பிறந்திடு மன்னைவிட
மருந்துதிக் கைப்புளை கூறைப் பினுகி யருள்கல்வளை
யருந்துதிக் கைக்குன்ற மேயடி யேனுன் னடைக்கலமே.

(இ-ள்.) அருந்துதிக்கு ஜீயம் இல் கற்பு ஸந்த மேஜை அசல அஸர
யரும் துதிக்கைக்கு - அருந்துதிக்கு ஜீயமில்லாத கற்பைக் கொடுத்த
மேஜையும் மலையரசனும் போற்றும்படி, மகளாய்ப் பிறந்திடும் அன்னை-
(அவர்கண்மாட்டு) மகளாகத் தோன்றிய உமாதேவியும், விடம் அருந்து திக்கை கூறை புளை பினுகி - நஞ்சையுண்ட திக்கை ஆடையாகப் புளைந்த சிவபெருமானும், அருள் - பெற்ற, கல்வளை அரும் துதிக் கைக் குன்றமே - கல்வளைப்பதியிலுள்ள அருமையாகிய துதிக்கையை

யுடைய மலைபோலும் யானையாகிய விளையக்கடவுளே, அடியேன் உன் அடைக்கலம் - அடியே னுமக்கு அடைக்கலம். (சங்)

அடைக்கலங் காவென்ற பேர்க்கினி யான்மட வன்னக்கண மடைக்கலங் காரஞ் சினையென் றணகல் வளைவரைவா யடைக்கலங் காட்டுந் தனத்தீர் விரக மகலப்பொன்னி லடைக்கலங் காக்கவென் றென்றே ருணதிசை யாவதுவே.

(இ-ள்.) அடைக்கலம் கா என்ற பேர்க்கு இனி.பான்-(யாம் நுமக்கு) அடைக்கலம் (எம்மைக்) காத்தருங்வீரன்று சொல்பவருக்கு இனியவராகிய விளையக்கடவுளது, மட அன்னக் கணம் அலங்கு ஆரம் சினை என்று அடைக்கு அனை கல்வளை வரைவாய்-மடமையாகிய அன்னக் கூட்டம் ஒளி செய்கின்ற முத்துக்களோத் (தம்) முட்டையென்று அடைகாத்தற்குச் சாருங் கல்வளைப்பதியின் மலையிடுத்துள்ள, அடைக்கலங் காட்டுந் தனத்தீர்-(திரட்சியால்) ஊர்க்குருவியின் வடிவைக் காட்டும் மலையினையுடையீர், விரகம் அகல - (எனது) காமநோய் நீங்க, பொன்னில் அடைக்கல் அங்காக்க என்று ருணதிசை ஆஸ்து என்றே- இலக்குமியின் வீடாகிய தாமரை திறவுபடச் சூரியன் ரேன்றுவது எப்பொழுதோ (கூறுவீர்).

(கு-ரை.) இது பெண்பாற் கைக்களையின்பாற்படும். (சங்)

வனத்தா ணையன்றெழு மம்மாளை யம்புளி மான்னிலீசவ் வனத்தாளை யன்ன வயற்கல் வளைப்பெரு மாளைமறை வனத்தா ணையனக் களைமலை மான்மரு மாளையைம்பு வனத்தாளை யன்புசெய் வார்முலைப் பாலை மறந்தவரே.

(இ-ள்) வனத்தான் - துழாய்மாலையை யுடையராகிய விட்டுலூசு வும், அயன் - பிரமதேவரும், தொழும் அம்மாளை - வணங்கு மிறை வரும், அம்புலி மான் அணி செவ் வனத்தாளை - பிறையையும் மாளை யுக் தரித்த செம்மையாகிய நிறத்தினையுடையவரும், அன்னவயல் கல்

வளைப் பெருமானை - அன்னங்களையுடைய வயலையுடைய கல்வளைப் பதியிலுள்ள பெருமையை யுடையவரும், மறை வனத்தான் கயனக் களை மலைமான் மருமானை - வேதாரணியப்பதியையுடையராகிய சிவ பெருமானுக்கும் விழியாகிய பாணத்தைக்கொண்ட உமாதேவிக்கும் புத்திரரும், சீம்புஷன் அத்தானை - சீந்துமலர்ப்பாணங்களை யுடையனுகிய மன்மதனுக்கு மைச்தனாரும் ஆசிய விநாயகக்கடவுளை, அன்பு செய்வார் - அன்பு செய்பவர், (யோனிகளிற்சென்று பிறத்த விண்மையின்) முலைப்பாலை மறந்தவரே - முலைப்பா வருந்துதலை மறந்தவரே (ஆவர்).

(து-ரை.) முலைப்பால் ஆகுபெயர்.

(சுடு)

தவராக மாகன கச்சிலை கோவிபொற் றூள்பெறமைத்
தவராக மாக விடந்தவன் சாபந் தவிர்த்தவன்மா
தவராக மாகநற் காமுரல் கல்வளைத் தந்திநன்மா
தவராக மாகநன் கண்ணறு பூங்கொன்றைத் தாமத்தனே.

(இ-ள்.) தவராக மா கனகச் சிலை கோவி பொன் தாள் பெற - வில்லாகப் பெருமையாகிய பொன்மலையை வளைத்த சிவபெருமானுடைய பொன் போலுக் திருவடியைக் (காணப்) பெற, மைத்த வராகம் ஆக இடந்தவன் சாபந் தவிர்த்தவன்-கருமையுற்ற பன்றிவடிவாகி (பூமியைக்) கிழித்தவராகிய விட்டுனுவுக்கு (உமாதேவியாரிட்ட) சாபத்தை நீக்கினவர், (யாவரெனில்), மா தவராகம் ஆக நல் கா முரல் கல்வளைத் தந்தி - வண்டுகள் மிகவு மிராகமாக நல்ல சோலையிற் பாடுங் கல்வளைப் பதியிலுள்ள யானையும், நல் மாதவர் ஆகம் ஆகரன்-நல்ல முனிவரது நெஞ்சமாகிய உறைவிடத்தை யுடையவரும், கள் நாறு கொன்றை பூதாமத்தனே - தேன் மணக்கப்பெற்ற கொன்றைப் பூமாலையை யுடையவருமாகிய விநாயகக்கடவுளே.

(சுசு)

மத்தன் பராபரை சீராட்டுப் பிள்ளை மணிமந்தர
மத்தன் பராவிச் சிவந்திடு சேஷடி வாய்ந்தபது

மத்தன் பராகவெண் ஸீறணி கல்வளை வானவனு
மத்தன்ப ரானவ ரன்றே கயிலையில் வாழ்பவரே.

(இ-ன்.) கயிலையில் வாழ்பவர் - கயிலாசமலையில் வாழ்பவர்கள், மத்தன் - மத்தம்பூவைச் சூபொவராகிய சிவபெருமானுக்கும், பராபரா-உமாதேவிக்கும், சீராட்டுப்பிள்ளை - சிறப்புச்செய்தலையுடைய பிள்ளையும், மணி மந்தர மத்தன் பராவிச் சிவந்திடு சேவடி வாய்ந்த பதுமத்தன் - அழகிய மந்தரமலையை மத்தாகக் கொண்டவராகிய விட்டிலூ ஹால் வணங்கப்பட்டுச் சிவந்த செம்மையையுடைய திருவடியாகிய மாட்சிமைப்பட்ட தாமரைமலையையுடையவரும், பராக வெண்ணீரு அணி கல்வளை வானவன் - தூளாகிய திருவெண்ணீற்றை யணியுங் கல்வளைப்பதியிலுள்ள வானவருமாகிய விநாயகக்கடவுள்து, நாமத்து அன்பரானவ ரன்றே - திருநாமங்களை யுரைத்தலில் அன்பரானவர்களன்றே.

(து-ரை.) பராவல் ஈண்டு வணங்கல்.

(சள)

பவநம் புயர்தொண்டர்க் கில்லாமை யாக்கும் பரன்கனனீர்
பவனம் புயங்க முடியேந்து மண்வின் படிவன்கருப்
பவனம் புயலளக் குங்கல் வளைப்பதி மீதினுறை
பவனம் புயன்மூழும் பாதாம் புயனைம் பரதய்வமே.

(இ-ன்.) நம்பு உயர் தொண்டர்க்கு பவம் இல்லாமை ஆக்கும் பரன் - (தம்மை) நம்பிய உயர்ந்த அடியாருக்குப் பிறவி இன்மையாக்கும் முன்னனவரும், கனல் ஸீர் பவனம் புயங்கம் முடி ஏந்து மண்வின் படிவன் - நெருப்பும் நீருங் காற்றும் ஆதிசேடன்சிரத்தா லேந்து கிண்ற நிலமும் ஆகாயமும் ஆசிய பஞ்ச புத வடிவானவரும், கருப்பு வனம் புயல் அளக்கும் கல்வளைப்பதியில் உறைபவன் - கருப்பஞ் சோலை மேக மண்டலத்தை யளக்கப்பெறுங் கல்வளைப்பதியின்கண் எழுங்தருளியிருப்பவரும், அம்புயன் தொழும் பாத அம்புயன் ஏ-பிரம்

தேவரால் வணங்கப்படுக் கிருவடித்தாமரையை யுடையவருமாகிய வினா மக்கடவுளே, எம் பர தெய்வம் - எமது மேலாகிய தெய்வம்.

(து-ரோ.) புயல் ஆகுபெயர்.

(சங)

பரமானங் தக்கன் மழைமாரி காத்திடும் பைங்கனகாம்
பரமானங் தக்கன் தரவிள்ளி ராணி பதியபனும்
பரமானங் தக்கல் வளையத்த னுத்தம பத்தர்சித்தன்
பரமானங் தப்பிள்ளோ யார் துணைச் சேவடிப் பங்கயமே.

(இ-ள்.) கல் மழை மாரி நந்த ஆன் காத்திடும் பைங் கனக அம் பர மால் - கல்மழையால் வருங் (தீங்கு) கெடப் பசுக்களைக் காத்த பசம் பொன்னுடையை யுடைய விஷ்ணுமூர்த்திக்கும், நந்தக் கந்தர இந்தி ராணி பதி - சங்குபோலுங் கழுத்தினையுடைய இந்திராணி கணவனு கிய இந்திரனுக்கும், அயன் - பிரமதேவருக்கும், உம்பர் - தேவருக்கும், அமான்-இறைவரும், அந்தக் கல்வளோ அத்தன் - அழகையுடைய கல்வளைப்பதியிலிருக்கின்ற யாவர்க்குந் தங்கையும், உத்தம பத்தர் சித்தன் - உத்தம அடியாருடைய சித்தத்தில் இருப்பவருமாகிய, பரமானங்தப்பிள்ளோயார் துணைச் சேவடிப் பங்கயமே - பரமானங்தப்பிள்ளோ யாருடைய இரண்டாகிய சேவடித் தாமரையே, பரம் - (எனக்குத்) தஞ்சம்.

(து-ரோ.) அம்மானில் மகரங்தொகுத்தது.

(சக)

பங்கைய மாலை யளிக்குழல் வாய்முலை பண்மொழிகோ
பங்கைய மாலை யணையாட் குதவரன் பாலன்றடப்
பங்கைய மாலை யலர்கல் வளைக்கண் பரிந்தொருக்
பங்கைய மாலையங் தொட்டியற் றுரெப் படியுப்பவரே.

(இ-ள்.) அம் மாலை அளிக் குழல் - அழகிய மாலையை யணிந்த வண்டுகள் (பொருந்துங்) கந்தலையுடைய, வாய் முலை பண் மொழி சோபம் கயம் ஆலை அணையாட்கு - வாயும் முலையும் பண்ணையுடைய

சொல்லும் (முறையே) இந்திரகோபத்தையும் யானையையும் கரும்பை யும் நிகர்த்தவராகிய உமாதேவியாருக்கு, பங்கை உதவு அரண் பாலன்- (தமது திருமேனியி லொரு) பாகத்தைக் கொடுத்தருளிய சிவபெரு மானுக்குப் புத்திராகிய விசாயக்கடவளது, தடப் பங்கைய மாலை அலர் கல்வீக்கண் - தடாகத்திற் ரூமரைகள் வரிசையாக வளர்கின்ற கல்வீப்பதியின்கண், பரிந்து ஒரு கூபம் கயம் தொட்டு - அன்புற்று ஒரு கிணற்றை (ஆவது) குளத்தை (ஆவது) தோண்டி, ஆலையம் இய த்ரூர் - கோயிலை இயற்றுவதர்கள், எப்படி உய்வர் - எவ்வாறு (பிறவி யினீங்கி) உய்வார்கள்?

(து-ஏ.) அம்மாலையில் மகரங்தொகுத்தது.

(இது)

வருந்தும் பிறவி யலைவாரி நீங்த மதுவினைக்க
வருந்தும்பி வீழ்மலர்த் தாட்புஜீன தாகன்னல் வான்கதிர
வருந்தும் ப்ரகாச மணித்தேர் தடிக்கும் வளக்கல்வீ
வருந்தும்பி மாமுகத் தையாமெய் யாருண்ட வண்டியனே.

(இ-எ.) கன்னல் வான் கதிரவர் உந்தும் பிரகாச மணித் தேர் தடிக்கும் வளம் கல்வீ வரும் மா தும்பி முகத்து சீயா - கரும்புகள் ஆகாயத்திலே குரியன் செலுத்துகின்ற பிரகாசமாகிய அழகையுடைய இரத்தைத் தடிக்கும் வளத்தையுடைய கல்வீப்பதியி லெழுந்தருளி யிருக்கின்ற பெருமையாகிய யானை நநாத்தை யுடைய சீயரே, மெய் யா - மெய்ம்மையானவரே, குண்ட வண்டியனே - குடம்போலும் வயிற்றினையுடையவரே, வருந்தும் பிறவி அலை வாரி நீங்த - வருந்து கின்ற பிறவியாகிய அலையையுடைய கடலை (யான்) கடத்தற்கு, மது விளைக் கவரும் தும்பி வீழ் மலர் தான் புனை தா-தேளைக் கவருகின்ற வண்டுகள் விழுகின்ற தாமரைத் தானாகிய தெப்பத்தைத் தந்தருள்வீர்.

வண்ட மருங்குலை யான்மரு கன்கல் வளைச்சிலம்பா

வண்ட மருங்குலை ஞாளியு மாறு வருமதர்வாய்

வண்ட மருங்குலை விற்கொண்ட வேட்டுவர் மாவலிது

வண்ட மருங்கு விளவஞ்சி பாலல்வின் வாரலையே.

(இ-எ்.) வண்டு அமரும் குலையான் மருகள் கல்வெளைச் சிலம்பாவண்டுகள் பொருந்துகின்ற தூழாய்மாலையையுடைய விஷஞ்சுவக்கு மருகாசிய விளாயகக்கடவுள்து கல்வெளைப்பதியில் தூள்ள பொருப்பனே, வன் தமரும் குலை ஞாளியும் மாறு - (இரவுக் குறித்தற்குரிய இல்லினைச்சார்ந்த வள்ளிடத்தில் எமது) வளவிய சுற்றத்தவரும் குலைக்கின்ற நாய்களும் மாருகும், (அன்றியும்) வரும் அதர் வாய் வண்டு அமரும் குலை வில் கொண்ட வேட்டுவர் மா (மாறு) - (ஏ) வரும் வழி யில் அம்பு பொருந்திய குதையினையுடைய வில்லைக் கொண்ட வேட்டுவர்களும் மிருகங்களும் மாருகும், (ஆதவின்) வலி துவண்டமருங்குல் இள வஞ்சிபால் அல்லின் வாரலை - கொடிபோலத் துவண்ட விடையினையுடைய இளமையாசிய தலைவியிடத்து இராவில் வாராதொழி வாய்.

(து-ரை.) குலை வல்லி என்பவற்றின் வகரங் தொக்கன. இது தோழி இறைவன் வரவை மறித்தல். (இட)

வராரிக் கடுக்கை தீணையண்டர் சொல்ல வரவெளைநீர் வாரிக் கடுக்கையில் ஞாற்பாலி யீர்கள் மனத்துவைத்தேன் வாரிக் கடுக்கைமென் ரூன். றஞ்சு காமயி ஸாடக்கண்டு வாரிக் கடுக்கைசெம் போன்றுற்று கல்வெளை வாசனையே.

(இ-எ்.) அண்டர் கடுக்கைநீரை சொல்ல வாரி வர - பகைவரா கிய அயலார் பழிமொழியைச் சொல்ல வாயிலில் வர, நீர் எனை வாரி கடுக்கையினால் - நீலி ரெண் ணை யிகவுஞ் சினத்தவினாலே, பாவியீர் - பாவிசாள், ஆன் வார் இக்கு அடுக்கை மென்று துஞ்சு கா மயில் ஆடக் கண்டு - பசக்களானவை நீண்ட கருப்பங் திரீனா மேய்க்கு தூயிலப் பெறுஞ் சோலையிலோ மயில்க ளாடக்கண்டு, கடுக்கை செம் பொன் வாரித் தூற்று கல்வெளை வாசனை - கொன்றைமரங்கள் (தம் மலர்களா கிய) செம்பொன்னை வாரித் தூற்றுகின்ற கல்வெளைப் பதியில் வாசஞ் செய்பவராசிய விளாயகக்கடவுளை, கல் மனத்து வைத்தேன் - (இடையருது எனது) கல்லை யொத்த மனத்தி விருத்தினேன்.

(து.ரை.) இது கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத் தில் தலைவி தன்வருத்த மிடையரு திருத்தற் காரணக் கூறல். (திடு)

வாசவ னந்தர நாட்டோர் துதிக்கு மதக்கலூழி
வாச வனந்தற்கு ஞானேப தேசம் வழங்குமெய்யா
வாச வனந்த வனவளை சேர்கல் வளைப்பதியின்
வாச வனந்த ரவிபோலுன் றூடலை வைத்தருளே.

(இ-என்.) வாசவன் அந்தர நாட்டோர் துதிக்கும் மதக்கலூழி வாச - இந்திரனும் விண்ணுடாகிய தேவர்களுந்துதிக்கின்ற மதநீராகிய கான் யாற்று வாசனையை யுடையவரே, அனந்தற்கு ஞான உபதேசம் வழங்கு மெய்யா - விஷ்ணுவுக்கு ஞானேப தேசத்தையருளிய மெய்யரே, வாச அனம் தவன வளை சேர் கல்வெளைப்பதியின் வாச - சிறைக்குமூடைய அன்னங்களும் வெண்மையாகிய சங்குகளுஞ் சேரப்போற்ற கல்வெளைப் பதியில் வாசஞ்சுசெய்பவரே, அனந்த ரவி போல் உன் தாள் தலைவைத் தருள் - அனந்தஞ் சூரியரை நிகர்த்த உமது திருவுடியை (என்) சிரமீது வைத்தருள்வீர். (இசு)

அருக்கரைக் கண்ண ஞேடுங்கல் வளைய னறுகிதழி
யருக்கரைக் கண்ணகை யைத்தந்தை யாய்தை பான்விளைநே
யருக்கரைக் கண்ணவிற் தீர்ப்பான் வரைவின் னராமரிப்பை
யருக்கரைக் கண்ண நடைக்கென்ற ஞவி யகன்றதுவே.

(இ-என்.) கண்ணல் அருக்கரை தொடும் கல்வெளையன் - கரும்பு கள் சூரியனைத் தொடுங் கல்வெளைப்பதியில் வாழ்பவரும், அறஞு இதழி அருக்கரை கல் கங்கையை தங்கை ஆய்உடையான் - அறஞக்குங் கொன் கைறப்பு மாலையையு மெருக்கம்பு மாலையையுஞ் சூடுபவராகிய சிவபெரு மானையும் மலைமகளாகிய உமாதேவியாரையும் (முறையே) பிதாவும் மாதாவு மாக வடையவரும், யேறுக்கு வினை அரைக் கண்ணவில் தீர்ப்பான் வரை மின் - அன்பர்களுக்குத் தீவினையை அரை சாழிக்கயிற்

நீர்ப்பவருமாகிய விளாயகக் கடவுள்கையை மலையிற் பெண்ணினது, அரா மணிப் பை அருக்கு அரைக்கு அன்ன கடைக்கு என்றன் ஆவி அகன்றது - சர்ப்பத்தினது இரத்தினத்தையுடைய படம்போன்ற அல் குலுக்கும் அன்னகையோன்ற கடைக்கும் (ஆக) எனதுயிர் கழிகின் றது.

(து-ரை.) அரை, அன்னம்: ஆகுபெயர்கள். இது தலைவு னுற்ற துரைத்தல். (இடு)

அகம்பத்தர் நெஞ்சமுங் கல்வீக் கோட்டமு மானவன்றீ
யகம்பத்த ரைச்சங் கரித்தோன் மருகன்றன் டாழிவெள்ளி
யகம்பத்த ரென்றளி யூதாத பூவிலைத் தன்புருகி
யகம்பத்தர் தாம்பெறும் பேற்ய ஞாலு மனப்பரிதே.

(இ-ள்.) பத்தர் நெஞ்சமும் கல்வீக் கோட்டமும் அகம் ஆன
வன்-அடியவர்களுடைய மனத்தையுங் கல்வீப்பதியையும் உறைவிட
மாகக் கொண்டவர், தீய கம் பத்தரைச் சங்கரித்தோன் மருகன் - கொ
டிய தலை பத்தினை யுடையனுகிய இராவணனை யழித்த விவ்ஜுவக்கு
மருகர், தன்டு ஆழி வெள்ளிய கம்பு அத்தர் என்று - தண்டாயுதத்
தையுஞ் சக்கரத்தையும் வெள்ளிய சங்கையும் ஏந்திய திருக்கரத்தினை
யுடையவர் என்று விளாயக்கடவீனத் துதித்து, அளியூதாத பூ இறை
த்து அன்பு உருகிய கம்பத்தர் தாம் பெறும் பேறு - வண்டுக ஞாதாத
புதிய மலர்களைத் தூவி அன்பினால் (உள்ளம்) உருகுகின்ற (மெம்ப்)
விதிர்ப்புடையவர்களைடியும் பேறு, அயனுலும் அளப்பு அரிது-பிரம
தேவராலு மனவிடுதலரிது. (ஒசு)

அப்பா தகமல சீக்கிச் சிலம்பிசை யார்த்திடுங்கோ
ல்ப்பா தகமலம் பூசித்து நேசிக்க வண்புதவா
யப்பா தகமலங் கார்வயற் கல்வீ யாதிபொன்று
தப்பா தகமலந் தாங்குஞ் சடைக்கரு ஞாகரனே.

(இ-ள்.) அப்பா - அப்பரே, தக மலங்கு ஆர் வயல் கல்வீளா ஆதி - மிக மலங்கு மீன்கள் பொருந்திய வயலையுடைய கல்வீளாப் பதி யில் வாழு மாதியே, பொன் தாது அப்பாத கமலம் தாங்கும் சடைக் கருணாகரனே - கங்கை நீரைத் தாங்குகின்ற சடையை யுடைய கிரு பைக்குறைவிட மானவரே, அப் பாதக மலம் நீக்கி சிலம்பு இசை ஆர்த் திடும் கோலப் பாதக மலம் பூசித்து கேசிக்க அன்பு உதவாய் - அந்தப் பாதகமாகிய மலத்தை நீக்கிக் கிலம்பி ஞாவி சத்திக்கப் பெறும் அழகிய (உமது) திருவாடித் தாமரையைப் பூசித்து கேசித்தற்கு (எனக்கு) அன்பினைத் தந்தருள்வீர்.

(து-ரை.) பொன்று தப்பாத கமலம் நீர்; பொன்றுது அப்பிய கமலம் தாமரை.

(இ)

கருவரம் பாயபி ஞேக்கியர் தூறுகற் றுக்கற் றுப்ப
கருவரம் பாயப் படேலன்ன மேகல் வளைக்களிந்தைக்
கருவரம் பாய்ந்துகண் டோர்காட்டு தூபத்தின் கற்றையளக்
கருவரம் பாயதுண் டாலிக்கு மாலிக் கனமல்லவே.

(இ-ள்.) அளக்கர் உவர் அம்பு ஆயது உண்டு ஆலிக்கும் ஆலிக் கனம் அல்ல - (இவ் விண்ணிற் ரேன்றுவது) சமுத்திரத்தின் உவர் நீரைக் குடித்துத் துளிக்கின்ற ஆலாங்கட்டியை யுடைய மேக மன்று, கரு வரம்பு ஆய்க்கு கண்டோர் கல்வீளாக் களிந்தை காட்டு தூபத்தின் கற்றை - கருப்பத்தி னெல்லையை ஆராய்க்கு கண்ட வந்தணர்கள் கல் வளைப்பதியில் வாழும் யாளையாகிய விளாயகக்கடவுளுக்குக் காட்டு கின்ற தூபத்தின் றிரளே, அன்னமே அம்பாயப்படேல் - அன்னம் போன்றவளே (நீயதனைக் கார் காலத்து மேகமென்று கருதி) உபத்திர வப்படாதே, (படின்) கரு அரம் பாய் அயில் நோக்கியர் தூறு கற்றுக் கற்றுப் பகருவர் - கரிய அரம் பாயப் பெற்ற வேல் போலும் விழியினையுடைய பெண்கள் பழி மொழியைக் கற்றுக்கற்றுக் கூறுவார்கள்.

(து-ரை.) சிபுருபு குவ்வருபின்றிரிபு. இஃது இகுளை பருவமன் ரென்றல்.

(இ)

கனஞ்சஞ் சரித்திடும் வண்டலை தண்டலைக் கல்வளையே
கனஞ்சஞ் சலமுறு பாசா டவிவெளி கண்டவேனங்
கனஞ்சஞ் சரிசொலும் வேற்க ணிடைக்குக் கருங்குழலுங்
கனஞ்சஞ் சரிகங்க னோநி ரிருக்கை கடனல்லவே.

(இ-எ.) கனம் சஞ்சரித்திடும் வண்டி அலை தண்டலைக் கல்
வளை ஏகன் - மேகங்கள் சஞ்சரிக்கின்ற வண்டுக ளைகின்ற சோலை
யை யுடைய கல்வளைப்பதியில் வாழும் ஏக நாதரும், நம் சஞ்சலம் உறு
பாச அடவி வெளி கண்டவன் ஓங்கல்-நம்முடைய ஓன்பம் பொருக்
திய பாசக் காட்டை வெளியாக்கினவருமாகிய விளாயகக்கடவுருடைய
மலையிலுள்ள, நஞ்சம் சரி சொலும் வேல் கண் இடைக்கு கருங்
குழலும் கனம் - நஞ்சை ஒப்புச்சொல்லுகின்ற வேற்கண்ணை யுடையா
ளது இடைக்குக் கரிய கூந்தலும் பாரமாகும், சஞ்சரிகங்களோ நீர்
இருக்கை கடன் அல்ல - வண்டுகாள் நீவிர (அதனை யென்னாது
இவளுடைய கூந்தவில்) இருத்தல் முறையன்று.

(த-ஏ.) இங்ஙனம் வண்டுகுருக்குக் கூறி ஓச்சம்போது தலை
வியின்து மெய்யிற் நீண்டினு னென்க. இது மெய்தொட்டுப் பயிறல்.
கடம்பிடிக் குங்கமஞ் சூன்மா லளந்திடுங் கல்வளையான்
கடம்பிடிக் குங்கர டத்தறு கட்சியு கட்களிறு
கடம்பிடிக் குப்புப னீருட்டு வெற்பகங் காபர்வஞ்சி
கடம்பிடிக் குங்கங்கள் காதன வோடிக் குதித்தனவே.

(இ-எ.) கடம்பு இடிக்கும் கமம் சூல் மால் அளங்திடும் கல்வளை
யான்-கடப்பமரங்கள் இடிக்கின்ற னிறைவாகிய குவினையுடைய மேகத்
தை அளக்கின்ற கல்வளைப்பதியை யுடைய விளாயகக் கடவளது, கடம்
பிடிக்கும் கரடத் தறுகண் சிறுகண் களிறுகள் தம் பிடிக்கு புயல் நீர்
ஊட்டு வெற்ப - கதுப்பைச் சார்த் மதச்சவட்டினையும் தறுகண்மை
ஷயயும் சிறுகண்களையுமுடைய (ஆண்) யாளைகள் தம்முடைய பிடி

யானைகளுக்கு முகிலிலூள்ள நீரை உடைகின்ற மலையிற் றலைவனே, நம் காமர் வஞ்சி கடி அம்பு இடிக்கும் கண்கள் காது அளவு ஒடிக் கதித் தன - நம்முடைய அழகிய பெண்ணுக்கு எஞ்சையும் அம்பையும் வென்ற கண்கள் காதுவரையும் சீன்டி வளர்ந்தன.

(து-ரை.) பருவங்கூறி வரைவாடு விலக்கல். (சு०)

கதிரைக் கடவுள் குறமானை மேவச்செய் கங்கணாநா
கதிரைக் கடலொலி போன்மள்ள ரார்த்துக் களோந்திசெங்கெற்
கதிரைக் கடைசியர் போரேற் று கல்வீனா யாய்க்கனக்
கதிரைக் கடவையிற் ரூப்பாயென் ரூஸ்வாருங் கைவலமே.

(இ-ள்.) கதிரை கடவுள் குறமானை மேவ செய் காக கங்கண -
கதிரைமலையில் வீற்றிருக்கின்ற சுப்பிரமணியக் கடவுள் வள்ளியம்மை
யாரைச் சேரச் செய்த நாக கங்கணத்தை யுடையவரே, திரைக் கடல்
ஒலிபோல் மன்னர் ஆர்த்துக் களோந்த செய் நெல் கதிரை கடைசியர்
போர் ஏற்று கல்வளையாய் - திரையினையுடைய சமுத்திரா ஒலியைப்
போல உழவர்கள் ஆராவரித்து அரிந்த செம்மையாசிய நெந்தகிறை
உழுத்தியர்கள் போராக ஏற்றுகின்ற கல்வளைப்பதியில் எழுந்தருளி
யிருக்கின்றவரே, ககனக் கதிரைக் கட வயிற்று ஆர்ப்பாய் என்றால்
கைவலம் வரும் - ஆராயக்கிலுள்ள சூரியனைக் கூடம்போன்ற வயிற்றி
லே தரித்தவரே யென்றால் முத்தியானது சித்திக்கும். (சுக)

வரச்சங் திரனெனுஞ் செந்தழற் பந்தம் வழுத்துநற்ற
வரச்சங் திரனாத்தின் மாற்றுங் கடாசல மங்குலுவா
வரச்சங் திரநில கம்வளர் கல்வளை மானுயிர்க
வரச்சங் திரவி னடந்தா ஊணவென வந்ததுவே.

(இ-ள்.) வரசங்திர னெனும் செம் தழற் பந்தம் - மேலாகிய சங்
திரனென்று கொல்லுகின்ற சிவந்த தழற்பக்த மானது, வழுத்தும்
நல் தவர் அச்சம் திரண்த்தின் மாற்றும் கட அசலம்-துதிக்கின்ற ஸல

தவத்தினே யுடையவர்களின் அச்சத்தைத் துரும்பைப்போல நீக்கு கிண்ற மதம்பொருந்திய யானையாகிய விளாயகக்கடவுளுடைய, மங்குல் உலாவர சந்திர திலகம் வளர் கல்வளை மாண் உயிர் கவர - முகில்கள் உலாவும்படி சந்தனமரங்கள் வளருகின்ற கல்வளைப்பதியிலிருக்கும் பெண்ணினது உயிரைக் கவருதற்கு, இரவில் சந்து நடந்தான் உணவு என வந்தது - இரவிலே (சந்தரமூர்த்தி நாயன்ரூக்காகப் பரவையா ரிடத்துத்) தூது சென்ற சிலவெப்ரமானுடைய உணவாகிய நஞ்சைப் போல வந்தது.

(து-ரை) அசலம் ஆகுபெயர். இது நிலவு வெளிப்பட வருந்தல்.)

வந்தனே யன்பர் மனத்தூண் டடைபடி மாதங்கங்க வந்தனே யன்றுகொன் ரேஞ்சுமுக நாபிகண் வாய்கரஞ்சி வந்தனே யன்பறை கல்வளை யான்வரை மன்னவனீ வந்தனே யன்றெனின் மானுயி ரம்புவி மானுவன் னுமே.

(இ-என்.) வந்தனே அன்பர் மனம் தூண் தடைபடும் மாதங்கம் - வழிபாடு செய்கின்ற அன்பர்களுடைய மனமாகிய தூணிலே கட்டப் படுகின்ற யானையும், கவந்தனே அன்று கொண்ரேஞ் - கவந்தனென் பவனை முன்னே கொன்றவராகிய, முகம் நாபி கண் வாய் கரம் சிவங் தன் அயன் பணி கல்வளையான் வரை மன்னவன் - முகமும் நாபியுங் கண்ணும் வாயுங் கையுஞ் சிவந்த விட்டுணுவும் பிரமதேவரும் பணி கிண்ற கல்வளைப்பதியிலெழுந்தருளி யிருப்பவருமாகிய விளாயகக்கடவுளுடைய மலைத் தலைவனே, நீ வந்தனே அன்றெனில் மாண் உயிர் அம் புலி மாண் உண் னும்-நீ (இப்பொழுது) வந்தனை வராவிட்டால் தலைவியினது உயிரைச் சந்திரன் உண்டுவிடும்.

(து.ரை.) சிவந்தவன் சிவந்த னென நின்றது. இது வருத்தங் கூறல்.

(சுகு)

மான வலக்கண் டவாவினைப் பஞ்சினை மாய்க்கும்பவ மான வலக்கண்டை மாவுரி யான்வன சப்பதத்தின்

மான வலக்கண் டரித்தோன் புகழ்கல் வளையிற்பெரு
மான வலக்கண் டகர்க்கொளிப் பாயென மாலறுமே.

(இ-எ்.) மான அலக்கண் தவா விளை பஞ்சினை மாய்க்கும் பவ
மான் - வலிய துன்பம் நீங்காத வினையாகிய பஞ்சை யழுக்கின்ற அக்
சினிபோல்பவரே, வலக் கண்டை மா உரியான் வனசப் பதத்தில் மான
வலக்கண் தரித்தோன் புகழ் கல்வளையில் பெருமான் - வலிமையுடைய
கண்டாமணி கட்டப்பட்ட யானைத்தோலைத் தரித்த சிவபெருமானு
டைய தாமரைபோன்ற திருப்பாதத்திலே பெருமைபொருந்திய வலக்
கண்ணைச் சாத்தினவராகிய விட்டுனு புகழுகின்ற கல்வளைப்பதியிலே
மூங்குருளியிருக்கின்ற பெருமானே, அவலக் கண்டகர்க்கு ஒளிப்பாய்
என மால் அறும் - தீங்கையுடைய கீழோர்களுக் கொளிப்பவரே யெ
ன்று சொல்ல மயக்கமானது நீங்கும்.

(கச)

மாலைய னங்கங் கரியோன் பதய்பெரி தன்றுமன்றின்
மாலைய னங்கங்கை வார்சடி லேசன் மாதலைகொன்றை
மாலைய னங்கங் கணவெங் கணபனை வாளரவன்
மாலைய னங்கங் குலாங்கல் வளையிரு மா தவர்க்கே.

(இ-எ்.) மன்றில் மா வயன் அம் கங்கை வார் சடில ஈசன் மதலை-
சிற்சைபையிற் பெரிய டனைத்தை யுடையவரும் அழகிய கங்கையைத் தரி
த்த நீண்ட சடையிலை யுடைய தலைவரு மாகிய சிவபெருமானுடைய
திருக்குமாரரும், கொன்றை மாலையன்-கொன்றை மாலையனின்தவரும்,
அம் கங்கண வெம் கண பண வாள் அரவன் - அழகிய கங்கணமாகிய
வெவ்விய கூட்டமாகிய படத்தினையுடைய ஒளி (பொருந்திய) சர்ப்
பத்தையுடைய விளாயக்கடவளது, மாலை அனம் கங்கு உலாம் கல்
வளை இரு மாதவர்க்கு - சாயங்காலத்தில் அன்னங்கள் வரம்பிலே உலா
வளின்ற கல்வளையிலிருக்கின்ற பெரிய தவத்தினை யுடையவர்களுக்கு,
மால் அயன் அங்கம் கரியோன் பதம் பெரிது அன்று-விட்டுனு பிரம
தேவன் தேகங் கரியனுகிய இந்திரன் இவர்களுடைய பதவிகள் பெரி
யனவுல்ல.

(கடு)

இரும்புண் டரவெண் கூண்மணி மந்திர வீமய்தன்பரை யிரும்புண்ட சீரெனத் தற்சேர்க்கு நாதனை பிக்குவிநற்ப யிரும்புண்ட ரீக்ரூஞ் சூழ்கல்வெளையனை பெண்ணிடபனினி [னே. யிரும்புண் டருமயிற் ரெண்றிசைக் கோண்டின்னை யென்செய்வ

(ஓ-எ.) இரும் புண்டர வெள் துகள் மணி மந்திரம் எய்து அன்பரை இரும்பு உண்ட நீர் என தன் சேர்க்கும் நாதனை - மகிழையாகிய திரிபுண்டரமாகப் பூச்சின்ற வெள்ளியீ விபூசியையும் உருத்திராட்ச மணியையும் பஞ்சாட்சரத்தையு முடைய அன்பர்களைக் (காய்க்க) இரும்பு தன்னுள்ளடக்கிய நீரைப்போலத் தம் மோடு (இரண்டறச்) சேர்க்கின்ற தலைவரும், இக்கு கெல் பயிரும் புண்டர்களும் குழ் கல் வளையனை - கரும்புகளும் கொற்பயிரும் தாமரைகளுக்கு சூழ்ந்திருக்கின்ற கல்வெளைப்பதியை யுடையவருமாகிய விளாயக்கடவுளை, எண்ணி பன்னி இரும் - நிலைத்துத் துறித்து இருங்கள், புண் தரும் அயில் தென் திசைக் கோன் பின்னை என் செய்வன் - புண்ணை யுண்டாக்கு கின்ற வேற்படையினையுடைய தென்றிசைக் கரசனுகிய யமன் பின் யாது செய்வான். (கச)

வன்னி களங்கா னாரிமா ருதிக்கு மலைமகள்கை
வன்னி களங்கனி யென்றெண்ணூ கண்டன் மகிழ்ந்துபெற்ற
வன்னி களங்கப டற்கீருர் பிறவி வலைப்பினியாம்
வன்னி களங்கஹா யுங்கல் வலோக்கும்ப மாதங்கமே.

(இ-எ.) வன்னி களங்கன் அரி மால் துதிக்கும் மலை மகள் கை வன்னி களங்கனி என்று எண்ணூ கண்டன் மகிழ்ந்து வெற்ற வன்னி - அங்கினிதேவனுஞ் சங்கிரனுஞ் சுரியனும் விட்டிலூவும் துதிக்கின்ற மலைமகளாகிய உமாதேவியாருடைய திருக் கரத்திலே யிருக்கின்ற கிளியானது களம்பழுமென் தெண்ணூகின்ற (கரிய) கண்டத்தினை யுடைய சிவபெருமான் மகிழ்ந்து பெற்றருளிய பிரம

சாரியும், சல்வெளைக் கும்ப மாதங்கம் - கல்வெளைப்பதியில் வீற்றிருக்கின்ற மந்தகத்தையுடைய யானையுமரகிய விளாயகக்கடவுள், களம் கபடு அற்றேர் பிறவி வலை பிணியாம் வல் நிகளம் களையும் - கள்ளங்கபடில்லாதவர்களுடைய பிறவிவலைப் பிணியாகிய வலிய விலங்கை நீக்கியருளுவர்.

(து-ரொ.) களம் களம் என நின்றது.

(சு) (க)

தங்க மலைபதி னுல்வேதப் போலி தனைவராமா தங்க மலையசு மேழ்காதம் வாசங் தருங்கல்வெளை தங்க மலையம் பிகைகும் ராவென்று சாற்றிர்சங்கத தங்க மலையரும் பாக்கொம் பிரண்டிர் தருவிப்பனே.

(இ-எ்.) தங்க மலையதில் நால் வேதப் போலிதீனு வரை மாதக் கம் - மகாமேரு மலையிலே கால்வேதப் போலியாகிய பாரதத்தை யெழுதிய யானையே, மலையசம் ஏழ் காதம் வாசம் தரும் கல்வெளை தங்கு அமலை அம்பிகை குமரா என்று சுந்ததம் சாற்றில் - சுந்தனம் ஏழு காத எல்லை வரையும் மணக்கின்ற கல்வெளைப்பதியி லெழுங்கருளி யிருக்கின்ற நின் மலையாகிய உமாதேவியாருடைய திருக்குமாரரே என் தெப்போழ்துங்குதித்தால், சமலை அரும் பாக்கொம்பு இரண்டுக் கூடுதல் தருவிப்பன் - இலக்குமி சரஸ்வதியாகிய இருவரையுங்கொண்டு (செல்வங்கல்வியாகிய) இருபொருளையுங்கூடுதல் தருவிப்பார்.

(து-ரொ.) வேதத்தை நிகர்த்த பாரதத்தை வேதப்போலி யென்றார். அரும் பாக்கொம்பு-அரிய பாக்களையுடைய கலைக்குத் தெய்வமாகிய பூஷ்கொம்பை நிகர்த்தவள். (சு) (க)

தருமந்தக் காரிடத் தாக்கிடு மாமுகன் சர்தனப்பூஞ்சு தருமந்தக் காலசை கல்வெளை வாசன்றன் னுட்டினின்மா தருமந்தக் காலமுஞ் தப்பாமற் சாரதி தானாத்துளி தருமந்தக் கார்முஞ்ச முன்றேர் கடவுதல் சால்புடைக்தே.

(இ-எ்.) தக்கார் இடத்து தருமம் ஆக்கிடும் மாருகன் - தகுஞ்சவர் களிடத்தே தருமத்தை யுண்டாக்குகின்ற யாளைவதனரும், மந்தக்கால் பூசந்தாத்தரு அசை கல்வெளை வாசன்றன் நாட்டினில் - மந்தமாருத மானது பூக்களையுடைய சந்தனமரத்தை யசைக்கின்ற கல்வெளைப்பதி யில் வாசருமாகிய விளாயகக்கடவுளுடைய நாட்டிலே, மாதரும் அந்தக் காலமும் தப்பாமல் சாரதி தாரை துளி தரும் அந்த கார் முந்த முன் தேர் கடவுதல் சால்பு உடைத்து - தலைவியும் (யான் கூறிய) அந்தக் காலமுங் தப்பாமல் தேர்ப்பாகனை மழைநிரைத் துளிக்கின்ற அந்த மேகம் முந்துதற்கு முன்னே தேரைச் செலுத்துதல் தகைமையுடைத்து.

(து-ரை.) கார் முந்தினுற் றலைவி இறந்துபடுவா ளென்பது தோன்ற மாதருங் தப்பாமல் என்று னென்பது. இது பாக்கு சொல் வல். (கக)

சாலிக்கு வாலிக்கு வெங்கணை யேவித் தயங்கியபாஞ்
சாலிக்கு வாலிய தூசருள் கோலமுன் ரூங்குபொறை
சாலிக்கு வாலிப் மார்க்கண்டர்க் கிந்தவன் றங்தமைந்தன்
சாலிக்கு வாலிக்கு வான்றுவங் கல்வெளைத் தானத்தனே.

(இ-எ்.) சாலிக்கு வாலிக்கு வெம் கணை ஏவி தயங்கியபாஞ்சாலி க்கு வாலிய தூச அருள் கோலம் முன் தாங்கு பொறை சால் இக்கு - மாராமரத்துக்கும் வாலியென்பவனுக்கும் வெம்மையாகிய அத்திரத் தைச் செலுத்தி (அழகால்) விளங்குகின்ற திரெளபதைக்குச் சுத்தமாகிய வஸ்திரத்தைக் கொடுத்த (விட்டுணுவாகிய) பன்றி முன்னே தாங்கிய பாரம் நிறைந்த இப் பூமியிலே, மார்க்கண்டர்க்கு வாலிபம் ஸந்தவன் தக்த மைந்தன் - மார்க்கண்டேய முனிவருக்கு (எங்கானும்) வாலிபப் பருவத்தைக் கொடுத்தருளிய சிவபெருமான் பெற்ற திருக்குமாரே, சாலிக் குவால் இக்கு வான் தாவும் கல்வெளை தானத்தன் - கெற்பயிர்க் கூட்டமுங் கரும்புகளும் ஆகாயத்தை யளாவுகின்ற கல்வெளைப்பதியை யுடையவர். (எ ०)

தானவ ரங்கம்பங் கஞ்செய்யுஞ் சாரங்கன் றழுமுத்தித்
தான வரங்கது வாவேற் குமரன் றமையமழுக்
தானவ ரங்கம் பலத்தான் றருகளி ரேகல்வீளக்
தான வரங்க ரூதவாயென் சித்தத் தறியினின் ரே.

(இ-எ்.) தானவர் அங்கம் பங்கம் செய்யும் சாரங்கன் தாழும் முத்தித் தான-அசரர்களுடைய அவயவங்களை ஊறுசெய்த விட்டுணு பணி சின்ற முத்தித்தானத்தை யுடையவரே, அரம் கதுவா வேள் குமரன் தமைய - அரங் கதுவப்பெருத வேற்படையினை யுடைய முருக்க்டவு ஞங்கு அண்ணரோ, மழை தான் - மழைபோன்ற மத சலத்தினை யுடையவரே, அரங்கு அம்பலத்தான் தரு களிரே - நடமாடி மிடமாகிய சிற் சபையை யுடைய சிவபெருமான் பெற்றருளிய யானையே, கல்வீளத் தான் - கல்வீளப்பதியை யுடையவரே, என் சித்தத் தறியில் நின்று வரங்கள் உதவாய் - என்னுடைய மனமாகிய தூணிலே நின்று வரங்களைத் தந்தருளும்.

(கு-ஏ.ர.) முத்தித்தானம் முத்திக்கொடை. சார்ங்கன் சாரங்க னென நின்றது. (எக)

சித்தம் பரமுத் தலைவேலன் பாம்பரை சிக்கெனவி
சித்தம் பரமுத் தரிகங்கொண் டோன்மைந்தன் செய்யிற்பரி
சித்தம் பரமுத்த நாகொன்று கல்வீளத் தேவையுன்னுஞ்
சித்தம் பரமுத்த ராவாருக் காகுஞ் செயத்தம்பமே.

(இ-எ்.) சித்தம்பர முத்தலை வேலன்-சிதம்பரத்தி வெழுந்தருளி யிருக்கின்ற முத்தலைச் சூலாயுதத்தை யுடையவரும், பாம்பு அரை சிக்கென விசித்து - சர்ப்பத்தைத் திருவரையிலே (கச்சாக) இறுக்கிக் கட்டி, அம்பரம் உத்தரிகம் கொண்டோன் மைந்தன் - திக்கை யாடையாகக் கொண்டருளியவருமாகிய சிவபெருமானுடைய திருக்குமாரா ராகிய, அம்பர முத்த நாகு செய்யில் பரிசித்து ஒன்று கல்வீள தேவை உன்னும் - கடவிடத்துள்ள முத்துக்களையுடைய சங்குகள் வயலிடத்

துப்பயின்று பொருக்குகின்ற கல்வெளைப்பதியில் வெழுந்தருளி யிருக்கின்ற விக்கினேசுவரக் கடவுளை நினைக்கும், சித்தம் பர முத்தர் ஆவாருக்கு செயத்தம்பம் ஆரும் - மனத்தினையுடைய மேலாகிய முத்தராவார்க்கே (வினைப்பகையை வென்று நிறுத்தும்) வெற்றித்தம்ப முன்டாரும்.

(து-ரை.) சித்தம்பரம் சித்தம்பரமென நின்றது. (எல)

தம்பஞ் சுரதஞ்செப் யாதீன்ற சேப்ரதொழுங் தாவினன்கீ தம்பஞ் சுரமிழுற் றஞ்சோலைக் கல்வெளைச் சாரலிற்பா தம்பஞ் சுரத்துப் படச் சேக்கும் பொற்கொடி சர்ப்பத்தினி தம்பஞ் சுரருண்டி போன்மொழி தேன்குழு ருனெங்குமே.

(இ-என்.) தம்பம் சுரதம் செய்யாது ஈன்ற சேய் தொழும் தாவினன் - தூனைது புணர்ச்சி செய்யாது பெற்ற விட்டெனுமூர்த்தி தொழுகின்ற திருப்பாதத்தையுடைய விளாயகக் கடவுளது, ஒத்தம் பஞ்சரம் மிழற்றும் சோலை கல்வெளை சாரலில் - வண்டுகள் பண்ணைப் பாடு கின்ற சோலையையுடைய கல்வெளைப்பதியின் மலைச்சாரலில், பஞ்சஉரத்து பட சேக்கும் பாதம் பொற்கொடி - பஞ்சானது உரத்துப்படச் சிவக்கின்ற பாதத்தினையுடைய அழகிய கொடி போன்ற பெண்ணி னுடைய, சர்ப்பத்தின் நிதம்பம் சுரர் உண்டிபோல் மொழி தேன். குழல்தான் எங்கும் - சர்ப்ப (படம்) போன்ற நிதம்பமும் தேவருணவாகிய அமிர்தத்தை யொத்த சொல்லும் மலர்த்தேனையுடைய கூந்தலுமே எங்குக் (தோன்றுகின்றன).

(து-ரை.) இது தலைமகன் தலைமகள் துருவ வெளிப்பாடு கண்டு சொல்லியது. (எங)

கும்ப னகத்திய ஹாலளாந் தோகொற்ற வாக்ல்வெளைக் கும்ப னகத்திக்கிற் கனகா சுரற்செற்ற கோவரியே [யக் கும்ப னகத்தின் சிறகரிந் தோன்றேழுமுக் கோன்வெற்பின்வா கும்ப னகத்தின் புவிதாங்கி யோகுறைந் தாய்புயமே]

(இ-எ.) கல்வெளைக் கும்பன் கடத்தின் கணகாசரன் செற்ற கோளரி ஏகும் பல் கூத்தின் சிறந அரிச்தோன் தொழும் கோன் வெற்பின் - கல்வெளைப்பதியி வெழுஷ்தருளியிருக்கின்ற மத்தகத்தை யுடையவரும் நகத்தினால் இரண்ணியலைக் கொன்ற சர்க்காரியிய லீட் டேவு (பறக்கு) சென்ற பலமலைகளின் சிறைக யரிச்த இந்திரன் இவர் கள் தொழுகின்ற தலைவருமாகிய விளாயகக்கடவுளுடைய மலையிலே, கொற்றவா - தலைவரே, கும்பன் அகத்தியன் நூல் அனந்தோ - கும் போற்பவராகிய அகத்தியருடைய தமிழ்தாலை யான்தோ, (அல்லது) பனக்கத்தின் வாய்க்கும் புலி தாங்கியோ புயம் குறைந்தாய் - சர்ப் பத்தினாலே தாங்கப்படுகின்ற பூமியைத்தாங்கியோ புபம் வாடினும்.

(து-ரை.) பன்னகம் பனகமென விண்றது. இது பாங்கன் தலை வனை உற்றது வினாக்கல். (ச)

புயங்கர் தரிந்தவன் கட்கலன் பூண்டு சிலம்பிசுற்று
புயங்கக்த மைர்து மடக்கிச் சடம்புற்று மூடுவெம்பேப்
புயங்கக் தரத்தக்க கானுறை மாதவப் போதுரக்கன்றம்
புயங்கக்த நாறிடுங் கல்வெளை யானடிப் போதரிசீத.

(இ-எ.) புயங்கம் தரித்தவன் கட்கலன் பூண்டு - சர்ப்பத்தைத் தரித்த சிவபெருமானுடைய கண்ணீரிற் ரேஞ்சிய உருக்திராக்க மணிவடத்தைத் தரித்து, புயம் சிலம்பி சுற்றாக கட்டம் ஜிந்தும் அடக்கி சடம் புற்று மூட வெம்பேப் புயங்கம் தரத்தக்க கான் உறை மாதவ போதர்க்கு - புயத்திலே சிலம்பிப்பூச்சி சுற்றப் பஞ்சேந்திரியங்களை யும் அடக்கித் தேகத்தைப் புற்று மூட வெங்கிய பேய்கள் கூத்தாடத் தக்க காட்டிலே யிருக்கின்ற பெரிய தவத்தினையுடைய முனிவர்களுக்கு, அம்புயம் கந்தம் நாறிடும் கல்வெளையான் அடிப்போது அரிது அன்று - தாமரை மணக்கின்ற கல்வெளைப் பதிலில் வீற்றிருக்கின்ற விளாயகக் கடவுளுடைய திருவடியாகிய மலர் அரிதன்று. (ஏடு)

அரியா தவனிக் தளகேசன் வானயி ராவதத்தி
னரியா தவனிறைஞ் சுந்தாட் பதுமவண் டார்பிறப்பை
॥. ரிபா தவஙி மலக்கல் வளையுறை யத்தபொய்யர்க்
கரியா தவகிலை யார்க்கெளி யாசெய னகப்பொருளே.

(இ-எ்.) அரி ஆதவன் இந்த அளகேன் வான் அயிராவதத்தின்
அரி யாதவன் இறைஞ்சும் தாள் பதும - அக்கினிடேதவன் சூரியன்
சக்திரன் குபோன் வானுலகத்திலுள்ள சீராவதத்தினையுடைய இந்தி
ரன் விட்டினு ஆகிய இவர்கள் வணங்குகின்ற பாததாமரையை யுடை
யவரே, அண்டார் பிறப்பை யரியாதவ - சேராதவர்களுடைய பிறப்
பை யரியாதவரே, கல்வளை உறை நிமல அத்த-கல்வளைப்பதியிலெழுக்
தருளியிருக்கின்ற நின்மலராகிய பிதாவே, பொய்யர்க்கு அரியா -
பொய்யர்களுக்குச் (காண்டற்) கரியவரே, தவ நிலையார்க்கு எளியாய்-
தவனிலையினை யுடையவர்களுக்கு எளியவரே, என் அகப்பொருளே -
என்னுடைய மனத்திலே யிருக்கின்ற பொருளானவரே (என்னைக்
காத்தருஞம்). (எசு)

கப்பணத் தந்தமில் வெஞ்சூரட் டோனுடன் கார்விடா
கப்பணத் தந்த வரைக்குற மாதின் கருத்துறவா
கப்பணத் தந்தக் கரியாய்வுந் தோர்க்கிடங் கஞ்சத்திரா
கப்பணத் தந்தவழ் செய்தொறு மாழுரல் கல்வளையே.

(இ-எ்.) கப்பணத்து அந்தம் இல் வெம் சூர் அட்டோன் உடன்-
வேற்படையினுலே முடிவில்லாத வெய்ய சூரபன்மனை வதைத்த சுப்
பிரமணியக்கடவுளோடு, கார் விட நாகப் பணத்து அரை அந்த குறமா
தின் கருத்து உறவாகப் பண தந்தக் கரியாய் வங்தோர்க்கு இடம் -
கரிய ஏஞ்சையுடைய அரவின் படம்போன்ற நிதம்பத்தையுடைய
அந்த வள்ளியம்மையாருடைய கருத்தை உறவாகப்பண்ணுதற்குக்
தொழ்டுபொருங்கிய யானையாக வந்தருளிய விளையக்கடவுளுக்கு இரு

ப்பிடம், நத்தம் தவழ்செய் தொறும் கஞ்சத்து மா இராகப் பண் மூர்ஸ் கல்வௌயே - சங்குகள் தவழுகின்ற வயல்கடோறு மூன்ஸ் தாமரையி விருக்கின்ற வண்டிக் ஸிராகமாகிய பண்களோப் பாடுகின்ற கல்வௌய் பதியே.

(து-ஏ.ர.) பண்ண பண் என நின்றது.

(எ.எ)

கல்லார மூர்ஃபெண் ஞூக்குபிண் ஞூக்கலீக் கல்லணின்ஸ் கல்லாரஞ் செங்கழு நீர்வாவி மேவிப கல்வௌயான் [ஹுவ் கல்லா ராநுவியங் குன்றத்தி னேற்றுன் கணவர்பொன்னே கல்லாரம் பூமுருக் கென்று ரஹிக்கிளன் கான்மயிலே.

(இ-ஏ.ர.) கல் ஆரம் மூரல் பெண் ஆக்கு பிள் நாக்கு அனை கண் ணன் எண்ணும் - கல்லீ முத்துப்போன்ற பற்களினொ யுடைய பெண் ஞூக்கிய பிளந்த நாவையுடைய சர்ப்ப சயனத்தை யுடைய விட்டினு எண்ணுகின்ற, கல்லாரம் செங்கழுநீர் வாவி மேவிய கல்வௌயான் - நீர்க்குளியிஞ் செங்கழுநீரு மூன்ஸ் வாவிபொருக்கிய கல்வௌய்ப்பதி கை யுடைய விளாயகக் கடவுளது, கல் ஆர் அருவி அம் குன்றத்தில் - கல்லென்னுமொவிபொருக்கிய அருவியினொ யுடைய அழகியமையிலே, கேற்று - செருகவில், உன் கணவர் - உன்னுடைய கணவர், பொன் னே கல்லார் அம் முருக்கு பூ என்றார் - பொன்போல்வாளே கல்லா தவர்கள் அழகிய முருக்கம்பூவை ஒப்பார் என்று சொன்னார், கான் மயிலே அறிக்கிளன் - கானகத்துள்ள மயில்போன்றவளே (அவர் குறி ப்பை யான்) அறிக்கிலேன்.

(து-ஏ.ர.) இஃது ஓதற்பிரிவு தலைமகன் குறிப்பாலறிந்த தோழி தலைமகட்குணர்த்தல். (எ.எ)

கானகத் தானத்தி சூழிலங் கேசனைக் காப்க்குவெண்மை கானகத் தானத்தில் வீழ்த்தரன் சேய்வௌ கான்றமத்தங்

கானகத் தானத் திருள்சிக்குங் கல்வெளைக் கட்டுபின்னற் கானகந் தானத்தி யென்றேத்து வென்பவக் கட்டறுமே.

(இ-எ.) கால் நகத்தால் அத்தி குழ் இலங்கா ஈசனை காய்க்கு வெண்மை கால் நகத்தானத்தில் விழ்த்து அரண் சேய் . திருவடியிலுள்ள நகத்தினுடேல் சமுக்கிரஞ் சூழ்ந்த இலங்கைக் கரசனுகிய இரா வண்ணைக் காய்க்கு வெண்மை யொள்கியைக் காலுகின்ற கைலாசமலை யாகிய உறைவிடத்தின் சீழ் விழுச்சிய சிவபெருமானுடைய திருக்குமாராகிய விளாயகக்கடவுளை, வீளை கான்ற முத்தம் கால் நக தான தது இருள் சிக்கும் கல்வெளை - சங்கின்ற முத்துக்கள் வாய்க்காலிலே வளருகிக் அவ்விடத்தாள்ள இருளோ யோட்டுகின்ற கல்வெளைப்பதியிலேயுருக்குளி யிருக்கின்ற, கட்டுப்பின்னல் கானகத்தான் அத்தி என்று எதகின் என் பவக்கட்டு அறம்-கட்டுகின்ற சடைக்காட்டையுடையவர் மாளை வதனச்சினை யுடையவரென்று துதிக்கில் என்னுடைய பாவமாகிய கட்டு அறம்.

(து-ஏர்.) நக நக்கு என்பதன் றிரிபு.

(ஏக)

கட்கஞச மள்ளர் கலோகலோ கல்வெளைக் கத்தன்ற. ரு
கட்கஞு சளைவதைக் தோன்மரு கன்வரைக் காவன்மின்னே
கட்கஞு சனப்புயல் பொங்கால கால கடுவடுவேற்
கட்கஞ்ச மானம் வரைப்பா யிருதொழில் காட்டரிதே.

(இ-எ.) கன் கஞ்சம் மள்ளர் கலோ கலோ கல்வெளைக் கத்தன்-தேனை யுடைய தாமரையை உழவர்கள் கலோயாகக் கட்டல் செய்கின்ற கல்வெளை ப்பதியில் வீற்றிருக்கின்ற நலைவருட், தறுகன் கஞ்சனை வதைத் தோன் மருகன் வரை காவல் மின்னே - தறுகன்மையுடைய கஞ்சனைக்கொன்ற விட்டு ஞானுவக்கு மருகருமாகிய விளாயகக்கடவுளுடைய மலையிற் (நினைக்) காவலையுடைய பெண்னே, கட்சு அஞ்சனப் புயல். பொயகு தூலகால கடு வடு வேல் கட்கம் சமானம் வரைப்பாய் இரு.

தொழில் காட்டரிது-(இனது) கண்ணுக்குக் கருமையாகிய மேகமும் பொங்கிய ஆலகாலமும் மாம்பிஞ்சம் வேற்பட்டையும் வாரும் சமான மாகும் (ஆயினும் அவை துண்பவின்பங்களுக்கு) எல்லையாகி இரண்டு தொழில்களைக் காட்டுதலில்லை.

(து-ஏ.ர.) ஆலகாலகதி ஒருபொருட்பல்பெயர். இது புச்சுதல். ()

அரக்கர விந்தறக் கொன்டீரன் பெறுவழு தேவெங்கொலை யரக்கர விந்தம் பயில்வன நித்தண்மி நேருநின்று கீ எரக்கர விந்தன் ருலத்தோர் மணிக்கையி னுங்கல்வலையா யரக்கர விந்தம் புனை கொவர்க் கொவிக்கு மரவங்களே.

(இ-ன.) அரக்கர் அவிந்து அறக் கொன்றேன் பெரு அழுதே - இராக்கத்தகள் அழிந்து முடியக்கொன்ற விட்டுணு பெருத அழுதம் போல்பவளே, வெம் கொலையர் அக்கர விந்தம் பயில் ஓனம் நித்து அண மினேம் - வெவ்விய கொலைத்தொழிலினையுடைய வேடர்களும் அந்த யானைகளும் பயிலுகின்ற காட்டை. நீங்கி (ஹைரக்) கிட்டினேம், அரக்கு அரவிந்தன் குலத்தோர் - செந்தாமரை யாசனராகிய பிரம தேவருடைய குலத்தவர்களாகிய பிராமணர்கள், கல்வெளையர் அக்கு அரவ இந்து அம் புனைவோர்க்கு மணி கையினால் ஒலிக்கும் அரவங்கள் நின்று கேள் - கல்வெளைப்பதினைய யுடையவரும் உருத்திராக்கச்சையுஞ் சார்ப்பத்தையுஞ் சங்கிரணையுங் கங்கைநீரையுங் தரிப்பவருமாகிய + விளா யக்கடவுளுக்கு மணியைக் கையினுலே அடிக்கின்ற ஒலிகளை நின்று கேட்பாய்.

(து.ஏ.ர.) கரவிந்தம் கைம்மலை யானை. இது தலைவன் தன்பதி யடைந்தமை தலைவிக் குணர்த்தல். (அக)

வங்கங் கணவர் நிதிதேடப் பேருனதென் வரப்பக்கடில் வங்கங்க ணச்சி யுடைக்குங் குடக்கனி வார்ந்தநற வ சங்கக் கணவி மடைதத்து தென் கல் வளையிலர வங்கக் கணன்கிரி யன்னுள்பொன் னங்க மருங்குறைவே.

(இ-எ.) வாய்ந்த பிலவங்கங்கள் நச்சி உடைக்கும் குடக்கனி வார்ந்த நறவும் கங்கு அணவி மடை தத்து தென் கல்வளையில் - (ஆண் டூப்) பொருங்கிய குரங்குகள் விரும்பி யுடைக்கின்ற குடம் போஹும் (பலாக்) கனிமினின்று மொழுகுகின்ற தேனுளது வரம்பருகிறபோய் மடையிற் றத்துகின்ற அழிய கல்வளைப்பதியில் வீற்றிருக்கின்ற, அரவும் கங்கணன் கிரி அன்னாள் அங்கம் பொன் மருவுற - சர்ப்பகங்கண த்தையுடைய விளாயக்கடவுளது மலையை நிகர்த்த தலைவியினுடைய மேனியில் பொன்பொருந்த, வங்கம் கணவர் நிதி தேடப்போனது என்மரக்கலத்திலே தலைவர் பொன்னைத் தேடப்போனது என்னை !

(து-யை) இஃது ஆற்றுமை கூறல். (அடு)

மருக்காவி னுறிடக் குங்குலு வாலபும் வாசங்கொள்ள
மருக்காவி பூம்பண்ணை நாறிடுக் கல்வளை வார்கொன்றைத்தா
மருக்காவி யன்னவ னைப்பா டிலர்கவி வாணரெங்க
மருக்காவின் பாலுகுக் தாலெனப் பாடுவர் மாந்தரையே.

(இ-எ.) மரு காவில் நாறிட - மருக்கொழுக்கு சோலையிலே வாசஞ்செய்யவும், குங்குலு ஆலயம் வாசங்கொள்ள - குங்கிலியம் ஆலயத்திலே மணக்கவும், மரு காவி பூம் பண்ணை நாறிடும் கல்வளை வார்கொள்றைத் தாமருக்கு ஆவி அன்னவைனப் பாடிலர் - வாசனையை யுடைய காவி மளர்கள் தழிய வயலிலே மணக்கின்ற கல்வளைப்பதி யில் வீற்றிருக்கின்ற கெடிய கொள்றைமாலையை யணிந்த சிவபெரு மானுக்கு ஆவிபோன்ற விளாயக்கடவுளைப் பாடுகின்றிலர், சமருக்கு ஆவின் பால் உகுத்தால் என மாந்தரையே பாடுவர் கவிவாணர் - (பூமியிலுள்ள) வெடிப்பிலே பசும்பாலை வார்த்தாத்போல மனிதரையே பாடுகின்றார்கள் டாவாணர்கள், என் - (இவர் செயல்) என்னை !

தரைக்குஞ் தகிக்குஞ் கனிவாபங் காந்து தயங்கியமந்
தரைக்குஞ்த வாளி தனுவாங்கு மால்பணி தற்பரன்மைங்

தரைக்குடு தனக்கஞ்ச மான்மகிழ் கல்வெளோ தங்கிபநா
தரைக்குட்டன் முன்னவ ஸீப்பாட லாற்கொள்வர் சங்கத்தேரே.

(இ-எ்) தரைக்கும் ததிக்கும் களிவாய் அங்காஞ்து தயங்கிய மந்த
ரைக்கு வாளி உந்த தலை வாங்கும் மால் பணி தற்பான் மைந்தரை-பூவிக்
குச் தயிருக்குங் களிபோன்ற வாழைத்திறந்து விளங்கிய கூனியென்ப
வஞாக்குப் பாணத்தைச் செலுத்துத்து வில்லைவெளாத்ச விட்டுதூ வண
ங்குகின்ற ஆங்மாயகராகிய சிவபெருமானுடைய திருக்குமாரகும்,
குங்தளம் கஞ்சமான் மகிழ் கல்வெளோ தங்கிய நாதரை-கூந்தலினையுடைய
தாமரைப்புவி விருக்கின்ற இலக்குமி மகிழுங் கல்வெளோப்பதியி லெழுக்
தருளியிருக்கின்ற தலைவருந், குங்கன் முன்னவெளோ சங்கத்தர் பாட
வால் கொள்வர் - வேற்படையையுடைய முருக்கடவுஞ்கு முன்ன
வருமாகிய விளாயகக்கடவுளோப் புலவர்கள் பாடலாலே பெற்றுக்கொள்
வார்கள்.

(து-ஏ.ர.) விளாயகக்கடவுளோப் பெற்றுக்கொள்ளுதல் அவரதரு
ளோப் பெறுதல். (அச)

சங்கர னுட்டத் திரண்டஞ்ச நாற்பொறிச் சர்ப்பம்வன
சங்கர னுட்டந் தவிர்த்தோன் றுயில்வடந் தண்டரளஞ்
சங்கர னுட்டயில் சேர்வஞ்சி கல்வெளோத் தங்கியங்கு
சங்கர னுட்டன்பி னன்பகண் டாயென் றனதுயிதேரே.

(இ-எ்.) அன்பின் அன்ப - அன்பினையுடைய பாங்கனே, கல்
வெளோ தங்கி அங்குசம் கரன் நாட்டு-கல்வெளோப்பதியிலே வீற்றிருக்கின்ற
யானையாகிய அங்குசத்தைக் கையிற் கொண்டவாகிய விளாயகக்கட
வளது நாட்டிலே, சங்கரன் னாட்டத்து இரண்டு அஞ்ச நால் பொறிச்
சர்ப்பம் வனசம் கரன் ஆட்டம் தவிர்த்தோன் துயில் வடம் தண் தர்
ளம் சங்கு அரம் நாட்டு அயில் சேர்வஞ்சி என்றனது உயிர் - சிவபெரு
மானுடைய கண்களு விரண்டாகிய சந்திர சூரியர்கள் பயப்படுகின்ற
நான்கு பொறிகளையுடைய சர்ப்பப் படமுங் தாமரை மலருங் கரணன்

பவனுடைய வலியை சீக்கிய விட்டுணு நித்திரை செய்கின்ற ஆவிலை யுங் குளிர்ந்த முத்துஞ் சங்கும் அரங்கதுவப்பெற்ற வேலும் பொருங் திய (ஒரு) கொடியே என்னுடைய உயிர்.

(து-ஏர) நாற்பொறி: செவியெழுந்த மெய் வாய் கண் மூக் காகிய நான்கிர்திரியங்கள். சர்ப்பபடம் அல்குலுங்கும், தாமரை முகத் துக்கும், ஆவிலை வயிற்றிற்கும், முத்து பல்லுங்கும், சங்கு கழுத்துக்கும், வேல் கண் ஞாக்கும், கொடி இடைக்கும் ஓப்பு என்க. இஃது இவ் விட்டதில்வியற் றென்றல். (அடு)

தனக்காக்கை யன்றி வழங்காரைப் பாடித் தளர்பசிய
தனக்காக்கை யுண்ணு முடல்வீக் கிடச்சலித் தென் சிலைவை
டனக்காக்கை போக்கிய நோக்கினன் மைந்ததன் காரினைச்சங்
தனக்காக்கைக் கீட்டுதென் கல்வெளை யன்பர் சகாயத்தேனே.

(இ - ள்.) தனம் காக்கை அன்றி வழங்காரைப் பாடி தளர் பசி
அதனம் காக்கை உண்ணும் உடல் வீக்கிடச் சலித்தென் - பொருளைக்
காத்தலே அன்றி (இரப்பவர்களுக்குக்) கொடாதவர்களைப் பாடித் தளர்
ந்த பசிமிகுதியினையுடைய காக்கை ஞாக்குங்கின்ற உடலைப் பருப்பித்
தற்காகச் சலிப்புற்றேன், சிலை வேள் தனக்கு ஆக்கை போக்கிய நோக்கினை
மைந்தா (கருப்பு) வில்லினையுடைய மன்மதனுக்குத் தேசத்தை
நீக்கிய பார்வையினையுடைய சிவபெருமானது திருக்குமாரோ, தன்
காரினை சந்தனைக் காகை நீட்டு தென் கல்வெளை அன்பர் சகாயத்தேனே-
குளிர்ந்த மேகத்தைச் சந்தனமரச் சோலைகள் கை நீட்டித் தொடுகின்ற
அழகிய கல்வெளைப்பதியில் வீற்றிருக்கின்ற அன்பர்களுக்குச் சகாயனு
செய்கின்றவரே. (அகு)

காயப் படவு துளக்கிச் சிலேட்டுமக் கால்விசைத்துக்
காயப் படவு முடியுதை யோமலர்க் காவணமா
காயப் படவுயர் கல்வெளை நாத கரியுரியே
காயப் படவுமை காதல ளீன்ற கரமஞ்சுதேன,

(இ-எ்.) சிலேட்டுமெக் கால் விசைத்துக் காய - சிலேட்டுமொகிய காற்று விசைத்தடிக்க, காயம் படவு துளங்கி படவும் முடியுது ஜியோ-தேகமென்னுக் தோணியானது எடுக்கி அழியவும் முடிகின்றது ஜியோ, மலர் கா ஆகாயம் வணம் பட உயர் கல்வளை ஈத - மஞ்சோலை கள் ஆகாயம் வண்ணம் படும்படி உயருகின்ற கல்வளைப்பதியில் வீற் றிருக்கின்ற தலைவரே, கரி உரி ஏகாயப்பட உமை காதலன் ஈன்ற கர மஞ்சனே - யானைக்குதோலாகிய உத்தரீய வஸ்திரத்தையுடைய உமா தேவியார்க்கு நாயகராகிய சிவபெருமான் பேற்றருளிய துதிக்கை யினையுடைய யானையே (என்னைக் காத்தருள்ளீர்).

(து-ரை.) வண்ணம் வணமென நின்றது மஞ்ச மேகம், ஈன்டு மேகம்போன்ற யானை. (அ)

மஞ்சரிக் கண்ணியின் வேணிபன் கல்வளை வாசங்மனி மஞ்சரிக் கண்ணிய சாபத்தை மாற்றும் வரதன்வெற்பின் மஞ்சரிக் கண்ணிப் புபத்தாப் மனங்கலங் காயின்றுதீ மஞ்சரிக் கண்ணி நகைக்குடைந் தாயுன் மனத்துருமே.

(இ-எ்.) மஞ்ச அரி கண்ணி மின் வேணியன் - வலிய சர்ப்ப மாகிய மாலை விளங்குகின்ற திருச்சடையையுடையவரும், கல்வளை வாடன் - கல்வளைப்பதியில் வீற்றிருப்பவரும், மனி மஞ்ச அரிக்கு அண்ணிய சாபத்தை மாற்றும் வரதன் வெற்பில் - அழிகிய மேகம் போன்ற விட்டனுவுக்கு நேரிட்ட சாபத்தை நீக்கியருளிய வரதருமா கிய விளாயகக்கடவுள்ளடைய மலையிலே, கண்ணி மஞ்சரி புயத்தாப் மனம் கலங்காப் - மலரும்புகளாலாய மாலையை யணிந்த புயத்தினை யுடைய தலைவனே (முன்யாதாலும்) மனங்கலங்கமாட்டாப், நீ இன்று மஞ்ச அரி கண்ணி நகைக்கு உன் மனத்து உரம் உடைந்தாப் - நீ யின்னாற்கு அழிகிய ரேகை பொருந்திய கண்ணி இனயுடைய (ஒரு) பெண்ணினது முறைவுக்கு உனது மனவலி யழிந்தாப்.

(து-ரை.) இது கற்றறியாக்கன் கழறல்.

(அ)

தூரங்கந்தர் தாவளங் தேரா ளொனும்படை சூழ்ந்திடுசா
தூரங்கந் தரணி படைத்திந்தர் லோகமுந் துய்ப்பரிதோ
தூரங்கந் தனி ஒறை மாலேத்தூங் கல்வளைாத் தும்பிகற்சிக்
தூரங்கந்த வேடுகீனங் கண்பான் மெப்த்திருத் தொண்டருக்ஷை.

(இ-ஞ.) து ரங்கந்தனில் உறை மால் ஏத்தும் கல்வளீ தும்பி -
 சுத்தமாகிய ஸ்ரீரங்கத்தி விருக்கின்ற விஷ்ணு துதிக்குங் கல்வளீப்
 பதிமில் வீற்றிருக்கின்ற யானையும், கல் சிக்து உரம் கந்தவேள் தனை
 க்கு - கொவுஞ்சுகிரியை (வேலால்) அழித்த வலியினையுடைய சுப்பிர
 மணியக் கடவுளுக்குத் தனைவருமாகிய விளாயகக்கடவுளுக்கு, அன்
 பான் மெய் திரு தொண்டருக்கு - அன்பாகிய மெய்ம்மையையுடைய
 திருத்தொண்டர்களுக்கு, தூரங்கம் தந்தாவளம் தேர் ஆள் எனும் சூழ்ந்
 திடு சாதுரங்கப்படை தரணி படைத்து இந்தரலோகமும் துய்ப்பு
 அரிதோ - குதிரைகளும் யானைகளுங் தேர்களுங் காலாங்களுமாகிய
 சூழ்ந்திடுகின்ற சதாங்க சேனைகளையும் பூமியையும் (இம்மையிற்)
 பெற்று (மறுமையில்) இந்திரலோக (இன்பத்தையும்) அலுபவித்த
 வரிதாமோ.

(அக)

அருமந்த மாருதத் தேரோற்கு மைத்துன னனபிரா
 னருமந்த மாருகன் கல்வளீ யான் வெற்பி னுடவரை
 யருமந்தக் கார்குழன் மாலையும் வாடின தைபமில்லை
 யருமந்த மானுக் கிருப்புவேள் ளோறுடையான்வையமே.

(இ-ஓ.) அருமந்த மாருதம் தேரோற்கு மைத்தனன் ஆன
 பிரான் - நுண்ணிய இளங்கென்றலாகி பதேரையுடைய மன்மதனுக்கு
 மைத்துனராகிய இறைவரும், அரும் மந்தமா முகன் - அருமையாகிய
 யானை வதனாத்தை யுடையவரும், கல்வளீயான் வெற்பின் அருமந்த
 மானுக்கு - கல்வளீப்பத்யில் வீற்றிருப்பவருமாகிய விளாயகக்கடவு
 ளாது மலையிலுள்ள அருமருங்தன்ன பெண் னுக்கு, ஆடவர் அயரும்
 அந்தம் கார்குழல் மாலையும் வாடினது-ஆடவர்கள் சோரும் அழகினை

யுடைய மேசும் போலுங் கூஞ்சலிலுள்ள மாலையும் வாடினது (ஆதலால்), இருப்பு வெள் ஏறு உடையான் வையமே சியம் இல்லை- (இவள்) உறை பதி வெள்ளிய இடபவாகனத்தை யுடையவராகிய சிவபெருமா னுடைய இரத்தாகிய பூஸுமே சியமில்லை.

(து-ரை.) மாலையும் என்று து னும்மையால் கண்ணிமைத்த லாதிய னவேயன்றி என்பது பெறப்படும். இது துணிபு. (கு)

வைப்பர சுத்தி யுரியா னிடத்தின் மகிழ்தருபார் வைப்பர சுத்தி திருமூலைப் பாலுண்ட வாய்மைத் தைப்பர சுத்தி செறிந்திடுக் கல்வீள வானவர்கோ வைப்பர சுத்தினம் பெற்றுரத் ரூர்துயர் மாநிலத்தே.

(இ-ஸ்.) வைப்பரசு அத்து உரியான் இடத்தில் மகிழ் தரு பார்வை பரசத்தி திரு மூலை பால் உண்ட வாயன் - கூரிய மழுபீப்படையையும் யானைத்தோற் போர்வையையுமுடைய சிவபெருமானது வாமபாகத்தி னுள்ள மகிழ்வைத் தருகின்ற பார்வையினையுடைய உமாதேவியாரது திருமூலைப்பாலை யுண்ட வாயினையுடையவரும், மதவைப்பு அரசு அத்து செறிந்திடும் கல்வீள வானெர் கோவை தினம் பரசு பெற்றுர் மா னிலத்தே துயர் அற்றார் - மிகுதியாசத் தன்னிடத்தே அரசமரமும் அத்திமரமும் பொருஞ்சப்பெற்ற கல்வீளைப் பதியில் வீற்றிருக்கின்ற தேவநாயகருமாகிய விளாயகக்கடவீளை எப்பொழுதும் வணங்கப்பெற்ற வர்கள் பெரிய பூஸுமியின்கண்ணே துயர் நீங்கினவராவர். (கக)

மாவா ரணமெனக் கொண்டோன் விழிப்பட்டு மாய்ந்தவெங்கா மாவா ரணங்க லொருநாலு மேத்தி வணங்குமந்த மாவா ரணங்கல் வளையான்றாந் தான்கொண்றை மாலைபெங்கண் மாவா ரணங்கினை யென்செய்க்கு வாய்மலர் வாளிகொண்டே.

(இ-ஸ்.) மா வாரணம் என கொண்டோன் விழி பட்டு மாய்ந்த வெம் காமா - யானைத்தோலை மேற் போர்வையாகக் கொண்டருளிய

சிலபெருமானுடைய விழிப்பார்வையிற் பட்டிறந்த கொடிய மன் மதனோ, ஆரணங்கள் ஒரு நாலும் ஏத்து வணங்கும் அந்த மா வாரணம் கல்வீளாயான் கொன்றை மாலை தந்தான்-வேதங்கள் நான்குஞ் துதித்து வணங்குகின்ற அப்பெரிய யானையாகிய கல்வீளப்பதியில் லீற்றிருக் கின்ற விளாயகக்கடவுள் கொன்றைமாலையைத் தந்தார், எங்கண் மா ஆரணங்கினோ மலர் வாளிகொண்டு என் செய்குவாய் - இலக்குமியை மொத்த எம் தலைவியைப் புஷ்பாணத்தைக்கொண்டு (இனி) என் செய்குவாய்.

(து-ரை.) மா விழி, ஆகுபெயர்கள். மா ஆரணங்கு, இலக்குமியாகிய தெய்வப்பெண். இது புறப்பொருளில் கடவுண்மாட்டு மானுடப் பெண்டிர் நயந்த பக்கத்தைச் சார்ந்ததோர் கிளவி. (கூ)

வாள முருக்கிதழ் வல்லவை சேர் கல் வளீயிற்பிர வாள முருக்கித வேணியன் வெற்பின் மதித்தகசக்ர வாள முருக்கு முலையாய் மலர்க்கரங் கொண்டுகர வாள முருக்கயி னேர்வாரி பொத்துதன் மற்றரிதை.

(இ-ன்.) கல்வீளையில் வாள முருக்கு இதழ் வல்லவை சேர் பிர வாளம் உருக்கு இதம் வேணியன் வெற்பில் - கல்வீளப்பதியி லெழுங் தருளியிருக்கின்ற ஒளியையுடைய முருக்கம்பூவையொத்த அதரத்தை யுடைய வல்லவை சேர்ப்பெற்ற பவளத்தை யுருக்கினுற்றேபான்ற நல்ல சடையினையுடைய விக்கினேசரக்கடவுளது மலையில், மதித்த சக்ர வாளம் முருக்கும் முலையாய் - கருதப்படுகின்ற சக்கரவாகப்புள்ளை வென்ற முலையினையுடையாய், கரவாளம் உருக்கு அயில் நேர் வாரி மலர் கரம் கொண்டு பொத்துதல் அரிது - வாளையும் உருக்கினு வியற் றப்பட்ட வேலையுமொத்த கண்ணை மலர்போலுங் கையினுற் பொத்துத வரிது (ஆகும்).

(து-ரை.) வாரி, நீரையுடையது; கண். மற்று அசைங்கிலை. இஃது இடையுறு கிளத்தல். (கூ)

மற்கடந் தாவருங் காமேவி கல்வளை வாசன்தெங்கா
மற்கடந் தார்பாக மூங்கரன் வெற்பில்வன் பார்த்த னுடன்
மற்கடந் தான்கட்டமுல்குளிர் தீச்சர வாரிபெயன்னு
மற்கடந் தாங்கிய கொங்கையெவ் வாறு மருவின்னீ.

(இ-எ்.) மற்கடம் தாவரும் கா மேவி கல்வளை வாசன் - குரங்கு
கள் தாவகின்ற சோலைபொருங்கிய கல்வளைப்பதியில் வாசஞ்செசப்பவ
ரும், வெம் காமன் கடந்தார் புழுங்கின்ற யீங்து திருக்கரங்களையுடையவரு
மாகிய விளாயகக்கடவுளது மலையில், வல் பார்த்தனுடன் மற்கள் தங்
தான் கண் தமில் குளிர் தீ சர வாரி என்னுமல் - வலிய அருங்கள்
ஞேடு மல்யுத்தங்களைச் செய்தருளிய சிவபெருமானுடைய (ஏந்தநிக்)
கண்ணிலூள்ள அக்கினியுங் குளிருக்கின்ற செருப்பையுடைய சுரவழி
யென்று கருதாமல், கடம் தாங்கிய கொங்கை ஏவவாறு மருவினன் -
குடச்தின் றன்மையைத் தாங்கிய தணங்களையுடைய (எமது) மகள்
எவ்வாறு சென்றார்.

(து-ரை) கடம் ஆகுபெயர். இது தன் மகள் மென்னைமத்தன்
மைக் கிரங்கல்.
(கச)

மரக்கணி யார்தம் மலதீ டவிழுத்து வயினிடத்த
மரக்கணி யாரெனச் சோதிடஞ் சொல்லினர் வாளரிச்ச
மரக்கணி யாதுசெய் வாணம் விதிவரம் வல்லவைவா
மரக்கணி யார்மைந்தர் கல்வளை வாசர் மலைபகததே.

(இ-எ்.) வல்லவை வாமர்-வல்லவையை வாமபாகத்திற் கொண்ட
வரும், அக்கு அணியார் மைந்தர் - என்பு மாலையாகிய அணியினை
யுடைய சிவபெருமானுக்குப் புத்திரரும், கல்வளை வாசர் மலையகத்து-
கல்வளைப்பதியில் வாழ்பவருமாகிய விளாயகக்கடவுளது மலையில், மரக்
கணியார் - மரமாகிய கணியார், தம் மலர் ஏடு அவிழுத்து - தமது மல
ரேட்டை அவிழுத்து, வயினிடத்து அமர் அக் கணியார் என. சோதி

டஞ் சொல்லினர் - இங்கிலத்தின்கண்ணேயுள்ள அக் கணிச்சாதியார் போலத் (தினை விளைந்ததென்று) சோதிடங்கூறினர், (எமக்கு இனித் தினைப்புனங்காவலில்லை ஆகவே ஒருபொழுதுக் தலைவரைப் பிரியப் பெறாத) வாள் அரி சமரம் கணி யாது செய்வாள் நம் விதிவசம் - வாள் போலும் இரேகைகளையுடைய போரினைப்புரியுங் கண்ணினையுடைய தலைவி (இனி) யாதனைச்செய்வாள் (இடங்கணமானது) எம் விதிவசமே.

(து-ஏ.) மரக்கணி வேங்கைமரம். மலரைடு மலரிதழ். கண்ணி கணியென்னிற்று. இஃது சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல். ()

கத்தாறு காலிசை யார்க்குங் குழற்கரும் பேயுயர்மா

கத்தாறு காலக் கருமாரி வந்தது கண்ணியம்பூ

கத்தாறு காலுங் கணியன்னி யாரங் கரைசிந்தி'வே

கத்தாறு கால்வருங் கல்வளை வரழழுங் கரன்வெற்பிலே.

(இ-எ்.) கத்து ஆறு கால் இசை ஆர்க்கும் குழல் கரும்பே-கத்து கின்ற வண்டுகள் இசையை ஓலிக்கின்ற கூந்தலையுடைய (மொழியாற்) கரும்பை யொத்தவனே, கண்ணியம் பூகத் தாறு காலுங் கணி அள்ளி ஆரம் கரை சிந்தி வேகத்து ஆறு கால் வரும்-இளமையாகிய கருகின்ற குலைகள் சிந்திய கணிகளை யள்ளி முத்துக்களைக் கரையிற் சிதறி வேகத் தோடு யாறுவாய்க்காலின் வழியே வருகின்றது, (ஆதலின்) கல்வளை வாழ்சீங்+ரன் வெற்பிலே உயர் மாகத்து ஆறு காலக் கருமாரி வந்தது- கல்வளைப்பதியில் வாழ்சின்ற விளாயக்கடவுள்து மலையிலே உயர்ந்த ஆகாய வழியாகக் கார்காலத்துக் கருமேகம் வந்தது (போலும்).

(து-ஏ.) இஃது இறைவி யறியாள்போன்ற குறியாள் கூறல்.

கரனு கராமுனி மாதுள மேஞ்சிய கல்வளைபான்

கரனு கராவற மேமிப் படைக்கல மேவிவரு

கரஞக ராசன் பணிபெரு மான்புகழ் கற்றிடச்சி

கரநாக ராதிப ஞபிர நாப்பெற்ற காரணமே.

(இ-எ்.) கரன் னாகு அரா முனி மாதுளம் ஏஞ்சிய கல்வளையான்- திருக்கரங்களிலே சங்கையுஞ் சர்ப்பத்தையும் வில்லையும் மாதுளம்

பழத்தையும் மேங்கிய கல்வீளைப்பதிலைய யுடையவரும், கரன் காரா கா ஆற கேம்ப் படைக்கலம் ஏவிவரு கரன்-காரனைன் ஒன்றும்சரணும் முதலை யும் கடிவறச் சக்கரப்படையைச் செலுத்திய கையினையுடைய வீஷ்ணு, நாகராசன் பணி பெருமான் - விண்ணாலுங்கத்தரசன் இவர்கள் வணங்கு கின்ற இறைவருமாகிய விளாயகக்கடவுளது, புகழ் கற்றிட - புகழைக் கற்றிடுதற்கே, சிகர நாகர் ஆதிபன் ஆயிரம் கா பெற்ற காரணம் - உயர்ச்சியாகிய சர்ப்பங்களுக்க் கரசனுகிய ஆதிசேடன் ஆயிரம் நாக்களைப்பெற்ற காரணம் (போலும்). (கூ)

காரப் பிணைவிழி வல்லவை பாலமர் கல்வீளையான்
காரப் பிணையென வெங்குதின் ரேஞ்சிவெற்பிற் காமரந்த
காரப் பிணைபற் சாருவ்வஞ்சி போற்கன்னி யீர்பொறியா [ஃடை]
காரப் பிணைபொன்று வந்ததுண் டோசொல்லுங் கண்டதுண்

(இ-ன்.) கார் அப்பு இனை விழி வல்லவை பால் அமர் கல்வீளையான் - கரிய அம்புபோன்ற இரண்டு கண்களையுடைய வல்லவை இடப் பாலி விருக்கப்பெற்ற கல்வீளைப்பதிலைய யுடையவரும், கார் அப்பு இனை என எங்கும் நின்றேன் வெற்பில் - முகிலிலுள்ள நீரைப்போல எவகும் (நிறைக்கு) நிற்கின்றவருமாகிய விளாயகக்கடவுளது மலையிலுள்ள, காமர் அந்தகாரப் பிணையல் சுருள் வஞ்சிபோல் கண்ணியீர் - அழகிய இருளை சிகர்த்த மாலையை யணிக்க கூந்தலையுடைய வஞ்சிக் கொம்புபோலுங் கண்ணியீர், பொறி ஆகாரப் பிணை ஒன்று வந்தது உண் டோ கண்டது உண்டு சொல்லும்-பள்ளி வடிவினையுடைய மாரென்று (கண்டு) வக்ததுண்டோ (சீவீர்) கண்டதுண்டு (ஆயிற்) கூறுமின்.

(த-ரா.) இது கெடுதி வினாதல். (கூ)

கண்டால முண்ட பெருமா ஆதவிய கான்முளைபுன்
 கண்டால மாந்தர்க் ககற்றுகு வாகனன் கல்வீளையின்
 கண்டால ரேஞ்சுக் கரத்தாணக் கானத் தொழுப்புகழுக்
 கண்டாலங் கைத்தலம் பெற்றேனற் றேனென் கனதுயரே.

(இ-எ.) கண்டு ஆலம் உண்ட பெருமான் உதவிய கால் மூளை - (அமரர் வருஞ்சுதலைக்) கண்டு கஞ்சினை யுண்ட சிலபெருமான் பெற் றருளிய திருக்குமாரரும், தாலம் மாந்தர்க்கு புன் கண் அதற்கு ஆகு வாகனன் - (தம்மை வழிபடுகின்ற) புமியிலுள்ள மனிதருக்குத் துன் பத்தை நிக்கியருஞ்சின்ற மூடிகவாகனரும், கல்வெளையின் கண் தாலம் சேரும் கரத்தானை - கல்வெளைப்பதியின்க ஜெழுஞ்சிருளியிருக்கின்ற பனையை சிகர்த்த துஷிக்கையினை யுடையவருமாகிய விளாயகக்கடவுளை, காண கண் தொழு கைச்சுலம் புகழ் தாலம் பெற்றேன் என் கண தூயர் ஆற்றேறன்-காணக் கண்ணேயும் வணங்கக் கரத்தையும் புகழ் நாவையும் பெற்றுக்கொண்டேன் (ஆகலின்) எனது மிகுஞ்சு தூயமொழிக்கேதன்.

(கு-ரா.) கால் மூளை இருபெயரொட்டு.

(சக)

கனகங் தரசிற மால்சாபர் தீர்த்திடுங் காரணவேன் [கோ
கனகங் தரசெஞ்சிற் ரேஞ்சுடுன் மாலைகைக் கோன்வைசெங்
கனகங் தருமலர் கோவைசெப் நாராஞ் கவினுமன்றே
கனகங் தரள மணிமாடக் கல்வெளைக் கற்பகமே.

(இ-எ.) கணம் கந்தரம் நிறம் மால் சாபம் தீர்த்திடும் காரண - மேகம்போலும் கருநிறத்தையுடைய விஷ்ணுவினது சாபத்தை நீக்கியருளிய (சர்வ) காரணரே, கணகம் தரளம் அணி மாடம் கல்வெளை கற்பகமே - பொன்னும் முத்தும் அழகைச் செய்கின்ற மாளிகைகளை யுடைய கல்வெளைப்பதியில் வாழுங் கற்பக விளாயகரே, என் கல் நகம் தர கெஞ்சில் தோன்று புல் மாலை ஈக்கொள்ளவை - என்னுடைய கண் மலையை நிகர்த்த உள்ளத்திலிருஞ்சு தோன்றிய புல்லிய விப்பாமாலை யை பேற்றுக்கொண்டருள்வீர், செம் கோகணக்கரும் மலர் கோவை செய் நாரும் கவினும் அன்றே - செந்தாமனர பூத்த மலர்களைக் கோத்த நாரும் அழகுறுமன்றே. (கோ)

கல்வெளையந்தாதி மூலமும் உரையும் முற்றிற்று.

சிவமயங்.

கல்வனையாந்தாதியின்

செய்யுள் முதற்குறிப்பகராதி.

—வேற்றை—

செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.	செய்யுள்.	பக்கம்.
அ		கடம்பிடிக்குங்	40	கனஞ்சஞ்சரித்	40
அகம்பத்தர்	38	கட்கஞ்ச	52	கா	
அஞ்சத்திரத்	5	கணத்தலைவன்	12	காயப்படவு	56
அடைக்கலங்	31	கண்டலம்	3	காரப்பினை	63
அப்பாதக	38	கண்டாலமுண்ட	63	காரணவாத	28
அம்பலங்	26	கதிரைக்கடவுள்	41	கானகத்தா	51
அராக்கரவிந்தற	53	கத்தாறுகா	62	து	
அரவம்புவிங்க	24	கப்பணத்தங்க	50	கும்பனகத்திய	48
அரியாதவ	50	கமண்டலம்	27	ச	
அருக்கரை	37	கரவடம்	30	கங்கரனுட்டத்	55
அருங்குதி	30	கரஞ்கராமுனி	62	சந்தனமின்னு	6
அருமங்த	58	கரியானனத்தன்	13	சம்பந்தமாவினை	19
அருளத்த	5	கரும்பனை	11	சரங்தண்டரு	18
அவலம்புரி	16	கருவரம்பா	39	சாவிக்குவாவி	46
இ		கலகத்தமரத்	28	சி	
இரும்புண்டா	44	கல்லாரமுறற்	51	சித்தம்பர	47
இலங்கை	26	கல்வளையாத	10	சிந்தாமணி	13
ஒ		கவானரம்	4	து	
ஒன்றுயிருசுடர்	2	கவிசாயகன்	11	தகரங்கமழ்	25
க		கற்பகநாடர்	3	தங்கமலையதி	45
கஞ்சக்கரங்	8	கணகந்தரங்ற	64	தந்தனங்	19

செய்யுள்.	பக்கம்	செய்யுள்.	பக்கம்	செய்யுள்.	பக்கம்
தம்பஞ்சாதனு	48	பரசங்க	15	வ	
தாங்கவளக்க	14	பரமானந்தக்	34	வங்கங்கணவர்	53
தரப்பணியாறம்	24	பவநம்புயர்	33	வண்டமருங்	35
தருமாந்தக்	45	பா		வந்தனையன்பார்	42
தரைக்குந்ததி	54	பாலைவனத்	20	வரச்சந்திர	41
தவராகமா	32	பு		வரம்பல	22
தனக்காசகை	56	புயங்கந்தரித்த	49	வருங்தும்பிறவி	35
தனந்தனங்	6	ம		வரையாரம்	9
தனையாயுதவிய	17	மகந்தவள	23	வனத்தானையன்	31
தா		மஞ்சரிக்கண்ணி	57	வன்னீகளங்க	44
தாமதிக்காந்த	7	மததன்பராபரை	32	வா	
தார்கொண்ட	1	மருக்காவி	54	வாசவனந்தர	37
தானவரங்கம்	47	மலைவல்லியம்	21	வாரிக்கடுக்கை	36
தி		மற்கடக்	61	வாளமுருக்கிதழ்	60
திக்குடையா	16	மா		வானஞ்சலனு	22
து		மரக்கணியார்	61		
தூங்கங்	58	மாலையனங்	43	வெ	
நத		மாவாரண	59	வேதாரணிய	17
தைக்கும்பகழி	21	மானவலக்கண்	42	வை	
ப		மை		வைப்பரசத்தி	59
பங்கையமாலை	34	மைக்கண்ட	7	வையத்திருக்கை	29

செய்யுள் முதற்குறிப்பகராதி முற்றிற்று.

